



# ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රය

අංක 11,058—1957 පෙබරවාරි 1 වැනි සිකුරාදා—1.2 1957

(ආණ්ඩුවේ බලය පිට ප්‍රසිද්ධ කරන ලදී)

## III වැනි කොටස—ඉඩම්

(එක් එක් කොටස වෙත වෙනම බැඳී තබා ගත හැකි වීම පිණිස පිටු අංක යොදා ඇත්තේ වෙන වෙනම එක් එක් කොටසට ගැලපෙන පරිද්දෙනි)

	පිට		පිට
ඉඩම් නිරවුල් කිරීම පිළිබඳ දැන්වීම් —		ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීන් විසින් ඉඩම් විකිණීම —	
ප්‍රාථමික දැන්වීම්	—	බන්තාහිර පළාත	—
අවසාන නියෝග	—	මඩාම පළාත	—
ආණ්ඩුවේ ඒජන්තවරුන් විසින් ඉඩම් විකිණීම —		දකුණු පළාත	—
බන්තාහිර පළාත	—	උතුරු පළාත	—
මඩාම පළාත	—	නැගෙනහිර පළාත	—
දකුණු පළාත	—	වයඹ පළාත	—
උතුරු පළාත	—	උතුරු මැද පළාත	—
නැගෙනහිර පළාත	—	ඌව පළාත	—
වයඹ පළාත	—	සබරගමු පළාත	—
උතුරු මැද පළාත	—	ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම්	127
ඌව පළාත	—	ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ දැන්වීම්	—
සබරගමු පළාත	—	ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳ දැන්වීම්	—
		ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්	138
		ඉඩම් හිමි ගැමි ක්‍රමය යටතේ ඉඩම් දීම	—

### ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම

අංකය කිව්ව් 304/පේ 56 ඊ 332

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙහි ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ උතුරු බටහිර පිහිටි මිලිලගහවත්ත-කැටකැලගහවත්ත යන ඉඩමෙන් අත්කර දීම පිණිස ප්‍රකාශය වීම මාසිමි —

උතුරට C/උතුරු බටහිර පාරායාලා ඉඩම සහ එම පාරායාලාවේ උතුරු මාසිමට කෙලින් වැටී ඇති ගැනීමට යන ඉඩමේ කොටසක්, නැගෙනහිරට මාර්ගල් ජයවර්ධන අධිකාරී කියන එම ඉඩමේම කොටසක්, දකුණට ප්‍රේම සමරසිංහ තෙන්නා

මහත්මිය අධිකාරී කියන එම ඉඩමේම කොටසක්, බන්තාහිරට ඇස් හි මාර්ගල් ජයවර්ධන අධිකාරී කියන එම ඉඩමේම කොටසක්

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1957 ජනවාරි 8 වැනි දින  
කොළඹ

අංකය කිව්ව් 315/පේ 56 ඊ 417

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙහි ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනැ කෝරළේ මිල්ලතේ පිහිටි ස්කෝලවත්ත යන ඉඩමෙන් අස්කර 3ක පමණ ප්‍රමාණය ඊට මායිම —

උතුරට, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, නැගෙනහිරට හංවැල්ල-වේයන්ගොඩ ප්‍රතිබ්ධ පාර

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 දෙසැම්බර් 30 වැනි දින,  
කොළඹ

අංකය කීව් 310/පේ 56 ඇල් 377

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගත්තා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (බී) කොට්ඨාශයේ යටියන පිහිටි වගල යන ඉඩමෙන් පාර්ච්ස් 4ක පමණ ප්‍රමාණය ඊට මායිම —

උතුරට සහ නැගෙනහිරට මය, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (බී) කොට්ඨාශයේ යටියන පිහිටි වගල යන ඉඩමෙන් පාර්ච්ස් 4ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම —

උතුරට පුරුණ කුඹුර යන ඉඩම, නැගෙනහිරට සහ දකුණට මය, බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (බී) කොට්ඨාශයේ යටියන පිහිටි පුරුණ යන ඉඩමෙන් පාර්ච්ස් 13ක පමණ ප්‍රමාණය ඊට මායිම —

උතුරට සහ නැගෙනහිරට මය, දකුණට සහ බස්නාහිරට වගල කුඹුර යන ඉඩම

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (බී) කොට්ඨාශයේ යටියන පිහිටි දැසිගෙවෙල යන ඉඩමෙන් පාර්ච්ස් 12ක් පමණ ප්‍රමාණය ඊට මායිම —

උතුරට කේ බී පෙරේරා අයිතිකම් කියන දැසිගෙවෙල යන ඉඩම, නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට සහ බස්නාහිරට මය

(5) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (බී) කොට්ඨාශයේ යටියන පිහිටි දැසිගෙවෙල යන ඉඩමෙන් පාර්ච්ස් 12ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම —

උතුරට මය, නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට ඇස් පී රණසිංහ අයිතිකම් කියන දැසිගෙවෙල යන ඉඩම, බස්නාහිරට මය

(6) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (බී) කොට්ඨාශයේ යටියන පිහිටි වගල යන ඉඩමෙන් පාර්ච්ස් 10ක පමණ ප්‍රමාණය ඊට මායිම —

උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට මය

(7) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (බී) කොට්ඨාශයේ යටියන පිහිටි පිංවෙල යන ඉඩමෙන් පාර්ච්ස් 11ක පමණ ප්‍රමාණය ඊට මායිම —

උතුරට මය, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 දෙසැම්බර් 19 වැනි දින,  
කොළඹ

අංකය කීව් 178/පේ 54 ඇල් 262

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගත්තා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනැ කෝරළේ මැදපත්තුවේ අළුත්ගම බෝගමුව යන ගමේ පිහිටි කීනගහලත් ද ඇස්වේට් යන ඉඩමෙන් අඩි 1,100×18ක පමණ ප්‍රමාණය ඊට මායිම —

උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට ඊ පිටර් අයිතිකම් කියන කහටගහවත්ත සහ කේ බී විලියම් අප්පුහාමි අයිතිකම් කියන පිකිල්ලබොඩලත් ද, බස්නාහිරට නුවර පාර

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනැ කෝරළේ මැදපත්තුවේ අළුත්ගම බෝගමුව යන ගමේ පිහිටි පිකිල්ලබොඩලත් ද වත්ත යන ඉඩමෙන් අඩි 785×18ක පමණ ප්‍රමාණය ඊට මායිම —

උතුරට එලා ද සිල්වා සහ හිල්ඩ් ද සිල්වා අයිතිකම් කියන කීනගහලත් ද ඇස්වේට් යන ඉඩම, නැගෙනහිරට පිකිල්ල බොඩලත් ද මිනිකනත්ත සහ උරුමැවලත් ද ඇස්වේට් යන ඉඩම දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස් සහ කේ ඒ ශෝමස් පිටර් අයිතිකම් කියන ඉඩම, බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනැ කෝරළේ මැදපත්තුවේ අළුත්ගම බෝගමුව යන ගමේ පිහිටි උරුමැවලත් ද ඇස්වේට් යන ඉඩමෙන් අඩි 646×18ක පමණ ප්‍රමාණය ඊට මායිම —

උතුරට පිකිල්ලබොඩලත් ද මිනිකනත්ත සහ පිල්ලෙවත්ත යන ඉඩම, නැගෙනහිරට පිල්ලෙවත්ත සහ පන්විලවත්ත යන ඉඩම, දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස් සහ උරුමැවලත් ද කුඹුර, බස්නාහිරට කේ බී විලියම් අප්පුහාමි අයිතිකම් කියන පිකිල්ලබොඩලත් ද වත්ත යන ඉඩම

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනැ කෝරළේ මැදපත්තුවේ අළුත්ගම බෝගමුව යන ගමේ පිහිටි උරුමැවලත් ද ඇස්වේට් යන ඉඩමෙන් අඩි 389×18ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම —

උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට ජේ ඇම් දිසානායක අයිතිකම් කියන උරුමැවලත් ද යන ඉඩම, බස්නාහිරට කේ ඒ ශෝමස් පිටර් අයිතිකම් කියන පිකිල්ලබොඩලත් ද යන ඉඩම

(5) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනැ කෝරළේ මැදපත්තුවේ අළුත්ගම බෝගමුව යන ගමේ පිහිටි පන්විලවත්ත නොහොත් දෙබන්ගොඩවත්ත යන ඉඩමෙන් අඩි 500×18ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම —

උතුරට එම ඉඩමේම ඉතිරි කොටස් සහ පිල්ලැවෙවත්ත යන ඉඩම, නැගෙනහිරට පන්විලකුඹුර යන ඉඩම, දකුණට බී නෝනාමි අයිතිකම් කියන පන්විලවත්ත යන ඉඩම, බස්නාහිරට පිල්ලැවෙවත්ත යන ඉඩම

(6) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනැ කෝරළේ මැදපත්තුවේ අළුත්ගම බෝගමුවේ පිහිටි උරුමැවලත් ද යන ඉඩමෙන් අඩි 663×18ක පමණ ප්‍රමාණය ඊට මායිම —

උතුරට බඩලිච් ඒ දිසානායකට අයිති උරුමැවලත් ද යන ඉඩම, නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට කේ ඒ ආරොන් සහ අනිත් අය අයිතිකම් කියන පල්ලිය වත්ත යන ඉඩම, බස්නාහිරට කේ ඒ ශෝමස් පිටර් සහ අනිත් අය අයිතිකම් කියන පිකිල්ලබොඩලත් ද යන ඉඩම

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1957 ජනවාරි 3 වැනි දින,  
කොළඹ

අංකය ඇම් ෪/෪/සී/2816/53

**1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මහජන කටයුත්තකට උවමනාව තිබෙන පහත විස්තර සඳහන් ඉඩම 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ආඥාපනතේ 5 වැනි කොටසේ (1) වැනි උප කොටස ප්‍රකාර ඉඩම සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති තැන්පත් වාල්ස් පර්සිවල් ද සිල්වා යන මා විසින් ලබාගන්නට අදහස් කරන බව මෙයින් දන්වා සිටිමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ වැල්ලවත්තේ දකුණු කොටසක පිහිටි වැල්ලවත්තේ 57 වැනි පවුමක තක්සේරු අංක 9 දරණ ඉඩමේ ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප 5 57 පමණ වූ කොටසක්, ඊට මායිම් —

උතුරට 57 වැනි පවුම, වැල්ලවත්ත, නැගෙනහිරට අංක 7, 57 වැනි පවුම, වැල්ලවත්ත, දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස, බස්නාහිරට 34 වැනි පවුම, වැල්ලවත්ත

සී පී ද සිල්වා,  
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 55 ඇල් ජ 166  
1956 දෙසැම්බර් 30 වැනි දින  
කොළඹ

**1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුනුවර සහ යටිනුවර කොටසකගේ ගන්ගොඩ ගමෙහි පිහිටි දෙල්ගොල්ලේවත්ත නොහොත් දිග්ගල හේන නමැති ඉඩමෙන් ප්‍රමාණයෙන් රු.ඩී 3 ක් පමණ වූ ඉඩම් කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට පී බී අබේකෝන සහ ආර් සී අබේකෝන් අයිතිවැසිකම් කියන සිලිඅත්තේවත්ත නමැති ඉඩම, නැගෙනහිරට බබ්ලි බබ්ලි පාලිත්තුමැණිකෝ සහ බබ්ලි බබ්ලි පුංචි මහතා විසින් අයිතිවැසිකම් කියන දෙල්ගොල්ලේවත්ත නොහොත් දිග්ගලහේන නමැති ඉඩම, දකුණට බබ්ලි බබ්ලි පාලිත්තු මැණිකෝ සහ බබ්ලි බබ්ලි පුංචි මහතා විසින් අයිතිවැසිකම් කියන දෙල්ගොල්ලේවත්ත නමැති ඉඩම, බස්නාහිරට ගොරකාවෙල මගේ සිට ඇති ගම්සහා පාර

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

මගේ අංකය ඇල් සී 4949/ජේ 56/ඇල් ජ 217  
1957 ජනවාරි 3 වැනි දින  
කොළඹ

දිසාපති අංකය ඇල් ෪/සී 60

**1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) ගාඵ දිස්ත්‍රික්කයේ කඩවත් සතර තුළ වක්වැල්ල ගම් මුලාදැනි වසමට අයිති වක්වැල්ල නමැති ගමේ පිහිටි පහත සඳහන් මායිම් වලින් දක්වෙන අ 0, රු 0, ප 27 ක පමණ බිම් ප්‍රමාණයක් ඇති දූවෙ ගොවිපල නමැති ඉඩමෙන් කොටසක් —

උතුරට එම ඉඩමෙන් කොටසක් සහ ඕපාන ඇල, නැගෙනහිරට වාරිමාර්ග ඇල, දකුණට එම ඉඩමෙන් කොටසක් සහ වාරි මාර්ග ඇල, බස්නාහිරට එම ඉඩමෙන් කොටසක්

(2) ගාඵ දිස්ත්‍රික්කයේ කඩවත් සතර තුළ වක්වැල්ල ගම් මුලාදැනි වසමට අයිති වක්වැල්ල නමැති ගමේ පිහිටි පහත සඳහන් මායිම් වලින් දක්වෙන අ 0, රු 0, ප 13 ක පමණ බිම් ප්‍රමාණයක් ඇති දූවෙ ගොවිපල නමැති ඉඩමෙන් කොටසක් —

උතුරට වාරිමාර්ග ඇල සහ එම ඉඩමෙන් කොටසක්, නැගෙනහිරට සහ දකුණට එම ඉඩමෙන් කොටසක්, බස්නාහිරට වාරිමාර්ග ඇල

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අමාත්‍යාංශයේ අංකය ජේ 54 ඇල් 480  
1957 ජනවාරි 9 වැනි දින,  
කොළඹ.

අංකය ඇල් ෪ 3561/ජේ 56 අයි ඇල් 299.

**1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පහත සඳහන් කරන ලද මායිම් ඇතුළත පිහිටා තිබෙන පුත්තලම් දිස්ත්‍රික්කයේ පුත්තලම් පත්තු සහ ගුවව්වේ කුරුවිකුලම් ගම් මුලාදැනි තැනගේ කොටසකට අයත් දකුණු පෙරියකුලම් පිහිටා තිබෙන පෙරියකුලම් කෘත්‍රි කියන ඉඩමෙන් අඩි 198 X අඩි 110 ක් පමණ විශාල කොටසක් —

උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමේ කොටසක්, දකුණට : පී බබ්ලි බී පාරට වෙන්කර තිබෙන බැවුම, බස්නාහිරට මුහු අලමිබේ වතුර පොම්ප කරන ස්ථානය

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 දෙසැම්බර් 21 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් ෪ 3560/ජේ 56 ඊ 278

**1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පහත සඳහන් කරන ලද මායිම් ඇතුළත පිහිටා තිබෙන, පුත්තලම් දිස්ත්‍රික්කයේ කල්පිටිය ආදියම් පාලක නිලධාරීතුමාගේ කොටසකට සහ කල්පිටිය ගම්මුලාදැනි තැනගේ කොටසකට අයිති කල්පිටිය මුවවෝල් එස් ගම්මුලාදැනි තැනගේ වත්තේ පිහිටා ඇති මුවවෝල් ඇස්වේට් කියන ඉඩමෙන් අක්කර 2 ක් පමණ විශාල කොටසක් —

උතුරට, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 දෙසැම්බර් 7 වැනි දින  
කොළඹ

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) පහත සඳහන් කරන ලද මායිම් ඇතුළත පිහිටා තිබෙන හලාවත දිස්ත්‍රික්කයේ උතුරු පිටිගල් කෝරළේ මුලුණුවවන වසම ගම්මුලා දැනි නැතහොත් කොට්ඨාශයට අයත් මුලුණුවවන ගමේ පිහිටා තිබෙන විහාරකැලේ වත්ත කියන ඉඩමෙන් රු.ඩි 2, පර්චස් 20ක් පමණ විශාල කොටසක් —

උතුරට නැන්සි තිසේරා මහත්මියට අයිති විහාරකැලේ වත්ත කියන ඉඩම, නැගෙනහිරට ගම්සභා පාර, දකුණට ඩබ්ලිව් ඕදිපිස් සිල්වාහාමි මහත්මියට අයිති විහාරකැලේ වත්ත, බස්නාහිරට ඒ බී ප්‍රනාන්දුට අයිති විහාරකැලේ කියන ඉඩම

(2) පහත සඳහන් කරන ලද මායිම් ඇතුළත පිහිටා තිබෙන හලාවත දිස්ත්‍රික්කයේ උතුරු පිටිගල් කෝරළේ මුලුණුවවන වසම ගම්මුලා දැනි නැතහොත් කොට්ඨාශයට අයත් මුලුණුවවන ගමේ පිහිටා තිබෙන විහාරකැලේ කියන ඉඩමෙන් අක්කර 2ක් පමණ විශාල කොටසක් —

උතුරට නැන්සි තිසේරා මහත්මියට අයිති විහාරකැලේ වත්ත කියන ඉඩම, නැගෙනහිරට දෙවරක්කිට තෙරේ සවිච්චිට සහ ඩබ්ලිව් ඕදිපිස් සිල්වාහාමි මහත්මියට අයිති විහාරකැලේ වත්ත කියන ඉඩම, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමටල ඉතිරි කොටස්

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 දෙසැම්බර් 4 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් ඒ 3374/ජේ/ඊ/2340

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පහත සඳහන් කරන ලද මායිම් ඇතුළත පිහිටා තිබෙන හලාවත දිස්ත්‍රික්කයේ උතුරු පිටිගල් කෝරළේ මුලුණුවවන වසම ගම්මුලා දැනි නැතහොත් කොට්ඨාශයට අයත් මුලුණුවවන ගමේ පිහිටා තිබෙන විහාරකැලේ වත්ත කියන ඉඩමෙන් රු.ඩි 1, පර්චස් 20ක් පමණ විශාල කොටසක් —

උතුරට බී දෙවරක්කිට සවිච්චිට අයිති විහාරකැලේ වත්ත කියන ඉඩම, නැගෙනහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස, දකුණට ඒ බී ප්‍රනාන්දු මහතාට අයිති විහාරකැලේ කියන ඉඩම, බස්නාහිරට ඒ බී ප්‍රනාන්දු මහතාට අයිති විහාරකැලේ කියන ඉඩම

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 දෙසැම්බර් 4 වැනි දින  
කොළඹ

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කැගල්ල දිස්ත්‍රික්කයේ අවුලුගම සහ පනාවල් දෙකෝරළේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරීතුමාගේ කොටසට අයත් පන්බේරිය වසමේ පන්බේරිය ගමේ පිහිටා තිබෙන ගල්කන්ද වත්ත නමැති ඉඩමෙන් අක්කර 4ක් පමණ ප්‍රමාණය ඇති බිම් කොටස, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට පරකඩුව දිගොව ප්‍රසිඩ මහපාර, දකුණට හීනට්ටල අරඹ නමැති ඉඩම, බස්නාහිරට කිරිඅප්පුගෙවත්ත, හුනුකොටුව වත්ත නමැති ඉඩම සහ එම ඉඩමේ ඉතිරි කොටස

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 56 ඊ 248/ඇල් ඇම් 5616  
1956 දෙසැම්බර් 7 වැනි දින,  
කොළඹ

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කැගල්ල දිස්ත්‍රික්කයේ ගල්බොඩ සහ කිණියොඩ දෙකෝරළේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තුමාගේ කොටසට අයත් ගල්පොල වසමේ කුඹල්දිවල ගමේ පිහිටා තිබෙන මහපාරේ පොල්වත්ත නොහොත් බදුවත්ත නමැති අ 0, රු 1, ප 32ක් පමණ ප්‍රමාණය ඇති ඉඩම, ඊට මායිම් —

උතුරට ඇල, නැගෙනහිරට පොසිබොසෝ අයිතිකම් කියන ඉඩම, දකුණට කොළඹ-මහනුවර පාර, බස්නාහිරට එච් අමරතුංග සහ තවත් අය අයිතිකම් කියන ඉඩම

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය ජේ 56 ඊ 365/ඇල් ඇම් 5627  
1957 ජනවාරි 10 වැනි දින  
කොළඹ

අංකය ඇම්ඒ/ඒඩී/2994/55

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහජන කටයුත්තකට උවමනාවී තිබෙන පහත සඳහන් ඉඩම 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ (1) වන උප කොටස ප්‍රකාර රජය මගින් ලබාගන්නට අදහස් කරන බව මෙයින් දන්වා සිටිමි

ලබාගැනීමට අදහස් කරන ඉඩමේ විස්තරය —  
පුරමිහ ජ්ලාන ඒ 4057 මාලිගාවත්ත, 17 වන කොට්ඨාශය මාලිගාවත්ත බස්නාහිර පළාතේ කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ පිහිටා තිබේ

**කැබැල්ල 1**

ඉඩමේ නම මාලිගාවත්ත පාරේ තක්සේරු අංක 100/25 දරණ ඉඩම, විස්තරය අවුරුදු 1 පැපොල් ගස් 2, කෙසෙල උදුරු 8ක්, ගලෙන් බැඳී උප් ගෙවිලි ගොඩනැගිලි 3ක්, ගලෙන් බැඳී බිත්තියක්, මායිම් තාල්පයක්, සෝදිසි වලවල් 3ක් ඇති වත්ත, අයිතිකම් කියත්තා කොළඹ හෝටන් පෙදෙස අංක 109, ඇම් එස් ඇම් රහිත් මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 23 65

ඉහත සඳහන් ඉඩම පිළිබඳ අයිතිවාසිකම් කියා සිටින සියලු දෙනා විසින්ම 1957 මාර්තු 26 වැනි දින සවස 2 30ට කොළඹ නාගරික කායාලයේදී පුද්ගලිකව හෝ ලියවිල්ලකින් බලය දෙනු ලැබූ නියෝජිතයෙකුගේ මාර්ගයෙන් හෝ මා ඉදිරිපිට පෙනී සිටිය යුතුය

තවද අයිතිවාසිකම්වල සවභාවය, ඉහත සඳහන් ඉඩම ලබාගැනීමේදී ඔවුන්ට අයවිය යුතු මුදල පිළිබඳ විස්තර අය විය යුතු මුදල් ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳී විස්තර ඇතුළත් පිටපත් දෙකක ලියවිල්ලකින් 1957 මාර්තු 19 වැනි දින හෝ ඊට ප්‍රථම මා වෙත දැනුම්දිය යුතුය

වබ්ලිවි ගොපල්ලව,  
නාගරික කොමසාරිස් සහ ඉඩම් ලබාගැනීමේ නිලධාරීන්ගේ කොළඹ

1957 ජනවාරි 28 වැනි දින,  
නාගරික කොමසාරිස් තැනගේ කායාලය,  
නගර ශාලාව,  
කොළඹ

**අංකය ඇල් ඒ/සී 31**

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙක් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

**31 හි දරණ වගන්තිය යටතේ වූ දැන්වීමයි**

ආපදින්නියෝ ඉඩම් රජයට ගැනීමේ නිලධාරීන් තැනපත් තිස්සංක පරාක්‍රම විජයරත්න වන මා විසින් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙක් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 31 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර ඇති ඉඩම රජයට ගැනීම සඳහා ගෙවිය යුතු වන්දි මුදල වූ රුපියල් 36 00 අයිතිකරුවන්ට ලබාගැනීම පිණිස බලපිටියේ රික්වෙස්ට් උසාවියේ නම්වර 25 959 දරණ තවුට්ට තැන්පත කර ඇති බව මෙයින් දැනුම් දෙමි

ඇන් පී විජයරත්න,  
ඉඩම් රජයට ගැනීමේ නිලධාරීන්ගේ,

1957 ජනවාරි 21 වැනි දින,  
දිසපති කායාලය, ශාල්ල

**උපලෙඛනය**

ඉඩමේ නම කැටපොලවත්ත කැබලි නම්වර අංක ඒ 1603 දරණ මූලික කැබැල්ලේ 11 වෙනි කැබැල්ල, ප්‍රමාණය පර්චස් 82, පිහිටීම දකුණු පළාතේ ආපදින්නියෝ බෙහෙවර වලල්ලාපිට කෝරළේ ඇල්පිටිය නමැති ගම, අයිතිකරු නාසිසිය දෙසත්තර ඊ අර් අබේසුන්දර, කොළඹ

**අංකය එල්ඒ 1041**

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙක් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙක් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —  
පී පී ඒ 2,065 දරණ සිටියමේ පළමුවන ඉඩම් කොටස මෙහි ඉඩම් මරුකඩකම මහ තඩවුවන් කොඩිහිකුලම් නම් වේ මෙය ප්‍රමාණයෙන් අක්කර 18, රු.ඩී 3, පර්චස් 8ක් පමණැති වෙල් යායකි

මෙහි ඉඩම අයිති කිලිනොච්චියේ වාරිමාරි දෙපාර්තමේන්තුවේ එස් ජේ. කුසිනාතන් මහතාටය

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් විශ්ලිච්චිත්, බලය ලත් අයවලුන් හෝ 1957 මාර්තු 28 වැනි දින පෙරවරු 9 30ට පලෙයි ආදායම් පාලක නිලධාරීන්ගේ කායාලයේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1957 පෙබරවාරි 28 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයන් එකී ඉඩම ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

වබ්ලිවි පත්මනාදන්,  
ආණ්ඩුවේ උප ඒජන්තනැන

1957 ජනවාරි 24 වැනි දින  
කම්බේරිය යාපනය

**අංකය එල් සී 2,884—ජේ එච් එල් සී 1644**

මෙම නොමිලය මේ සම්බන්ධයෙන් එවකු ලබන සෑම ලියවිල්ලකම සඳහන් කළ යුතුයි

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙක් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධන ආඥාපණතෙක් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතෙක් 7 වැනි වගන්තියේ 1 වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තරය—  
කාරණය පොතුච්චි සමුද්‍රාසන්න පාර සඳහාය

පිඹුරුවේ නො පී පී ඒ 1,066 ගම—පොතුච්චි නො 2 දරණ කොට්ඨාශය

**කැබැල්ල 3**

ඉඩමේ නම තෙන්නාන්තෝට්ටම්, විස්තරය අවුරුදු 6ක වයසැති පොල්ගස එකකින් යුත් පොල් වත්ත, අයිතිකම් කියන්නෝ කෙ ඇම් සිකන්ඩර්, කොට්ඨාශ අංක 2, පොතුච්චි, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 5 5

**කැබැල්ල 4**

ඉඩමේ නම පාර, විස්තරය පාර කියනු ලබන අවුරුදු 30ක් වයසැති පොල් ගස් 1කින් යුත් පොල්වත්ත, අයිතිකම් කියන්නා කේ ඇම් සිකන්ඩර්, කොට්ඨාශ අංක 2, පොතුච්චි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 12 5

**කැබැල්ල 5**

ඉඩමේ නම පාර, විස්තරය පාර කියනු ලබන අවුරුදු 30ක් වයසැති පොල් ගස් 3කින්ද, අවුරුදු 5ක් වයසැති පොල්ගස් 2කින් යුත් පොල්වත්ත, අයිතිකම් කියන්නා ඒ මීරා ලෙබ්බෙයි, කොට්ඨාශ අංක 2, පොතුච්චි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 10 5

**කැබැල්ල 6**

ඉඩමේ නම තෙන්නාන්තෝට්ටම්, විස්තරය අවුරුදු 5ක් වයසැති පොල්ගස් 4කින් යුත් පොල්වත්ත, අයිතිකම් කියන්නා ඒ මීරා ලෙබ්බෙයි, කොට්ඨාශ අංක 2, පොතුච්චි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 6 එකතුව අ. 0, රු. 0, ප 34 5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් 1957 මාර්තු 12 වැනි දින පෙරවරු 10ට පොතුච්චි ආදායම්පාලක කායාලයේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1957 මාර්තු 2 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

තමන්ගේ මෙම අයිතිවාසිකම් ඔප්පු කිරීමට ඇති සෑම ලියවිල්ලක්ම මෙයින් පවත්වනු ලබන විමසීමේදී මා ඉදිරියේ පෙන්වා සිටිය යුතුයි

1953 ජූලි 3 වැනි දින ලංකා ආණ්ඩුවේ නො 10,546 දරණ ගැසට් පත්‍රයේ පළවූ 1953 ජූනි 25 වැනි දින දරණ දැන්වීම අවලංගු කළ බැව්ද සැලකිය යුතුයි

එල් සී අරුල්ප්‍රසාදය,  
ආණ්ඩුවේ උප ඒජන්තනැන

1957 ජනවාරි 25 වැනි දින,  
කම්බේරිය, මඩකලපුව

අංකය එල් ඒ 2970/ජේ 55 ඊ 37

**1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට රජය අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ 1 වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර —

මෙම ඉඩම් කවරි එල් ඒ පී 6 දරණ ජ්‍යෙෂ්ඨ 12 වැනි කොටසකදී 6 වැනි අතිරේකයේ පෙන්වා තිබෙන පරිදි ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ තම්පලගමුව පත්තුවේ මුත්තාරිතිවල් නමැති ගමේ පිහිටා තිබේ

**කැබැල්ල 2632**

ඉඩමේ නම කල්ලිමොඩිවෙඩ, විස්තරය පුරන් කුඹුර, අයිතිකම් කියත්තා කාලිමේවුනි පදිංචිකරුවන් වන එස්. කනගසසේ, කේ. කාලිකුඩි, ඒ පිටිවෙමුත්තු අපිරාමිපිල්ලෙ, එස් කාර්තියේසු සහ කේ මුරුගුපිල්ලෙ සහ වන නමේවුනිවල් හි කේ පාසුපතිපිල්ලෙ, ප්‍රමාණය අ 0, රු 1, ප 29

**කැබැල්ල 2633**

ඉඩමේ නම කල්ලිමොඩිවෙඩ, විස්තරය මුඩු ඉඩම, අයිතිකම් කියත්තෝ මුත්තාරිතිවල හි පදිංචිකරුවන් වන කේ මුරුගේසු, එස් මුරුගු පිල්ලෙ, කේ ඉලයකුඩි, එම් කන්දන්, ඩී සිත්තනම්බි, එම් සිත්තන්, කේ මුරුගන්, එම් මාරිමුත්තු, එස් ස්තනි, ආර් කනපති සහ විප්පිතිවල් හි එස් සිත්තන්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 31

**කැබැල්ල 2634**

ඉඩමේ නම කල්ලිමොඩිවෙඩ, විස්තරය රජයේ දෙමළ මිශ්‍ර පාසැලේ නාවකාලික ගොඩනැගිල්ලකින් යුත් මුඩු ඉඩම, අයිතිකම් කියන්නෝ පාසැල අධ්‍යාපන දෙපාර්තමේන්තුව විසින් ගොඩනගන ලද්දකි, මුත්තාරිතිවල් හි පදිංචිකරුවන් වන කේ මුරුගන්, කේ කනපති, එස් මුරුගුපිල්ලෙ, කේ ඉලයකුඩි, එම් කන්දන්, ඩී සිත්තනම්බි, එම් සිත්තන්, කේ මුරුගන්, එම් මාරිමුත්තු, එස් ස්තනි, ආර් කනපති, පී කාසිනාදන් සහ විප්පිතිවල් හි එස් සිත්තන්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 83

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියළුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මාර්තු 18 වැනි දින පෙරවරු 9 30ට ත්‍රිකුණාමලයේ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1957 මාර්තු 8 වැනි දිනට කල්පිත් මෙම ඉඩම් සම්බන්ධයෙන් තමන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති හේතු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු සැටින් ඉඩමෙන් ලබාගන්නා ආදායම පිළිබඳ විස්තරත් පිටපත් දෙකක් සහිතවූ ලිපියකින් මා වෙත දැනුම්දිය යුතුයි

ඇන්ටන් ආර් මැක්සෙයිසර්,  
ආණ්ඩුවේ ඒජන්ත තැන

1957 ජනවාරි 23 වැනි දින  
කවිචේරිය, ත්‍රිකුණාමලය

මගේ අංකය ඇල් ඒ ඊ 25/55/ජේ 55 ඊ 468

**1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

1956 ජනවාරි 13 වැනි දින නො 10 880 දරණ ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ 1955 දෙසැම්බර් 22 වැනි දින නො 3ේ 55 ඊ 468 දරණ ඉඩම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කවුගම්පොල හත් පත්තුවේ නැගෙනහිර මැද පත්තු කෝරළේ එලබොවගම නමැති ගමෙහි පිහිටි නො 311 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ තුන්වැනි අතිරේකයේ මැන වඩා විස්තරව හැඳින්වෙන පහත සඳහන් බිම් කැබැල්ල —

**කැබැල්ල 72**

ඉඩමේ නම කකටගහමුල්වත්ත නොහොත් කඩේවත්ත නොහොත් එලබොවගම ඇස්වෙට්, විස්තරය අවුරුදු 5—30 හේ පොල්වත්ත අයිතිකම් කියත්තා සීමාසහිත වෙච්චිනාඩි සමාගම, නො 256, සී ස්ටීව්, කොළඹ, ප්‍රමාණය අ 2, රු 0, ප 3

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මාර්තු 6 වැනි දින පෙරවරු 9 30ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1957 පෙබරවාරි 26 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු සැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි

බී එච් ද සොසියා,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1957 ජනවාරි 23 වැනි දින  
කවිචේරිය, කුරුණෑගල

මේ සම්බන්ධව ඇති සියලු ලියකියවිලිවලට මගේ අංකය කුරුණෑගල සඳහන් කරන්න

මගේ අංකය ඇල් ඒ/7670 (1)/ජේ/විබලිවි/2648

**1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි**

ගනේවත්ත-මාහෝ පාර වැඩිදියුණු කිරීම සඳහා පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීම ආණ්ඩුවේ අදහස බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ 1 වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

1956 ජූලි 13 වැනි දින අංක 10,951 දරණ ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ 1956 ජූනි 9 වැනි දින අංක 3ේ/විබලිවි/2648 දරණ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ හිරියාල හත් පත්තුවේ මහගල්බොඩ එහෙබ කෝරළේ ගනේවත්ත නමැති ගමෙහි පිහිටි අංක 1,332, 1,359, 1,360 සහ 1,361 යන අවසාන ගම් මැනීමේ සැලැස්මකින් පළමුවෙන් ඒ කාබද්ධ අතිරේකයේ මැන වඩා විස්තරව හැඳින්වෙන පහත සඳහන් බිම් කැබැල්ල —

සැලැස්මේ අංකය ඇල් ඒ පී 1,360

**කැබැල්ල 1**

ඉඩමේ නම තබගල්ලවත්ත, විස්තරය අවුරුදු 35ක පොල්ගස් 2ක්ද අවුරුදු 12ක දෙබඩ ගස් 1ක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ආර් ඇම් පුංචි බණ්ඩා මහතා, මුරුතලාගම, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 26

**කැබැල්ල 2**

ඉඩමේ නම තබගල්ලවත්ත, විස්තරය අවුරුදු 35ක පොල්ගස් 3ක්ද අවුරුදු 3—5ක පොල් පැළ 1ක්ද අවුරුදු 10ක කපුගසක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ආර් ඇම් පුංචි බණ්ඩා මහතා, මුරුතලාගම, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 46

**කැබැල්ල 3**

ඉඩමේ නම ගල්වැටියාව, විස්තරය අවුරුදු 30—40 හේ පොල් ගස් 16ක්ද අවුරුදු 7ක පොල් ගස් 1ක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ඒ ඊ පෙරේරා මහතා, කොට්ඨාශ භාර කැරු නිලධාරී තැන, මඩකලපුව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 21

**කැබැල්ල 4**

ඉඩමේ නම තබගල්ලවත්ත, විස්තරය අවුරුදු 35ක පොල්ගස් 4ක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ආර් ඇම් පුංචි බණ්ඩා මහතා, මුරුතලාගම, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 3

**කැබැල්ල 5**

ඉඩමේ නම විලදගොල්ලේවත්ත, විස්තරය අවුරුදු 35ක පොල් ගස් 3ක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ආර් ඇම් හිංගිරි අම්මා, මුරුතලාගම, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 19

**කැබැල්ල 6**

ඉඩමේ නම ගනෝවෙල, විස්තරය අවුරුදු 20කේ පොල්ගස් 1ක් ඇති කුඹුර සහ ඉඩම, අයිතිකම් කියත්තා ආර් ඒ හෙලෝනා තෝනා, ගනෝවත්ත, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 18

**කැබැල්ල 7**

ඉඩමේ නම ගනෝවෙල, විස්තරය කුඹුර, අයිතිකම් කියත්තෝ ඇස් ඩී හරමානිස් අප්පුහාමි සහ ඩබ්ලිව් වෙලින් සිංහෝ මහතුන්, ගනෝවත්ත, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 105

**කැබැල්ල 8**

ඉඩමේ නම ගනෝවෙල, විස්තරය කුඹුර, අයිතිකම් කියත්තා ඇස් ඒ පිලෝපිස් අප්පුහාමි මහතා, ගනෝවත්ත, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 15

**කැබැල්ල 9**

ඉඩමේ නම මීගහමුලහේන, විස්තරය අවුරුදු 25-30 පොල් ගස් 5ක්ද පොල්අතු ඇති, මැටි සහන ලද තාවකාලික ගෙවල් 2කින් කොටසක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ආර් ඒ හෙලෝනා තෝනා, ගනෝවත්ත, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 115

**කැබැල්ල 10**

ඉඩමේ නම මීගහමුලහේන, විස්තරය අවුරුදු 25කේ පොල් ගස් 2ක්ද අවුරුදු 3කේ පොල් ගසක්ද අවුරුදු 7කේ පුලුන් ගසක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ඇල් ඒ ලෙවිස්හාමි මහතා, ගනෝවත්ත, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 62

**කැබැල්ල 11**

ඉඩමේ නම මීගහමුලහේන, විස්තරය අවුරුදු 25කේ පොල් ගස් 2ක්ද අවුරුදු 1-3කේ පොල් පැළ 3ක්ද අවුරුදු 7කේ පුලුන් ගසක්ද පොල්අතු ඇති මැටි ගසන ලද තාවකාලික ගෙයකින් කොටසක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ඇස් ඒ පිලෝපිස් අප්පුහාමි මහතා, ගනෝවත්ත, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 65

**කැබැල්ල 12**

ඉඩමේ නම මීගහමුලහේන, විස්තරය අවුරුදු 25කේ පොල් ගස් 8ක්ද අවුරුදු 10කේ පැහිරි ගස් 2ක්ද අවුරුදු 4ක දෙල්ම පැළ ගස්ද පොල්අතු ඇති මැටි ගසන ලද තාවකාලික ගෙයකින් කොටසක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ඇස් ඒ සොපිහාමි, ගනෝවත්ත, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 137

**කැබැල්ල 13**

ඉඩමේ නම මීගහමුලහේන, විස්තරය අවුරුදු 25-35කේ පොල් ගස් 7ක්ද අවුරුදු 25ක කොහොඹ ගසක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා එච් ඇම් ජේම්ස් අප්පුහාමි මහතා, ගනෝවත්ත, නිකදලපොත; ප්‍රමාණය අ 0, රු 0, ප 181

ඉහත සඳහන් ඉඩමවලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියන සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 ජූනි 4 වැනි දින පෙරවරු 8.30ට හිරිපිටිය තානායම්පලේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 මැයි 27 වැනි දිනට මත්තෝ ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මාවෙන් පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

ඩී එච් ද සොයිසා,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත නැත

1957 ජනවාරි 26 වැනි දින  
කම්පේරිය, කුරුණෑගල

මේ සම්බන්ධ ඇති සියලු ලියකියවිලිවල මගේ අංකය කරුණාකර සඳහන් කරන්න  
මගේ අංකය ඇල්ප්/7670 (2) ජේ/වඩබ්ලිව්/2648

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි**

ගනෝවත්ත-මාගේ පාර වැඩිදියුණු කිරීම සඳහා පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීම ආණ්ඩුවේ අදහස බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

1956 ජූලි 13 වැනි දින අංක 10,951 දරණ ලංකාණ්ඩුවේ "ගැසට්" පත්‍රයේ 1956 ජූනි 9 වැනි දින අංක ජේ/වඩබ්ලිව්/2648 දරණ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ හිරිසාල හත්පත්තුවේ මහගල්බොඩ එගොඩ කෝරළේ ගනෝවත්ත නමැති ගමෙහි පිහිටි අංක 1332, 1359, 1,360 සහ 1361 යන අවසාන ගම් මැනීමේ සැලැස්මයන්හි රළුමුවෙහි ඒ කාබද්ධ අතිරේකයේ මැන වඩා විස්තරව හැඳින්වෙන පහත සඳහන් බිම් කැබලි

සැලැස්මේ අංකය ඇල් වි පී 1,360

**කැබැල්ල 16**

ඉඩමේ නම මහපිටිය, විස්තරය අවුරුදු 25ක් වයසැති පොල් ගස් 8ක්ද අවුරුදු 5ක් වයසැති කොස් ගසක්ද අවුරුදු 3-7 දක්වා වයසැති පලතුරු ගස්ද සිමෙන්තියෙන් බිදින ලද ලිදක උඩ හරියෙන් කොටසක්ද තාවකාලික පොල්අතු පැළක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ඇස් ඩී හරමානිස් මහතා, ගනෝවත්ත, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 88

**කැබැල්ල 17**

ඉඩමේ නම මහපිටිය, විස්තරය අවුරුදු 8ක් වයසැති අබ්ගස් 1ක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ඒ ඇම් බණ්ඩි මැණිකා, ගනෝවත්ත, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 05

**කැබැල්ල 23**

ඉඩමේ නම මහපිටිය, විස්තරය අවුරුදු 7ක් වයසැති දෙබඩ ගස් 2ක්ද පොල්ගස් 1ක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා එච් ඇස් පී ප්‍රවීම්මාණිකා, ගනෝවත්ත, නිකදලපොත, අ 0, රු 0, ප 04

**කැබැල්ල 24**

ඉඩමේ නම මහපිටිය, විස්තරය අවුරුදු 5-20 දක්වා වයසැති පොල්ගස් 4ක්ද අවුරුදු 15ක් වයසැති කොස්ගස් 2ක්ද අවුරුදු 5ක් වයසැති අඹගස් 2ක්ද ඇති කුඹුර සහ ඉඩම, අයිතිකම් කියත්තා එච් ඇම් කපුරුහාමි මහතා, ගනෝවත්ත, නිකදලපොත, ඒ වෙනුවට ඊ ඇල් ඇම් ප්‍රවී බණ්ඩා, ගනෝවත්ත, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 38

**කැබැල්ල 25**

ඉඩමේ නම මහපිටිය, විස්තරය අවුරුදු 15ක අබ්ගස් 1ක්ද අවුරුදු 25ක් වයසැති පොල්ගස් 1ක්ද තාවකාලික පොල්අතු ඇති මැටි සහන ලද ගෙයින් කොටසක්ද ඇති කුඹුර සහ ඉඩම, අයිතිකම් කියත්තා ඊ ඇල් ඇම් සතහාමි මහතා, ගනෝවත්ත, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 86

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියන සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 ජූනි 7 වැනි දින පෙරවරු 8.30ට හිරිපිටිය තානායම්පලේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 මැයි 31 වැනි දිනට මත්තෝ ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මාවෙන් පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

ඩී එච් ද සොයිසා,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත නැත

1957 ජනවාරි 26 වැනි දින  
කම්පේරිය, කුරුණෑගල

මේ සම්බන්ධ ඇති සියලු ලියකියවිලිවල මගේ අංකය කරුණාකර සඳහන් කරන්න

මගේ අංකය ඇල්ප්/7670 (3) ජේ/වඩබ්ලිව්/2648

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි**

ගනෝවත්ත-මාගේ පාර වැඩිදියුණු කිරීම සඳහා පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීම ආණ්ඩුවේ අදහස බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

1956 ජූලි 13 වැනි දින අංක 10,951 දරණ ලංකාණ්ඩුවේ "ගැසට්" පත්‍රයේ 1956 ජූනි 9 වැනි දින අංක ජේ/වඩබ්ලිව්/2648 දරණ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ හිරිසාල හත්පත්තුවේ මහගල්බොඩ එගොඩ කෝරළේ මුරුතලගම නමැති ගමෙහි පිහිටි අංක 1,332, 1,359, 1,360 සහ 1361 යන අවසාන ගම් මැනීමේ සැලැස්මයන්හි පළමුවෙනි ඒ කාබද්ධ අතිරේකයේ මැන වඩා විස්තරව හැඳින්වෙන පහත සඳහන් බිම් කැබලි

කැරැස්මේ අංකය ඇප් වි පී 1,361

කැරැල්ල 8

ඉඩමේ නම බෝගමුවවත්ත, විස්තරය පොල් ඉඩම, අවුරුදු 25ක් වයසැති ගස් 7යි, අවුරුදු 1ක් වයසැති ගස් 2යි, අයිතිකම් කියන්නා මීරිගම, ඉදිපරපේ අයි ගොඩැල්ලගේ මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 0 ට 27

කැරැල්ල 9

ඉඩමේ නම බෝගමුවවත්ත, විස්තරය පොල්වත්ත, අවුරුදු 2-15 දක්වා වයසැති ගස් 22යි, අයිතිකම් කියන්නා මීරිගම, ඉදිපරපේ අයි ගොඩැල්ලගේ මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 0 ට 247

කැරැල්ල 12

ඉඩමේ නම බෝගමුව වනාන්තරය වැවකොටුවේ බදු අයිති වාසිකම විස්තරය කුඹුර, අයිතිකම් කියන්නා බදුකාරයා—නිකදලපොත මුරුතලගම එච් ඇම් ජේ මිස් අප්පුහාමි, ප්‍රමාණය අ 0, රු 0, ට 85

කැරැල්ල 13

ඉඩමේ නම බෝගමුවලපුරත, විස්තරය කුඹුර සහ අවුරුදු 15ක් වයසැති පොල්ගස් 2ක් ඇත, අයිතිකම් කියන්නා නිකදලපොත, ගනේවත්තේ එම් ඒ ලක්ෂ්මිකර සහ එච් අම් ජේ මිස් අප්පුහාමි යන මහතුවන්, ප්‍රමාණය අ 0 රු 0, ට 121

කැරැල්ල 14

ඉඩමේ නම බෝගමුවලපුරත විස්තරය අවුරුදු 20-30 දක්වා වයසැති පොල්ගස් 7ක් සහ අවුරුදු 1ක් වයසැති දෙබම ගස් 1ක් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නා නිකදලපොත, ගනේවත්තේ එච් ඇම් ජේ මිස් අප්පුහාමි මහතා, ප්‍රමාණය අ 0, රු 0, ට 87

කැරැල්ල 15

ඉඩමේ නම තඹගල්ල ඇස්වෙට්, විස්තරය පොල්වත්ත, අවුරුදු 30-40 දක්වා වයසැති පොල්ගස් 2ක් ඇත, අයිතිකම් කියන්නා ඩී එච් පී ජයවර්ධන මහතා, තඹගල්ල නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0 ට 52

කැරැල්ල 16

ඉඩමේ නම තඹගල්ල ඇස්වෙට්, විස්තරය පොල්වත්ත, අවුරුදු 15-25 වයසැති පොල්ගස් 7ක් ඇත; අයිතිකම් කියන්නා අයි ගොඩැල්ලගේ මහත්මිය, ඉදිපරපේ, මීරිගම, ප්‍රමාණය අ 0, රු 0, ට 132

කැරැල්ල 17

ඉඩමේ නම තඹගල්ල ඇස්වෙට්, විස්තරය පොල්වත්ත, අවුරුදු 30ක වයසැති පොල්ගස් 1ක් සහ අවුරුදු 1ක් වයසැති පොල් පැළ 5ක් ඇත, අයිතිකම් කියන්නා එච් ජේ පෙරේරා මහත්මිය, නලගහපේත, වේදන්තොඩ, ප්‍රමාණය අ 0, රු 0 ට 125

කැරැල්ල 18

ඉඩමේ නම තඹගල්ලවත්ත, විස්තරය පොල්වත්ත අවුරුදු 35ක් වයසැති පොල්ගස් 10යි, අවුරුදු 3-5 දක්වා වයසැති පොල් පැළ 4යි, අවුරුදු 25ක කජුගස් 2යි අවුරුදු 15 ක කොහොඹ ගස් 4යි, අයිතිකම් කියන්නා ආර් ඇම් පුංචි බණ්ඩා මහතා, ගනේවත්ත, නිකදලපොත ප්‍රමාණය අ 0, රු 0, ට 169

කැරැල්ල 19

ඉඩමේ නම තඹගල්ලවත්ත, විස්තරය අවුරුදු 25-35 දක්වා වයසැති පොල්ගස් 5ක්ද අවුරුදු 12ක් වයසැති දෙබම ගස් 1ක්ද අවුරුදු 10ක් වයසැති කොහොඹ ගස් 1ක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියන්නා ආර් ඇම් පුංචි බණ්ඩා ගනේවත්ත, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0 ට 13

කැරැල්ල 20

ඉඩමේ නම තඹගල්ලවත්ත, විස්තරය අවුරුදු 35ක් වයසැති පොල්ගස් 2ක්ද අවුරුදු 7ක් වයසැති දෙබම ගස් 2ක්ද ඇති ඉඩම අයිතිකම් කියන්නා ආර් ඇම් පුංචි බණ්ඩා, ගනේවත්ත, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0 ට 42

කැරැල්ල 21

ඉඩමේ නම විලදගොල්ලේවත්ත විෂරය අවුරුදු 35ක් වයසැති පොල්ගස් 1ක් ඇති වත්ත අයිතිකම් කියන්නා ආර් ඇම් ඩී.එම්.අම්.එම්. මුරුතලව නිකදලපොත, ප්‍රමාණය අ 0 රු 0, ට 39

කැරැල්ල 28

ඉඩමේ නම විලදගොල්ලේවත්ත, විස්තරය අවුරුදු 25ක් වයසැති පොල් ගස් 1ක්ද, අවුරුදු 3ක් වයසැති පොල් ගස් 1ක්ද, අවුරුදු 1කේ ප්‍රචක ගස් 1ක්ද, අවුරුදු 5ගේ මුරුන්ග ගස් 1ක්ද අවුරුදු 5ගේ දෙළුම් ගස් 1ක්ද ඇති ඉඩම අයිතිකම් කියන්නා ඩබ්ලිව් ඉසරබණ්ඩා හාමි, මුරුතලව නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ට 31

කැරැල්ල 29

ඉඩමේ නම විලදගොල්ලේවත්ත, විස්තරය අවුරුදු 3ක් වයසැති පොල් පැළ 3ක්ද, දෙළුම් පැළ 3ක්ද පැපොල් පැළ 3ක්ද ඇති ඉඩම අයිතිකම් කියන්නා ඇස් ඩී ආරොන් සිසු සේන මහතා, මුරුතලව නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0 ට 2

ඉහත සඳහන් ඉඩමවලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 ජූනි 13 වැනි දින පෙරවර 830ට හිරිපිටිය නානායම් පොළේදී මා සම්මුඛවය යුතුයි

නවද 1957 ජූනි 5 වැනි දිනට මත්තේ ඒ ඉඩම සම්බන්ධයෙන් මුරුතලව අයිතිවාසිකම්වල සවභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන ට්‍රැන්ස්ෆර් ආදිය ඇති කරුණු පිළිබඳ විස්තරවත් වත්දී මුද්‍රය හා ඒ මුද්‍රය ගණන් බැලූ හැටින් මාවෙන පිටපත් දෙකක් සහිතව ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි

බී එච් ද සොයිසා, ආණ්ඩුවේ උප එජන්ත නැත

1957 ජනවාරි 26 වැනි දින කවචේරිය කුරුණෑගල

මේ සම්බන්ධ ඇති සියලු ලියකියවිලිවල මගේ අංකය සඳහන් කරන්න

මගේ අංකය ඇප් ඒ 7670 (4) ජේ/ව/බබ්ලිව් 2648 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දත්විමයි

ගනේවත්ත-මාගේ පාර වැඩ දියුණු කිරීම සඳහා පහත දක්වන ඉඩම් ලබාගැනීම ආණ්ඩුවේ අදහස බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

1956 ජූලි 13 වැනි දින නො 10,951 දරණ ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ 1956 ජූනි 9 වැනි දින නො ජේ/ව බබ්ලිව්/2648 දරණ ඉඩම් සහ ඉම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ හිරිපිටිය ගත්පත්තුවේ මහගල්බොඩ එගොඩ කෝරළේ නැලව් සහ තඹගල්ල යන ගම්වල පිහිටි නො 1,332 1359, 1,360 සහ 1361 යන අවසාන ගම් මැනීමේ සැලැස්මයන්හි පළමුවෙනි ඒ කැබලි අතිරේකයේ මෑත වඩා විස්තරව සැඳින වෙන පහත සඳහන් බිම් කැබලි —

කැරැස්මේ අංකය ඇප් වි පී 1,359 ගම-නැලව්

කැරැල්ල 60

ඉඩමේ නම මහපිටිය විස්තර අවුරුදු 15 පොල්ගස් 2ක් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නා ඊ ඇල් ඇම් පුංචිබණ්ඩා, ගනේවත්ත, නිකදලපොත, ප්‍රමාණය අ 0 රු 0 ට 28

කැරැල්ල 61

ඉඩමේ නම මහපිටිය, විස්තර අවුරුදු 20 පොල්ගස් 1ක් සහ අවුරුදු 7ගේ කොස්ගස් 2ක්ද ඇති ඉඩම අයිතිකම් කියන්නා එච් ඇස් පී පුංචිබණ්ඩා, ගනේවත්ත, නිකදලපොත, ප්‍රමාණය අ 0 රු 0 ට 23

කැරැල්ල 66

ඉඩමේ නම පත්සලවත්ත, විස්තර අවුරුදු 25-30 පොල්ගස් 23ක්ද අවුරුදු 8 කොස්ගසක්ද අවුරුදු 20-30 කොහොඹ ගස් 7ක්ද අවුරුදු 10ගේ මුරුතල ගස් 2ක්ද, බැඳුණු සවිර වැසිකිලියක්ද, උපාල් අතු සෙවිලි කරන ලද සවිර ගෙයක්ද නාවකාලික වර්විච් ගෙවල් 2කින් කොටසක්ද වැඩ කරගෙනයනු ලබන සවිර ගොඩනැගිල්ලකින් කොටසක්ද ඇති ඉඩම ගනේවිහාරයේ භාරකරු ගරු ඉපුල් වෙහෙර ධම්මරත්න සච්චර, ගනේ විහාරය, ගනේවත්ත නිකදලපොත, ප්‍රමාණය අ 0 රු 2, ට 116

කැරැල්ල 67

ඉඩමේ නම පිත්කුඹුර සහ පත්සලවත්ත, විස්තර කුඹුර සහ අ 25-30 පොල් ගස් 11 ක්ද, අ 15-35 කොහොඹ ගස් 4 ක් ද අ 8 මුරුන්ග ගස් 2 ක් ද ඇති ඉඩම ගනේ විහාරයේ භාරකරු ගරු ඉපුල් වෙහෙර ධම්මරත්න සච්චර ගනේ විහාරය ගනේවත්ත නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ට 312



කැබ්ලේට් 68

ඉඩමේ නම පත්සලවත්ත, විස්තර අ 25-35 පොල් ගස් 13 ක්ද කපුගස් 2 ක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ගනේ විහාරයේ භාරකරු ගරු ඉපුල්වෙගෙර ධම්මරත්න සභාව, ගනේ විහාරය, ගනේවත්ත නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 17 4

කැබ්ලේට් අංකය ඇෆ් ඩී පී 1,332 ගම—තබගල්ල

කැබ්ලේට් 211

ඉඩමේ නම පර්නවත්ත, විස්තර අ 25 පොල් ගස් 4 ක්ද අ 2-5 දක්වා ඇති පොල් පැල 5 ක්ද ඇති පොල් ඉඩම, අයිතිකම් කියත්තා එච් ඇම් උක්කුබණ්ඩා, ගනේවත්ත, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 16 3

කැබ්ලේට් 212

ඉඩමේ නම පිටලේනේන, විස්තර අ 25 පොල් ගස් 4 ක්ද අ 2-5 පොල් පැල 5 ක්ද ඇති පොල් ඉඩම, අයිතිකම් කියත්තා එච් ඇම් උක්කුබණ්ඩා, ගනේවත්ත, නිකදලපොත, ප්‍රමාණය අ 0 රු 0 ප 29 5

කැබ්ලේට් 215

ඉඩමේ නම පර්නවත්ත, විස්තර අ 25 පොල් ගස් 2 ක් ඇති පොල් ඉඩම, අයිතිකම් කියත්තා එච් ඇම් උක්කුබණ්ඩා, ගනේවත්ත, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0 ප 8 6

කැබ්ලේට් 216

ඉඩමේ නම පර්නවත්ත, විස්තර වැවිල්ලක් නැති අ 25 ක පොල් ඉඩමේන් කොටසක්, අයිතිකම් කියත්තා එච් ඇම් උක්කුබණ්ඩා, ගනේවත්ත නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 4

කැබ්ලේට් 217

ඉඩමේ නම දන්ගහමුල්වත්ත, විස්තර අ 35-50 පොල් ගස් 21 ක් ඇති පොල් ඉඩම, අයිතිකම් කියත්තා ඇස් බී ඇම් කිරිබණ්ඩා, තබගල්ල, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 25

කැබ්ලේට් 218

ඉඩමේ නම කොහොඹගහමුල්වත්ත, විස්තර අ 25 පොල් ගස් 6 ක්ද අ 10 දෙඩම් ගසක්ද තාවකාලික වට්ටිවි ගෙයක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ඇස් බී ඇම් මුදියන්සේ, තබගල්ල, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 10

කැබ්ලේට් 219

ඉඩමේ නම අඹගහමුල්වත්ත, විස්තර අ 10 මුරුංගා ගස් 2 ක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ඇස් බී ඇම් හිංගිරිබණ්ඩා, තබගල්ල, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 4 9

කැබ්ලේට් 224

ඉඩමේ නම මුල්ලගහමුල්ගල, විස්තර වැවිල්ලක් නැති අ 25ක පොල් ඉඩමේන් කොටසක්, අයිතිකම් කියත්තා එච් ඇම් උක්කුබණ්ඩා, ගනේවත්ත, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 4

කැබ්ලේට් 225

ඉඩමේ නම පිටලේවත්ත, විස්තර අ 15-20 කොහොඹ ගස් 4කද, අ 15 පුලුන් ගසක්ද අ 15 මුරුන්ගා ගසක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ඇස් බී ඇම් හිංගිරිබණ්ඩා, තබගල්ල, නිකදලපොත, ප්‍රමාණය අ 0 රු 0, ප 4 8

කැබ්ලේට් 226

ඉඩමේ නම කොහොඹගහමුල්වත්ත, විස්තර අ 30 පොල් ගසක්ද, අ 10 අඹගසක්ද, අ 15 හේ පුලුන් ගසක්ද, අ 15 හේ මුරුන්ගා ගසක්ද, පොල් අතු සෙවිලි කරන ලද වට්ටිවි ගෙයකින් කොටසක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ඇස් බී ඇම් හිංගිරිබණ්ඩා, තබගල්ල නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 5

ඉහත සඳහන් ඉඩමවලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියන සියලුදෙනාම තමන්ගේ මවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අය වලුන් හෝ 1957තේ ජූනි 18 වෙනි දින පෙරවරු 8.30ට හිටපිටිය තානායම් පලේදී මා සම්මුඛ විය යුතුයි

ගවද 1957 ජූනි 10 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයන් එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වන දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මාවෙන් පිටපත දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

බී එච් ද සොයිසා,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත නැත.

1957 ජනවාරි 26 වැනි දින  
කවිචේරිය, කුරුණෑගල

E 2

මේ සම්බන්ධව ඇති සියලුම ලියකියවිලිවලට මගේ අංකය සඳහන් කරන්න

මගේ අංකය ඇල් ඒ/7670 (5) ඡේ/වබබලිය/2648

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

ගනේවත්ත-මාහේ පාර වැඩි දියුණු කිරීම සඳහා පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීම ආණ්ඩුවේ අදහස බැව් 1954ජේ අංක 39 දරණ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි

1956 ජූලි 13 වැනි දින නො 10,951 දරණ ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ 1956 ජූනි 9 වැනි දින නො ඡේ/වබබලිය/2648 දරණ ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ හිරියල හත්පත්තුවේ මහලේබොඩ එහෙබ කෝරළේ තබගල්ල නමැති ගමෙහි පිහිටි, නො 1,332, 1,359, 1,360 සහ 1,361 යන අවසාන ගම් මැනීමේ කැරැස්මෙන් පිටවූ වැනි ඒ කාබඩ අතිරේකයේ මැන වඩා විස්තරව හැදින්වෙන පහත සඳහන් බිම් කැබලි

කැබ්ලේට් අංකය ඇෆ් ඩී පී 1,332 ගම—තබගල්ල

කැබ්ලේට් 227

ඉඩමේ නම කෝත්ගහමුල්වත්ත, විස්තර අවුරුදු 23 වයසැති පොල් ගස් 2ක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ඇස් බී ඇම් උක්කුබණ්ඩා තබගල්ල, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0 ප 2 4

කැබ්ලේට් 228

ඉඩමේ නම වානේවත්ත, විස්තර අවුරුදු 25ක් වයසැති කිරි කෝන් ගස් 1ක් සහ අවුරුදු 10ක් වයසැති කොහොඹ ගස් 1ක් ඇති පොල් ඉඩම, අයිතිකම් කියත්තා ඇස් බී ඇම් ප්‍රච්චණ්ඩා තබ ගල්ල නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 11

කැබ්ලේට් 229

ඉඩමේ නම වැවපාටුවත්ත, විස්තර අවුරුදු 15ක් වයසැති මුරුන්ගා ගස් 4ක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ඇස් බී ඇම් හිංගිරි බණ්ඩා, තබගල්ල, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 2

කැබ්ලේට් 230

ඉඩමේ නම වැවපාටුවත්ත, විස්තර කොටසක වට්ටිවි සහ පොල් අතු සෙවිලි කරන ලද තාවකාලික ගෙයක් ඇති ඉඩම, අයිති කම් කියත්තා පී ඇම් රත්මාණිකා, තබගල්ල, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 26 4

කැබ්ලේට් 235

ඉඩමේ නම වනවත්ත, විස්තර අවුරුදු 25ක් වයසැති පොල් ගස් 2ක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා එච් ඇම් උක්කු බණ්ඩා, ගනේවත්ත නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 26 4

කැබ්ලේට් 236

ඉඩමේ නම වනවත්ත, විස්තර අවුරුදු 15-30 දක්වා ඇති පොල් ගස් 12ක් සහ අවුරුදු 3-8 ඇති පොල් ගස් 8ක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා එච් ඇම් උක්කු බණ්ඩා, ගනේවත්ත, නිකදලපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 33 5

කැබ්ලේට් 237

ඉඩමේ නම තබගල්ල ඇස්වේට්, විස්තර අවුරුදු 25-35 ඇති පොල් ගස් 21ක්ද අවුරුදු 2-8 ඇති පොල් ගස් 7ක්ද අවුරුදු 25ක අඹගසක්ද ඇති පොල් ඉඩම, අයිතිකම් කියත්තා එම් ජේ පෙරේරා මහත්මිය, තලගහනේන, වේයන්ගොඩ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 32 3

කැබ්ලේට් 240

ඉඩමේ නම තබගල්ල ඇස්වේට්, විස්තර, අවුරුදු 15-35 ඇති පොල්ගස් 48ක්ද, අවුරුදු 5හේ පොල් ගස් 2ක්ද, අවුරුදු 25 අඹ ගස් 2කද අවුරුදු 25ක කොස්ගසක්ද ඇති පොල්වත්ත, අයිතිකම් කියත්තා එම් ජේ පෙරේරා මහත්මිය, තලගහනේන, වේයන් ගොඩ, ප්‍රමාණය අ 0, රු 2, ප 5

කැබ්ලේට් 241

ඉඩමේ නම තබගල්ල ඇස්වේට්, විස්තර අවුරුදු 25ක පොල් ගස් 10ක්ද අවුරුදු 3හේ පොල් පැල 4ක්ද ඇති පොල්වත්ත, අයිතිකම් කියත්තා එම් ජේ පෙරේරා මහත්මිය, තලගහනේන, වේයන්ගොඩ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 20 1

කැබැල්ල 243

ඉඩමේ නම ගුරුතයලාගේහේන, විස්තර අවුරුදු 10ක පොල් ගස් 4ක්ද, අඹගස් 1ක්ද, කොස් ගස් 2ක්ද, මුරුන්ගා ගස් 7ක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා නැයිගිය ඇස් බී ඇම් උත්කුමණ්ඩා විසින් ඇල් බී ඕ යටතේ වගා කරන ලදී, ප්‍රමාණය අ'0, රු 0 ප 65

කැබැල්ල 244

ඉඩමේ නම ගුරුතයලාගේහේන, විස්තර අවුරුදු 10ක කොස් ගස් 10ක්ද අවුරුදු 5ක පොල්ගස් 3ක්ද අවුරුදු 6ගේ අඹ ගස්ක්ද අවුරුදු 5ක මුරුන්ගා ගස් 4ක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා කේ ඒ පී අප්පුහාමි විසින් ඇල් බී ඕ යටතේ වගා කරන ලදී, ප්‍රමාණය අ 0, රු 0, ප 41

කැබැල්ල 251

ඉඩමේ නම තඹගල්ල ඇස්වේවි, විස්තර අවුරුදු 8 සහ 12 පොල් ගස් 2ක් ඇති පොල් ඉඩම, අයිතිකම් කියත්තා එම් ජේ පෙරේරා මහත්මිය, තලගහහේන, වේයන්ගොඩ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 14 2

කැබැල්ල 252

ඉඩමේ නම තඹගල්ල ඇස්වේවි, අවුරුදු 5ක් වයසැති පොල් පැල 13ක්ද, දෙබම් පැල 2ක්ද, කොස් පැලයක්ද, මුරුංගා ගස් 18ක් ද ඇති පොල්වත්ත, අයිතිකම් කියත්තා එම් ජේ පෙරේරා මහත්මිය තලගහහේන වේයන්ගොඩ, ප්‍රමාණය අ 0 රු 0, ප 20 8

කැබැල්ල 253

ඉඩමේ නම කොළවෙල, විස්තර කුඹුර, අයිතිකම් කියත්තා ඇස් බී වයි මුදියන්සේ, තඹගල්ල, නිකදුපුපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 12 1

කැබැල්ල 254

ඉඩමේ නම කොළවෙල, විස්තර කුඹුර සහ අවුරුදු 25ක පොල් ගස් 5ක්ද, අවුරුදු 5ගේ දෙහි ගහක්ද අවුරුදු 10ගේ පුපුන් ගස් 2ක්ද, අවුරුදු 5ගේ අඹගහක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ඇස් බී වයි මුදියන්සේ, තඹගල්ල, නිකදුපුපොත, ප්‍රමාණය අ 0, රු 1, ප 0 8

කැබැල්ල 255

ඉඩමේ නම කොළවෙල, විස්තර අවුරුදු 25ක පොල් ගස් 2ක් ඇති පොල් ඉඩම, අයිතිකම් කියත්තා ඇස් බී වයි මුදියන්සේ, තඹගල්ල, නිකදුපුපොත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 8

ඉහත සඳහන් ඉඩම් වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියන සියලුදෙනාම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 ජූනි 21 වැනි දින පෙරවරු 8 30ට හිටපිටිය තානායම්පලේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 ජූනි 13 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධ ගෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත් එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

බී එච් ද සොයිසා,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1957 ජනවාරි 26 වැනි දින  
කවචේරිය කුරුණෑගල

1954<sup>වේ</sup> අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950<sup>වේ</sup> අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබා ගැනීමට උරුම අදහස් කරන බැව් 1954<sup>වේ</sup> අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950<sup>වේ</sup> අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ 1 වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර —

මුල් ජ්ලානේ නො ඒ1,455 ගම—ඉහළ කවුනේරිය

කැබැල්ල 1

ඉඩමේ නම කොස්ගහවත්ත, විස්තරය අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල් වත්තෙන් කොටසක් (වගා නොකරපු), අයිතිකම් කියත්තා පත්තිනිගේ ජෝන් ප්‍රනාන්දු, 958, පහළ කවුනේරිය, වෙන්තප්පුව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 5 6

කැබැල්ල 2

ඉඩමේ නම කොස්ගහවත්ත, විස්තරය අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල් වත්තෙන් කොටසක් (වගා නොකරපු), අයිතිකම් කියත්තෝ මහගුරුගේ කෙලමන්තු ප්‍රනාන්දු, මහගුරුගේ මාර්සලීන් ප්‍රනාන්දු මහගුරුගේ පාචුලි ප්‍රනාන්දු, මහගුරුගේ ඇල්බිනු ප්‍රනාන්දු, මහගුරුගේ ලාසරස් ප්‍රනාන්දු, වර්ණකුලසූරිය මේරි ප්‍රනාන්දු, පහළ කවුනේරිය, වෙන්තප්පුව, මහගුරුගේ ගුස්තිනා ප්‍රනාන්දු, කොලින්ජාඩිය, වෙන්තප්පුව, මහගුරුගේ මේරි මැග්බලීන් ප්‍රනාන්දු, වර්ණකුලසූරිය වීරකුට්ටිගේ අත්ජලිතිනා ප්‍රනාන්දු වර්ණකුලසූරිය වීරකුට්ටිගේ ආනා ප්‍රනාන්දු, ඉහළ කවුනේරිය, වෙන්තප්පුව, (මහගුරුගේ හෙන්දේරික් ප්‍රනාන්දුගේ උරුමක්කරයෝ), ප්‍රමාණය අ 0, රු 0, ප 9 8

කැබැල්ල 3

ඉඩමේ නම කීරිකොන්ගහවත්ත නොහොත් කුස්ගහවත්ත, විස්තරය අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල්වත්තෙන් කොටසක් (වගා නොකරපු), අයිතිකම් කියත්තා ජී ඇම් ඇස් අපේක්සේ, ලේකම, ඉහළ කවුනේරිය, වෙන්තප්පුව, ප්‍රමාණය අ 0 රු 0, ප 0 3

කැබැල්ල 4

ඉඩමේ නම කෝන්ගහවත්ත, විස්තරය අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල් ගස් 10ක අඩංගු ඇති පොල් වත්ත, අයිතිකම් කියත්තෝ පත්තිනිගේ ජෝන් ප්‍රනාන්දු, 958, පහළ කවුනේරිය, වෙන්තප්පුව, පිටිගලගේ මැතිවු කුරේරා, නල්ලිල, මාරුමල සහ මහගුරුගේ හෙන්දේරික් ප්‍රනාන්දු ගේ උරුමක්කරයෝ, එනම් මහගුරුගේ කෙලමන්තු ප්‍රනාන්දු, මහගුරුගේ මර්සලීන් ප්‍රනාන්දු, මහගුරුගේ පාචුලි ප්‍රනාන්දු, මහගුරුගේ ඇල්බිනු ප්‍රනාන්දු, මහගුරුගේ ලාසරස් ප්‍රනාන්දු, වර්ණකුලසූරිය මේරි ප්‍රනාන්දු පහළ කවුනේරිය, වෙන්තප්පුව, මහගුරුගේ ගුස්තිනා ප්‍රනාන්දු, කොලින්ජාඩිය, වෙන්තප්පුව, මහගුරුගේ මේරි මැග්බලීන් ප්‍රනාන්දු, වර්ණකුලසූරිය වීරකුට්ටිගේ ඇත්ගල්තිනා ප්‍රනාන්දු, වර්ණකුලසූරිය වීරකුට්ටිගේ ආනා ප්‍රනාන්දු, ඉහළ කවුනේරිය, වෙන්තප්පුව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 20.3

කැබැල්ල 5

ඉඩමේ නම පුනුම්බෙල්ලගහවත්ත, විස්තරය අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල් ගහක් සහ අවුරුදු 15ක වයස ඇති දෙබිගහක්ද අඩංගු ඇති පොල්වත්ත, අයිතිකම් කියත්තා පත්තිනිගේ ජෝන් ප්‍රනාන්දු, 958, පහළ කවුනේරිය, වෙන්තප්පුව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 5 8

කැබැල්ල 6

ඉඩමේ නම කොස්ගහවත්ත, විස්තරය අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල් ගහ 6 අඩංගු ඇති පොල්වත්ත, අයිතිකම් කියත්තා කවීවකඩුගේ මේරි මුජ්චි ප්‍රනාන්දු, වි ඇස් පෙරේරා බැරේ, ජෙරල්ඩ් වත්ත, දුනාගහ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 8 6

කැබැල්ල 7

ඉඩමේ නම සියම්බලාගහවත්ත, විස්තරය අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල් ගස් 7ක්ද අවුරුදු 4 සිට 5 දක්වා වයස ඇති පොල් පැල 12ක්ද තාවකාලික ගොඩනැගිල්ලක ගලෙන් බඳින ලද පඩියක කොටසක්ද අඩංගු ඇති පොල්වත්ත, අයිතිකම් කියත්තෝ ජී ඇම් ඇස් අපේක්සේ ලේකම, ඉහළ කවුනේරිය, වෙන්තප්පුව සහ ජී ඇම් ජේ අපොන්සේ ගො පියතුමා, නාත්තන්ඩිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 22 8

කැබැල්ල - 8

ඉඩමේ නම මිල්ලගහවත්ත, විස්තරය අවුරුදු 2ක් වයස ඇති පුවක් පැල 2ක් සහ අවුරුදු 3ක් වයස ඇති හල්මිල්ල ගහක්ද අඩංගු ඇති පොල්වත්ත, විස්තරය අසරප්පුවගේ මාගරේරි ප්‍රනාන්දු, පල්ලිගේ පාර, ඉහළ කවුනේරිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 5

කැබැල්ල 9

ඉඩමේ නම පාර, විස්තරය පාර, අයිතිකම් කියත්තා වර්ණකුලසූරිය ගෙඹේතියන් ඩබ්බේරා, පහළ කවුනේරිය, ප්‍රමාණය අ 0 ප 0, රු 3 9  
එකතුව අ 0, රු. 1, ප 32

ඉහත සඳහන් ඉඩමට/විශේෂයකට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මාර්තු 18 වැනි දින අ හා 2 ට නානාතත්තිය ආදියම් පාලක ක්‍රියාධාරීතාමාලේ කන්තෝරුවේදී මා සම්මුඛ විභය යුතුයි

තවද 1957 මාර්තු 11 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධ උසස් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වලට සවසාවයත එකී ඉඩම හෝ බුක්කි විශේෂය ලබාගැනීමට ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි පුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක සහිත වූ ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි

හි ජේ ඇෆ්ස් හි ලියනගේ,  
ආණ්ඩුවේ ඒජන්ත තැන

1957 ජනවාරි 24 වැනි දින  
කව්චේරිය, පුත්තලම

අංකය ඇල් ආර් 1390/ජේ ජේ ඇල් ඇල් හි/583/53/වී ඊ  
1954වේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත)  
ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950වේ  
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරණ බැව් 1954වේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරණ ලද පරිදි 1950වේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටියි

ලබාගැනීමට අදහස්කර තිබෙන ඉඩම්වල විස්තර —

වී පී ජ්ලාන් නො 1,417වේ උපුටාගන්නා ලද 1 වැනි කොටස  
ගම—කරුවලගස්වැව

කැබැල්ල 12

ඉඩමේ නම දබගඉඩම, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා ආර් වී අවුසදගාමි සහ ආර් රංමැණිකා, ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 1, රු 0, ප 30

කැබැල්ල 38

ඉඩමේ නම පුරුණවෙල, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා ආර් වී වල්ලියාමි සහ ආර් වී මැණික්ගාමි, ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 0, රු 1, ප 34

කැබැල්ල 39

ඉඩමේ නම පුරුණවෙල, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා ආර් වී මල්ලාමි, ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 0, රු 1, ප 16

කැබැල්ල 40

ඉඩමේ නම පුරුණවෙල, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා ආර් වී මල්ලාමි ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 0, රු 1, ප 23

කැබැල්ල 41

ඉඩමේ නම පුරුණවෙල, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා ආර් වී වල්ලියාමි සහ ආර් වී මැණික්ගාමි, ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 0 රු 1, ප 10

කැබැල්ල 42

ඉඩමේ නම පුරුණවෙල, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා ආර් වී රංමැණිකා, ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 0, රු 2, ප 31

කැබැල්ල 43

ඉඩමේ නම පුරුණවෙල, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා ආර් වී මල්ලාමි, ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 0, රු 1, ප 17

කැබැල්ල 44

ඉඩමේ නම පුරුණවෙල, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා ආර් වී රංමැණිකා, ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 0, රු 1, ප 19

කැබැල්ල 45

ඉඩමේ නම පුරුණවෙල, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා ආර් වී මල්ලාමි, ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 0, රු 2, ප 35

කැබැල්ල 46

ඉඩමේ නම පුරුණවෙල, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා ආර් වී රංමැණිකා, කන්තිමඩුව, ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 0 රු 3, ප 12

කැබැල්ල 47

ඉඩමේ නම පුරුණවෙල, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා ආර් වී වල්ලියාමි සහ ආර් වී මැණික්ගාමි, ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 0, රු 3 ප 14

කැබැල්ල 48

ඉඩමේ නම පුරුණවෙල, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා ආර් වී අවුසදගාමි සහ ආර් වී කන්දප්පු ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 0, රු 1, ප 28

කැබැල්ල 49

ඉඩමේ නම පුරුණවෙල, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා ආර් වී රංමැණිකා, පළොලේලාගම, ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 0, රු 3, ප 24

කැබැල්ල 50

ඉඩමේ නම පුරුණවෙල, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා ආර් වී අත්දස්සි ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 0, රු 1, ප 1,38

කැබැල්ල 51

ඉඩමේ නම පුරුණවෙල, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා ආර් වී ආම් වී කපුරුබංඹා, ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 0, රු 1 ප 34

කැබැල්ල 52

ඉඩමේ නම පුරුණවෙල, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා ආර් වී රංමැණිකා ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 0, රු 3, ප 31

කැබැල්ල 53

ඉඩමේ නම පුරුණවෙල, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා කේ වී පුංචිබණ්ඩා සහ කේ වී රංමැණිකා කන්තිමඩුව, ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 0 රු 1, ප 39

කැබැල්ල 54

ඉඩමේ නම පුරුණවෙල, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා ආර් වී අවුසදගාමි සහ ආර් වී කන්දප්පු ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 1, රු 1, ප 8

කැබැල්ල 55

ඉඩමේ නම පුරුණවෙල, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා ආර් වී රංමැණිකා, ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 24

කැබැල්ල 56

ඉඩමේ නම පුරුණවෙල, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා කේ වී පුංචිබණ්ඩා සහ කේ වී රංමැණිකා, කන්තිමඩුව, ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 26

වී පී ජ්ලාන් නො 1,418වේ උපුටාගන්නා ලද 1 වැනි කොටස  
ගම—පහල නිත්තුව

කැබැල්ල 21

ඉඩමේ නම කේන්ගඟඉඩම නොහොත් පහල නිත්තුව කැලේ, විස්තර හේන, අයිතිකම් කියන්නා වී කපුරුගාමි, බබ්ලිවි සිලංගුරාල, ආම් මුදලියාමි, ආම් බණ්ඩා, වී වී, ආර් හිංගිරිඵතනි, කේ රංමැණිකා, පී පියසේන සහ කේ මල්ලාමි අස්වයාබැඳිවැව, ගලෙන්බිඳුනුව, වී වල්ලිඵතනි, ගලෙන්බිඳුනුව, පී උඩගාමේ, පී වල්ලිඵතනි කේ සෝමාවතී සහ කේ කීරාල, කන්තිමඩුව ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 5 රු 0, ප 25

කැබැල්ල 48

ඉඩමේ නම කදුරුගඟවිහේන, විස්තර වී, අයිතිකම් කියන්නා වී කපුරුගාමි, කේ කීරාල, වී වී, කේ රංමාමි, වී වී, වී මල්ලාමි ආම් කුමාරිඵතනි සහ කේ වී පුංචිබණ්ඩා, ගලෙන්බිඳුනුව සහ පී උඩගාමේ, වී වී, කන්තිමඩුව, ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 31

වී පී පලානේ නො 1420වේ උපුටාගන්නා ලද 1 වැනි කොටස  
ගම—ගලෙන්බිඳුනුව

කැබැල්ල 205

ඉඩමේ නම කිවලාපිටිය, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා, කේ වී මල්ලාමි, ඇස් කීරාල, වී වී, කේ බණ්ඩා, ආර් පුංචිරාල සහ ආර් කපුරුගාමි, ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 1, රු 2, ප 26

කැබැල්ල 207

ඉඩමේ නම පහලවෙල, විස්තර කුඹුර (නවබුක්), අයිතිකම් කියන්නා වී උක්කුඵතනි, අස්වයාබැඳිවැව, ගලෙන්බිඳුනුව සහ ඇස් පුංචිපු කපුරුගාමි, ගලෙන්බිඳුනුව, ප්‍රමාණය අ 2 රු 3 ප 31

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවරුන් හෝ 1957 ආර්ථික 22 වැනි දින පෙරවරු 10ට ගලෙන්බිඳුනුවාවේ සැසි බංගලාවේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 ආර්ථික 14 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කාරුණ්‍ය පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

ඇන් පී ජේගනාදන,  
උප දිසාපතිතුන

1957 ජනවාරි 25 වැනි දින  
කව්වේරිය, අනුරාධපුර

**1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

සැලැස්මේ අංකය පී පී එ 858 ගම්—කෝන්ගමුව සහ කෙරමිනිය

**කැබැල්ල 1**

ඉඩමේ නම කෙරමිනියවත්ත, විස්තරය ගොඩනැගිල්ලක් තිබෙන මුඩු ඉඩම, අයිතිකම් කියත්තා කොළඹ ශාල්ය පාරේ අංක 478/1 දරණ නිවසෙහි පදිංචි ඊ ජී ද හුව මහත්මිය, ප්‍රමාණය අ 2, රු 2, ප 332

**කැබැල්ල 2**

ඉඩමේ නම කෙරමිනියවත්ත, විස්තරය මුඩු ඉඩම, අයිතිකම් කියත්තා කොළඹ ශාල්ය පාරේ අංක 478/1 දරණ නිවසෙහි පදිංචි ඊ ජී ද හුව මහත්මිය, ප්‍රමාණය අ 1 රු 0, ප 331

**කැබැල්ල 3**

ඉඩමේ නම කෙරමිනියවත්ත, විස්තරය මුඩු ඉඩම, අයිතිකම් කියත්තා කොළඹ ශාල්ය පාරේ අංක 478/1 දරණ නිවසෙහි පදිංචි ඊ ජී ද හුව මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 1, ප 47

**කැබැල්ල 4**

ඉඩමේ නම කෙරමිනියවත්ත, විස්තරය අඩිපාරක් තිබෙන මුඩු ඉඩම, අයිතිකම් කියත්තා කොළඹ ශාල්ය පාරේ අංක 478/1 දරණ නිවසෙහි පදිංචි ඊ ජී ද හුව මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 2 ප 66

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවරුන් හෝ 1957 ආර්ථික 12 වැනි දින පෙරවරු 9 30ට කැගල්ල කට්ටේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1957 ආර්ථික 5 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කාරුණ්‍ය පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

බී අළුතිහාටේ,  
ආංගුලුවේ ඒජනාන

1957 ජනවාරි 24 වැනි දින  
කව්වේරිය, කැගල්ල

**ඉඩම් පිළිබඳ විවිධ දන්වීම්**

අංකය ඇල් ජේ 814

**1948 වේ ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දේවමැදි හත්පත්තුවේ ඉපලව පළාතේ නැටිය ගමේ 89 වැනි අවශ්‍යතා ගම් පිහුරයේ අත්කර 7, රුබ් 3 කින් යුත් ප්‍රමාණය ඇති අංක 81, 81 ඒ, 81 බී දරණ බිම් කැබලි හා අංක 83 දරණ බිම් කැබැල්ලෙන් කොටසක් නුවර කන්ද රජමහා විහාරයේ ප්‍රයෝජනය උදෙසා ගොඩනැගිලි සෑදීම පිණිස නුවර කන්ද රජමහා විහාර සාධක සමිතියේ භාරකරුවන් වන විජේසිංහ මුදියන්සෙලාගේ සුන්දර බණ්ඩා, රාජපක්‍ෂ මුදියන්සෙලාගේ උන්ගුරාල, රාජපක්‍ෂ මුදියන්සෙලාගේ පුංචි බණ්ඩා හා හේරත් මුදියන්සෙලාගේ හේරත් බණ්ඩා යන මහත්වරු බදු ඉල්ලී ඇති බව මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරනු ලැබේ

2 ඉල්ලුම් කර ඇති ඉඩම මෙම කාරණය සඳහා දීමට පුළුවන එසේම ඉල ලීම පරිදි ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත් කොට එම ඉඩම බදු දීමට යෝජනා කර ඇත —

- (අ) බද්ද අවුරුද්දකට රුපියල් 3 සි
- (ඉ) බදුගන්නන් විසින් බද්ද ආරම්භ වූ අවුරුදු 5 ක් ඇතුළත කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දිසාපති තුමාගේ සිත් ගත්තා පරිද්දෙන් මෙම ඉඩමේ බිම් ශාලාවක් හා නුවරකන්ද රජමහා විහාරයට අවශ්‍ය අනෙකුත් ගොඩනැගිලි ද තනා තිබේ කළ යුතු යි,
- (උ) බදුගන්නන් විසින් මෙම ඉඩම නුවර කන්ද රජමහා විහාරයට අවශ්‍ය ගොඩනැගිලි සෑදීමට විනා අත්කිසි කටයුත්තකට නොයෙද විය යුතු යි,
- (එ) බදුගන්නන් විසින් මෙම ඉඩමේ තිබී යම්කිසි පුරාවස්තුවක් සම්භවවහොත් ඒ බව පුරාවිද්‍යා කොමසාරිස් තැනට වෘත්තීය කළ යුතු යි එසේම අවශ්‍ය වුවහොත් ගොඩනැගිලි ඉදිකිරීමේ නාවකාලික වශයෙන් කවත්වා ඒ පුරාවස්තු සම්භව වුවහොත් පුරාවිද්‍යා කොමසාරිස් තැන කරන විධානයක් අනුව ක්‍රියා කළ යුතු යි,
- (ඔ) බදුගන්නන් විසින් මෙම ගොඩනැගිලි සෑදී තිබුණු හමසක් ඇතුළත මහා භාරකාරතුමා අනුමත කරන ඔප්පුවක් පිට මෙම ගොඩනැගිලි සහ සතු කළ යුතු යි එසේ කළ විට ප්‍රසාදනුකුලව මෙම ඉඩම භාරකරුවා හෝ විහාරසභාවයේ පාලක විහාරාධිපතීන් වහන්සේට හෝ 99 අවුරුද්දකට බදු දෙනු ලැබේ

3 මෙහි සඳහන් දින සිට සති 6 ක් ඇතුළත මෙම ඉඩම බදු නොදිය යුතු බවට පිළිගැනෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළහොත් ඉල්ලීම අනුව මෙම බද්ද දෙනු ලැබේ

බබ්ලි බබ්ලි ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

1957 පෙබරවාරි 1 වැනි දින  
කොළඹ

**විශේෂ නිවේදනයයි**

1957 පෙබරවාරි 14 වැනි ඉහස්පතින්ද ආණ්ඩුවේ නිවාඩු දිනයක් වන හෙයින්, 1957 පෙබරවාරි 15 වැනි දින දරණ ආණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ පළ කිරීම සඳහා එවන සියලුම දන්වීම් සහ ප්‍රකාශන, 1957 පෙබරවාරි 11 වැනි සඳුදා පස්වරු 4ට ප්‍රථම, ආණ්ඩුවේ මුද්‍රණාලයට ලැබෙන්නට සැලැස්විය යුතු බව මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරමි

1957 ජනවාරි 26 වැනි දින  
ආණ්ඩුවේ මුද්‍රණාලය,  
කොළඹ 8

බද්දාඩ් ද සිල්වා,  
ආණ්ඩුවේ මුද්‍රණාලයාධිපති



காணியின் விபரம்

கொழுமடி டிஸ்திரிக் அலுவலகம் அனுப்புகின்ற கோறான தெற்கு பத்தகம் வடக்கிலிருக்கும் மிலக்கவலத்த கெற்றகெலகவலத்த எனலும் காணியிலிருந்து சுமார் 1/2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு பத்தகம் வடக்கு அரசினர் பாடசாலையின் வளவும் அதே காணியின் பகுதியும் பள்ளிக்கூட வளவின் வடக்கு எல்லையும் கிழக்கு மாணல ஜயவாதன உரிமை கேட்கும் அதே காணியின் ஒரு பகுதி தெற்கு ஸ்டீம் பிளாண்டிங் உரிமை கேட்கும் காணியின் ஒரு பகுதி மேற்கு எல்லை மாணல ஜயவாதன உரிமை கேட்கும் அதே காணியின் ஒரு பகுதி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழுமடி

1957 ம ஆர் ஜனவரி 3 ந ல

மாகாண அலுவலக டிஸ்திரிக்  
ஏசனலின் இலக்கமும்  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி  
காரியாலயத்தின் இலக்கம்

Q A 178/J 54 L G 262

காணியின் விபரம்

(1) கொழுமடி டிஸ்திரிக் சியான கோறான மேற்கு மெடபத்தவ அலுவலகம் போகமுல கிராமத்திலிருக்கும் கீனகவலத்த எலறேற எனலும் காணியிலிருந்து சுமார் 1100 X 18 சதுர அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு

வடக்கு அதே காணியின் மிகுதிப் பகுதி கிழக்கு அதே காணியின் மிகுதிப் பகுதி தெற்கு இ பீறா உரிமை கேட்கும் கணறகவலத்த எனலும் காணியும் கே டி விலலியம் அபபுறாமி உரிமை கேட்கும் நிகலிபொடலந்த மேற்கு கண்டி ரோடே

(2) கொழுமடி டிஸ்திரிக் சியான கோறான மேற்கு மெடபத்தவ அலுவலகம் போகமுல கிராமத்திலிருக்கும் நிகலிபொடலந்த வலத்த எனலும் காணியிலிருந்து சுமார் 785 X 18 சதுர அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு எலடி சிலவாவும், ஹில்லா டி சிலவாவும் உரிமை கேட்கும் ஹீனகவலத்த எலறேற எனலும் காணி கிழக்கு நிகலிபொடலந்த இரோடே உறுலலந்த எலறேற எனலும் காணியும் தெற்கு அதே காணியின் மிகுதிப் பகுதியும் கே ஏ கோமல பீறா உரிமை கேட்கும் காணி மேற்கு அதே காணியின் மிகுதிப் பகுதி

(3) கொழுமடி டிஸ்திரிக் சியான கோறான மேற்கு மெடபத்தவ அலுவலகம் போகமுல கிராமத்திலிருக்கும் உறுல வலந்த எலறேற எனலும் காணியிலிருந்து சுமார் 646 X 18 சதுர அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு நிகலிபொடலந்த இரோடே பில்லவத்த எனலும் காணியும், கிழக்கு பில்லவத்த, பனவிலலவத்த எனலும் காணிகள் தெற்கு அதே காணியின் மிகுதிப் பகுதியும், உறுலவலந்த நெல வயல எனலும் காணியும் மேற்கு கே டி விலலியம் அபபுறாமி உரிமை கேட்கும் நிகலிபொடலந்தவலத்த எனலும் காணி

(4) கொழுமடி டிஸ்திரிக் சியான கோறான மேற்கு மெடபத்தவ அலுவலகம் போகமுல கிராமத்திலிருக்கும் உறுலவலந்த எலறேற எனலும் காணியிலிருந்து சுமார் 389 X 18 சதுர அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அதே காணியின் மிகுதிப் பகுதிகள் கிழக்கு அதேகாணியின் மிகுதிப் பகுதிகள் தெற்கு ஜே எம் டிசானாயக்க உரிமை கேட்கும் உறுலவலந்த என்னும் காணி மேற்கு கே ஏ கோமல பீறா அவாக்களும் மறறவாக்களும் உரிமை கேட்கும் நிகலிபொடலந்த எனலும் காணி

(5) கொழுமடி டிஸ்திரிக் சியான கோறான மேற்கு மெடபத்தவ அலுவலகம் போகமுல கிராமத்திலிருக்கும் பனவிலலவத்த அலுவலகம் டொடனகொடவத்த எனலும் காணியிலிருந்து சுமார் 500 X 18 சதுர அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அதே காணியின் மிகுதிப் பகுதியும் பில்லவ வலத்த எனலும் காணியும் கிழக்கு பனவிலல வலத்த எனலும் காணி தெற்கு டி நோலாமி உரிமை கேட்கும் பனவிலலவத்த எனலும் காணி மேற்கு பில்லவலத்த எனலும் காணி

(6) கொழுமடி டிஸ்திரிக் சியான கோறான மேற்கு மெடபத்தவ அலுவலகம் போகமுல கிராமத்திலிருக்கும் உறுலவலந்த எலறேற எனலும் காணியிலிருந்து சுமார் 663 X 18 சதுர அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு டபிளயு ஏ டிசானாயக்க உரிமை கேட்கும் உறுலவலந்த எனலும் காணி கிழக்கு அதே காணியின் மிகுதிப் பகுதி தெற்கு கே ஏ ஆரன அவாக்களும் உரிமை கேட்கும் பனவிலலவத்த எனலும் காணி மேற்கு கே ஏ கோமல பீறா அவாக்களும் மறறவாக்களும் உரிமை கேட்கும் நிகலிபொடலந்த எனலும் காணி

LA 3560 J 56 டி 278

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழுமடி,

1956 ம ஆர் மாகழி 7 ந ல

காணியின் விபரம்

கீழ்ச சொல்லப்பட்ட எல்லைக்குள்ளடங்கியதும், புத்தளம் டிஸ்திரிக், கலபிடடியா காரியாதிக்காரியின் குறிச்சி, கலபிடடிய தலைமைக்காரியின் பகுதியைச் சேர்ந்த, கலபிடடிய கலபிடடிய முடவாலிலிருக்கும் (தென புரமூலையிலுள்ள தோட்டத்திலிருந்து) முடவால் எலடேட என்றழைக்கப்படும் காணியில் ஏறக்குறைய 2 ஏக்கர் விசாலம் கொண்ட ஒரு பகுதி —

வடக்கு கிழக்கு, தெற்கும் மேற்கும் குறித்த காணியில் எஞ்சிய பாகங்கள

LA 3561 J 56 டி 299

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழுமடி,

1956 ம ஆர் மாகழி 21 ந ல

காணியின் விபரம்

கீழ்ச சொல்லப்பட்ட எல்லைக்குள்ளடங்கியதும், புத்தளம் டிஸ்திரிக், புத்தளம் பறறு கிரவல, குருவிக்குளம் கிராம தலைமைக்காரியின் பகுதியைச் சேர்ந்த, பெரிய குளம் தெற்கிலிருக்கும், பெரியகுளம் காரி என்றழைக்கப்படும் காணியில் ஏறக்குறைய 198 அடி X 110 அடி (ஏறக்குறைய 2 ஏக்கர்) விசாலம் கொண்ட ஒரு பகுதி

வடக்கும் கிழக்கும் குறித்த காணியின் பாகங்கள், தெற்கு டி டபிளயு டி ரோட்டுக்கு ஆகிய காணி, மேற்கு உபபளம் தண்ணீர் அடிக்குமிடம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழுமடி,

1956 ம ஆர் மாகழி 4 ந ல

காணியின விபரம்

(1) கீழ்ச சொல்லப்பட்ட எல்லைக்குள்ளடங்கியதும், சிலாபம் டிஸ்திரிக், பிடிக்கல் கோரள வடக்கு முகுனுவுடவன வசம் கிராம தலைமைக்காரரின பகுதியை சேர்ந்த முகுனுவுடவன கிராமத்தில் இருப்பதும் விஹார கலே வத்த என்றழைக்கப்படும் காணியில் ஏறக்குறைய 2 றூட, 20 பர்ச்சல விசாலங்கொண்ட ஒரு பகுதி —

வடக்கு சிரிமதி நெனசி திசேருவுக்குடைய விஹாரகெலே என றழைக்கப்படும் காணி, கிழக்கு கிராம சங்க ரேட தெற்கு சிரிமதி டபிளயு ஒதிரிஸ சிலவாஹாமிக்குடைய விஹாரகெலே வத்த மேற்கு எ பி பரனாநதுக்குடைய விஹாரகெலே என்றழைக்கப்படும் காணி

(2) கீழ்ச சொல்லப்பட்ட எல்லைக்குள்ளடங்கியதும், சிலாபம் டிஸ்திரிக் கில, பிடிக்கல் கோரள வடக்கு, முகுனு வடவனவசம் கிராம தலைமைக் காரரின பகுதியைச் சேர்ந்த, முகுனுவுடவன கிராமத்தில் இருப்பதும் விஹாரகெலே என்றழைக்கப்படும் காணியில் ஏறக்குறைய 2 ஏக்கர் விசாலங்கொண்ட ஒரு பகுதி —

வடக்கு சிரிமதி நெனசி திசேருவுக்குடைய விஹாரகெலேவத்த என்றழைக்கப்படும் காணி, கிழக்கு வண தெவரக்கிட தெற்குவும சிரிமதி டபிளயு ஒதிரிஸ சிலவாஹாமி என்பாக்களுக்குடைய விஹார கெலேவத்த என்றழைக்கப்படும் காணிகள், தெற்கும் மேற்கும் குறித்த காணியில் எஞ்சிய பாகங்கள்

LA 3374/J/2340

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டதின் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படிபடிமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல் த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சி பி த சிலவா, காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு, 1956 ம டிசம்பர் 4 ந உ

காணியின விபரம்

கீழ்ச சொல்லப்பட்ட எல்லைக்குள்ளடங்கியதும், சிலாபம் டிஸ்திரிக், பிடிக்கல் கோரள வடக்கு, முகுனுவுடவன வசம் கிராம தலைமைக் காரரின பகுதியை சேர்ந்த முகுனுவுடவன கிராமத்தில் இருப்பதும், விஹாரகெலே வத்த என்றழைக்கப்படும் காணியில் ஏறக்குறைய 1 றூட 20 பர்ச்சல விசாலங்கொண்ட ஒரு பகுதி

வடக்கு வண D தேவரக்கிடவுடைய விஹாரகெலே வத்த என்றழைக்கப்படும் காணி, கிழக்கு குறித்த காணியில் எஞ்சிய பாகம் தெற்கு திரு A B பரனாநதுவுடைய விஹாரகெலே என்றழைக்கப்படும் காணி, மேற்கு திரு A B பரனாநதுவுடைய விஹாரகெலே என்றழைக்கப்படும் காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படிபடிமான 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படிபடிமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல் த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சி பி த சிலவா, காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு, 1957 ம டிசம்பர் 3 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் LD 4949, காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J 56 L 217

காணியின விபரம்

கண்டி மாவட்டம், உடுநுவர யட்டிநுவர பிரிவு அதிகாரியின் பகுதி, கண்டெட கிராமத்தில் சுமார் 3 றூடல விசாலமுள்ள டெல்கொலே வத்த அல்லது டிக்கல் ஹென என்பபடும் காணியின் பாகம் இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஆர் பி அபேசுன, பி பி அபேசுன ஆகியோர் உரிமை கோரும் பீலியங்கேவத்த என்பபடும் காணி, கிழக்கு டபிளயு டபிளயு

பலிங்கு மெனிகா, டபிளயு டபிளயு புளசிமஹடமயா ஆகியோர் உரிமை கோரும் டெல்கொலேவத்த அல்லது டிக்கல்ஹென என்பபடும் காணி தெற்கு டபிளயு டபிளயு பலிங்கு மெனிகா, டபிளயு டபிளயு புளசிமஹடமயா ஆகியோர் உரிமை கோரும் டெல்கொலேவத்த என்பபடும் காணி, மேற்கு கொரகாவெல ஓயாவிலிருந்து போகும் கிராமச் சங்கத்து ரேட்டு

LA/C 60

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படிபடிமான 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படிபடிமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல் த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சி பி த சிலவா, காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு

1957 ம டிசம்பர் 9 ந உ

காலி டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் LA/C 60, காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J 54 L 480

காணியின விபரம்

1 காலி டிஸ்திரிக் நான்குவததை காரியாதிகாரியின் எல்லைக்குள் வகவல்ல என்னும் கிராமத் தலைவா பகுதியில் வகவல்ல என்னும் கிராமத்தில் துவேகொய்பொல என்னும் காணியினால் 0எ, 0ஹா 27 பே விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு அதே காணியில் கொஞ்சமும் ஓபாத அடியும் கிழக்கு நீர்ப்பாசன வாயக்கால, தெற்கு அதே காணியில் கொஞ்சமும் நீர்ப்பாசன வாயகாலும், மேற்கு அதே காணியில் கொஞ்சம்

2 காலி டிஸ்திரிக் நான்குவததை காரியாதிகாரியின் எல்லைக்குள் வகவல்ல என்னும் கிராமத் தலைவா பகுதியில் வகவல்ல என்னும் கிராமத்தில் துவேகொய்பொல என்னும் காணியினால் 0எ, 0ஹா, 13 பே விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு நீர்ப்பாசன வாயக்காலும் அதே காணியில் கொஞ்சமும் கிழக்கு தெற்கும் அதே காணியில் கொஞ்சம், மேற்கு நீர்ப்பாசன வாயக்கால

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படிபடிமான 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படிபடிமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல் த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சி பி த சிலவா, காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இலக்கம் J/56 E 248/LM 5616

கொழும்பு,

1956 ம டிசம்பர் 7 ந உ

காணியின விபரம்

கேகலை டிஸ்திரிக், அததுலுக்கம் பனுவல் கோறான்களின் காரியாதி காரியின் பிரிவில், பதபேரி வசத்தில் பதபேரிய கிராமத்திலுள்ள, கல்கனத் தோட்டத்தில் 4 ஏக்கர் நிலம்

எல்லைகள் —

வடக்கு இதே காணியின் மிகுதி, கிழக்கு பறக்கலை-திக்கோல பி டபிளயு உ தெரு, தெற்கு ஹீன்றறிவல் அறம்ப, மேற்கு கிரி அபுபுகேவத்த, குணுகொடடுவவத்த, இதே காணியின் மிகுதி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி மீட்கும் (திருத்தம்) சட்டப்படியான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி காணி அபிவிருத்தி மந்திரி சாலஸ் பேசிவல் த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,  
கொழும்பு, காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
1957 ம டிசம்பர் ஜனவரி 10 ந ட  
இலக்கம் J/56 R 365/LM 5627

காணியின் விபரம்

கேகாலி டிஸ்திரிக், கலப்பாட கிளிகொட கோடுகளை காரியாதிகாரி பிரிவு கலப்பாலவசம், குமபலதிவெல் கிராமத்திலுள்ள படுவத்த அல்லது மாண்புற பொலவத்தயிலுள்ள ஏ 0, றா 1 ப 32 விசாலம் எல்லைகள் —

வடக்கு எல், கீழ்க்கு பொடி சிங்கோலினது காணி, தெற்கு கொழும்பு—கண்டி தெரு மேற்கு எச் அமறதுக மறவர்கள் உரிமைகொளும் காணி

MA/AC/2994/55

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்வனவு (திருத்தம்) சட்ட தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்வனவு சட்டம் 7 ம பிரிவினபடி அறிவித்தல்

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்வனவு (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்வனவு சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின கீழ் ஓர் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பின் சொல்லப்படும் காணியை அரசாட்சியா ஆட்சி ஒப்புக்கொள்ள எண்ணியிருக்கிறார்களென்று இத் தால் நான அறிவித்தல் கொடுக்கின்றேன்

ஆட்சி ஒப்புக்கொள்ளும் காணியின் விவரம் —

பிரதமபடத்து இல A 4,057 மாளிகாவத்தை, தொகுதி இல 17 மாளிகாவத்தை (கொழும்பு நகர சபை எல்லைக்குட்பட்டது) கொழும்பு டிஸ்திரிக், மேல் மாகாணம்

துணை 1

காணியின் பெயர் மாளிகாவத்தை வீதி, 100/25 ம வரிப்பண இலக்க காணி விவரம் 1 வருஷ பப்பாசி மரம் 2 ம, 8 வாழை மரக் கூடலும், 3 ஓடு போட்ட கற்கட்டங்களும், ஒரு கற்குவரும் 1 உதை சுவரும், 3 பரிசோதனைக் குழாய்களுமுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் திருமதி எம் எஸ் எம் றசீன் 109, ஹோட்டன் இடம், கொழும்பு விசாலம் ஏ 0, றா 0, ப 23 65

மேற்கொள்ளப்பட்ட காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது எழுத்திலும் அதிகாரம் பெற்ற காரியகாரராமுல்லைய கொழும்பு நகர சபை கந்தோரில் எழுப்பாக 1957 ம டிசம்பர் மார்ச் மாதம் 26 ந திகதி பிற்பகல் 2 30 மணிக்கு வெளிப்படும் அக்காணியி லுள்ள உரிமையின் தன்மைகளுக்கும், அக்காணியை ஆட்சி ஒப்புக் கொள்வதால் கொடுக்கும் நஷ்டப் பணத்திற்கு தங்குகின்ற உரிமையின் விவரங்களையும், நஷ்டப் பணத்தின் தொகையையும், அத்தொகை யின் கணக்கு விவரங்களையும் எழுத்தில் (இணைப் பிரதியில்) 1957 ம ஆண்டு மார்ச் மாதம் 19 ந திகதி அல்லது அதற்குமுன் அறிவிக்கும்படி இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

டபிளவு கோபல்லாவ,  
நகர கமிஷனரும் ஆட்சி ஒப்புக்கொள்ளும்  
உத்தியோகஸ்தரும்

நகர கமிஷனர் கந்தோர்,  
நகர மண்டபம், கொழும்பு,  
1957 ம டிசம்பர் ஜனவரி 28 ந ட

இல LA/C 31

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினபடியும் 31 (b) பிரிவின கீழ் அறிவித்தல்

பின்வரும் அட்டவணியில் காட்டப்பட்டிருக்கும் காணிக்கு உரித்து உடைநதையுள்ளவர்கள் பெற்றுக்கொள்வதற்காக பின்வரும் அட்ட வணியில் காட்டப்பட்ட நஷ்ட ஈடு பங்கு ரூபா 36 பணத்தை 25959 ரொம்பா கொண்ட பலபடியா கோட அபிவிருத்தி நிதிமன்றத்தில் காட்டப்பட்டிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 31 (b) ம பிரிவினபடியும் 1954 ம ஆண்டின்

39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் காலி டிஸ்திரிக் உதவி அரசாங்க அதிபர் நிஸைங்க பருகரம் விஜயநாதன், ஆகிய நான இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

நி ப விஜயநாதன்,  
உதவி அரசாங்க அதிபர்

காலி கச்சேரி,  
1957 ம டிசம்பர் ஜனவரி 21 ந ட

அட்டவணி

துணை 11 P P A 1,603

காணியின் பெயர் கெடப்பாலவட்ட, விசாலம் 08 2 பேச்சல் இடம் தென் மாகாணத்தில், காலி டிஸ்திரிக்ஸில் பெந்தொட வல்லாவிடி கோறையில் எல்பிட்யா என்னும் கிராமம், உரித்தாளர் கால்குச்சேந டகர் E R அபேசந்தற் கொழும்பு

இல LA 1041

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் திருத்தப்பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினபடியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்களென்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபட இல P P A 2,065

துணை 1

காணியின் பெயர் மருத்தடிக்கமம், தடவெங்கொட்டிக்கமம், விபரம் நெல்லயல் காணிச் சொந்தக்காரரின் பெயரும் விவரமும் சி கா காசிநாதன் நீராபாசனப் பகுதி, கிளிநொச்சி, விசாலம் ஏ 18 றா 3, ப 08

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுல்லைய 1957 ம டிசம்பர் பங்குனி மாதம் 20 ந தேதி காலை 9 30 மணிக்கு பின் காரியாதிகாரி கந்தோரில் எழுப்பாக வெளிப்படும்படியும் அக் காணியில் அவர்களுக்கான உடநடக்களின் தன்மையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளை விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும், அத்தொகை கணிக்கப் பட்ட விபரங்களையும் 1957 ம டிசம்பர் மார்ச் மாதம் 28 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

டபிளவு பதமநாதன்  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசுணர்

யாழ்ப்பாணக் கச்சேரி,  
1957 ம டிசம்பர் 24 ந ட

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினபடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள் றும் (திருத்தம்) சட்டத்தின் திருத்தப்பட்ட அறிவித்தல்

பொத்தலில் கடற்கரைத் தெருவிற்காக என்னும் ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சி யா எண்ணியிருக்கிறார்களென்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பட்டம் A 1,066, ஆரம்பப்படும், கிராமம் பொத்தலில் 2 ம குறிச்சி

துணை 3

காணியின் பெயர் தென்னந் தோட்டம் விபரம் 6 வருஷ ஒரு தென்ன, தென்னந் தோட்டம், உரித்தாளியின் பெயர் கே எம் சிக்கந்தர், பொத்தலில் 2 ம குறிச்சி, விசாலம் ஏ 0, றா 0, ப 5 5

துணை 4

காணியின் பெயர் வீதி, விபரம் வீதி, 30 வருஷ ஒரு தென்ன அடங்கிய தென்னந் தோட்டமென சொல்லப்படுகின்ற உரித்தாளியின் பெயர் கே எம் சிக்கந்தர், பொத்தலில் 2 ம குறிச்சி விசாலம் ஏ 0, றா 0, ப 12 5



துண்டு 5

காணியின் பெயர் வீதி, விபரம் வீதி, 30 வருஷ 3 தென்னை, 5 வருஷ 2 தென்னை அடங்கிய தென்னந் தோட்டமென சொல்லப் படுகிறது உரித்தாளியின் பெயர் ஏ மீராலெவவை, பொத்தலில் 2 ம குறிச்சி, விசாலம் ஏ 0, று 0, ப 10 5

துண்டு 6 \*

காணியின் பெயர் தென்னந் தோட்டம், விபரம் 5 வருஷ 4 தென்னை, தென்னந் தோட்டம் உரித்தாளியின் பெயர் ஏ மீராலெவவை பொத்தலில் 2 ம குறிச்சி, விசாலம் ஏ 0, று, 0 ப 06

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுதவில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1957 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 12 ந் திகதி காலை 10 மணிக்கு பொத்தலில் காரியாதிக்காரியின் அலுவலகத்தில் எழுப்பாக வெளிப் படுத்தப்படும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தன்மை வையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 2 ந் திகதிக்கு முன்னா எழுதவில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

உரிமைகளை அததாட்சிப் படுத்தும் பத்திரங்களெல்லாம் எழுப்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்படவேண்டும்

3 7 1953 ன் 10,546 ம் இலக்க "கசேர" பத்திரத்தில் காணப்படும் 25 6 1953 ம் திகதியைக் கொண்ட அறிவித்தல் இத்தலை அழிக்கப் படுகிறது

ஓர் ச அருள்பிரகாசம், டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு 1957 ம் ஆண்டு ஜனவரி 25 ந் உ

எனது இலக்கம் எல் ஏ 2970/ஜெ 55 இ 37

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்கை (திருத்தம்) சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டம் 7 ம் பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

திரிகோணமலை டிஸ்திரிக் ஊராட்சியைச் சேர்ந்த தம்பக்காமம் பற்று காரியாதிக்காரியின் எல்லாக்கூட்டப் பட்ட முனமாரித்தில கிராமத்தி ளுள்ள அடியிற்காணும் காணித்துண்டு 1956 ம் ஆண்டு ஜப்பசி மாதம் 12 ந் திகதி அச்சிடப்பட்ட முடிவான விவரண்பட்ட இலக்கம் 6 அனுபந்தம் 6 பிரிவு 12 ல் குறிப்பிடப்பட்டிருக்கின்றன

துண்டு 2632

காணியின் பெயர் கள்ளிமொட்டை விபரம் நெறந்தரை (செய்கை பற்றது) உரித்தாளியின் பெயர் எல் கணகசை கே காளிகுட்டி, ஏ பிசைமுத்து, அபிராமிப்பிள்ளை, எல் காததிகேசு, கே முருகுப் பிள்ளை எல்லோரும் கள்ளிமேட்டிலிருப்பது, கே பசுபதிப்பிள்ளை, வண்ணமேட்டுத் திடல் விசாலம் ஏ 0, று 1, ப 29 0

துண்டு 2633

காணியின் பெயர் கள்ளிமொட்டை விபரம் வெறுந்தரை உரித் தாளியின் பெயர் கே முருகேசு, எல் முருகுப்பிள்ளை, கே இளையகுட்டி எம் கந்தன், வீ சின்னத்தம்பி எம் சின்னன் கே முருகன், எம் மாரிமுத்து எல் இலத்தாகி, ஆர் கணபதி, சி காததி பி காகி நாதன், கே கணபதி, முனமாரித்தில, எல் சின்னன், சிப்பித்திடல் விசாலம் ஏ 0 று 0, ப 31 0

துண்டு 2634

காணியின் பெயர் கள்ளிமொட்டை விபரம் வெறுந்தரை நிறந்தர மான கட்டம் (அரசாங்க தமிழ் கல்வன் பாடசாலை) உரித்தாளியின் பெயர், பாசாலை கல்லிக்காவினாலை கட்டுப்பட்டது கே முருகன், கே கணபதி, எல் முருகுப்பிள்ளை, கே இளையகுட்டி எம் கந்தன், வி சின்னத்தம்பி எம் சின்னன் கே முருகன், எம் மாரிமுத்து, எல் இலத்தாகி, ஆர் கணபதி சி காததி, பி காகிநாதன், முனமாரித்தில, எல் சின்னன், சிப்பித்திடல் விசாலம் ஏ 0, று 0, ப 8 3

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுதவில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரா முலமாக 1957 ம் ஆண்டு பங்குனி மாதம் 18 ந் திகதி காலை 9 30 மணிக் கு திரிகோணமலை கசேரியில் எழுப்பாக வந்து வெளிப்படு ம்படியும், அக்காணிகளில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தன்மையையும் குறித்து காணி எழுப்பத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத

தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு பங்குனி மாதம் 8 ந் திகதி அல்லது அதற்கு முன்பாக எழுதவில் இருப்பிரதிகள மூலமாக எனக்கு அறிவிக்கும்படியும் கேட்டுக்கொள்ளுகின்றேன்

அனரன் ஆர் மெககேசர், மாகாண அதிபர், திரிகோணமலை பிரிபாலன் மாவட்டம் திரிகோணமலை கசேரி 1957 ம் ஆண்டு தைம் 23 ந் உ

கு இல LA/BD/25/55/J 55 B 468

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்கை (திருத்தம்) சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டம் 7 ம் பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தல் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் — 13 1 56 ம் திகதிய 10,880 ம் அரசாங்க "கெசேர" பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 22 12 55 ம் திகதிய J 55 B 468 ம் இலக்கப் பிரகடனத்தில் கௌரவ காணி, காணி அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்துள்ளபடி

குருநாகல் மாவட்டம், கடுமப்பால் கற்பத்து, மெடபத்து கோரீசை கிழக்கு, எல்பொடகம் கிராமத்திலுள்ள 311 ம் பிரதமபட்டத்துக்கு 3 ம் இணைப்பதில் அளந்து காட்டப்பட்டுள்ள கீழ்வரும் காணி —

துண்டு 72

காணியின் பெயர் கஹரகஹமூலவத்த அல்லது கடுவத்த அல்லது எல்பொடகம் எஸ்ரேட் விபரம் 5-30 வருடமுள்ள தென்னந் தோட்டம் உரிமைக்காரர் செட்டிமுட் காப்பரசேன் கம்பெனி லிமிடெட், 256, சி ஹீட், கொழும்பு விசாலம் ஏ 2 று 0 ப 3

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுதவில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1957 ம் ஆண்டு (மாச) மாதம் 6 ந் திகதி காலை 9 30 மணிக்கு குருநாகல் கசேரியில் எழுப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும் அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு பெரவரி மாதம் 26 ந் திகதிக்கு முன்னா எழுதவில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப் படுகின்றன

பி எச் த சொயசர், குருநாகல் கசேரி, டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு 1957 ம் ஆண்டு ஜனவரி 23 ந் உ

கவனிக்கவேண்டியது இது சம்பந்தமாக கடிதம் வரையோ இத்த குறிப்பிலக்கத்தைக் குறிக்க வேண்டும்

கு இல LA/7670 (1) J/TW/2648

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்கை (திருத்தம்) சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டம் 7 ம் பிரிவினையுடைய அறிவித்தல்

கணேவத்த-மாதேரா தெருவை திருத்தி அமைத்தலான ஓர் பிரகடன தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்கை (திருத்தம்) சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

1956 ம் ஆண்டு ஜூன் மாதம் 13 ந் திகதிய 10,951 ம் இலக்க அரசாங்க கெசேர பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 1956 ம் ஆண்டு ஜூன் மாதம் 9 ந் திகதிய J/TW/2648 ம் இலக்கப் பிரகடனத்தில் கௌரவ நில நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்துள்ளபடி

குருநாகல் மாவட்டம் ஹிரியால் ஹற்பத்து மஹாகல்பொட் எகொட் கோரீசை கணேவத்த என்னும் கிராமத்திலுள்ள எல்பு 1332, 1359, 1360, 1361 ம் பிரதமபட்டத்துக்கு 1 ம் இணைப்பதில் அளந்து காட்டப்பட்டுள்ளவையுமாகிய கீழ்க்காணும் காணிகள்

பட்டத்தின் இலக்கம் 1,360 ம் பிரதமபட்டம்

துண்டு 1

காணியின் பெயர் தம்பக்கலவத்த, விபரம் 12 வருடமுள்ள 1 தோட்டமரமும் 35 வருடங்களுள்ள 2 தென்னக்கமடங்கிய தோட்டம் விசாலம் ஏ 0, று 0, ப 02 6, உரித்தாளியின் பெயர் திக்கட்டுப் பொத்த, முறுத்தலாகமயிலிருக்கும் திரு R X புக்குப்பனடா

துண்டு 2

காணியின பெயர் தம்பகல்லவத்த, விபரம் 10 வருடமுள்ள 1 கச்சமரமும், 3-5 வருடமுள்ள 1 தென்கையும், 35 வருடமுள்ள 3 தென்கைகளுமடங்கிய தென்னந தோட்டம், விசாலம் ஏ 0, றா 0, ப 04 6 உரித்தாளியின பெயர் நிக்கடலுப்பொத்த, முறுத்தலாகமயிலிருக்கும் திரு R M பஞ்சிபண்டா

துண்டு 3

காணியின பெயர் கலவெற்றியாவ விபரம் 7 வருடமுள்ள 1 தென்கையும், 30-40 வருடமுள்ள 16 தென்கைகளுமடங்கிய தென்னந தோட்டம் விசாலம் ஏ 0 றா 0, ப 21 0 உரித்தாளியின பெயர் மட்டகனப்பு பெருமபாகவன உத்தியோகத்தா திரு A M பெரேரா

துண்டு 4

காணியின பெயர் தம்பகல்லவத்த விபரம் 35 வருடமுள்ள 4 தென்கைகளை அடங்கிய தோட்டம், விசாலம் ஏ 0, றா 0, ப 03 0, உரித்தாளியின பெயர் நிக்கடலுப்பொத்த, முறுத்தலாகமயிலிருக்கும் திரு R M பஞ்சிபண்டா

துண்டு 5

காணியின பெயர் விலைக்கொல்லெவத்த, விபரம் 35 வருடமுள்ள 3 தென்கைகளை அடங்கிய தென்னந தோட்டம் விசாலம் ஏ 0 றா 0, ப 01 9 உரித்தாளியின பெயர் நிக்கடலுப்பொத்த, முறுத்தலாகமயிலிருக்கும் R M டிங்கிரி அம்மா

துண்டு 6

காணியின பெயர் கணவெல, விபரம் 20 வருடமுள்ள 1 தென்கை அடங்கிய தென்னந தோட்டமும் நெல்வயலும், விசாலம் ஏ 0, றா 0 ப 01 8, உரித்தாளியின பெயர் நிக்கடலுப்பொத்த, கணவத்தயிலிருக்கும் R A ஹெலென நோலு

துண்டு 7

காணியின பெயர் கணவெல, விபரம், நெல்வயல, விசாலம் ஏ 0, றா 0, ப 10 5 உரித்தாளியின பெயர் நிக்கடலுப்பொத்த, கணவத்தயிலிருக்கும் திரு S D ஹரமணி அப்பாழாமி, ய வேலின சிங்கோ

துண்டு 8

காணியின பெயர் கணவெல விபரம் நெல்வயல, விசாலம் ஏ 0 றா 0, ப 01 5 உரித்தாளியின பெயர் நிக்கடலுப்பொத்த, கணவத்தயிலிருக்கும் திரு S A பிலோநில அப்பாழாமி

துண்டு 9

காணியின பெயர் மீகஹமுலஹென, விபரம் 2 ஓலைமண தற்காலிக வீடுகளின் பாகங்களும் 25-30 வருடங்களுள்ள 5 தென்கை களுமடங்கிய தோட்டம் விசாலம் ஏ 0 றா 0, ப 11 5 உரித்தாளியின பெயர் நிக்கடலுப்பொத்த கணவத்தயிலிருக்கும் R A ஹெலென நோலு

துண்டு 10

காணியின பெயர் மீகஹமுலஹென, விபரம் 7 வருடங்களுள்ள 1 பருத்தி மரமும் 3 வருடங்களுள்ள 1 தென்கையும் 25 வருடங்களுள்ள 2 தென்கைகளுமடங்கிய தோட்டம் விசாலம் ஏ 0 றா 0 ப 06 2, உரித்தாளியின பெயர் நிக்கடலுப்பொத்த, கணவத்தயிலிருக்கும் திரு S A லாவிஸஹாமி

துண்டு 11

காணியின பெயர் மீகஹமுலஹென விபரம் ஓர் தற்காலிக ஓலை மணவீட்டின் பாகமும் 7 வருட வீட்டின் பாகமும், 7 வருடமுள்ள 1 பருத்தி மரமும், 1-3 வருடமுள்ள 3 தென்கைகளும் 25 வருடமுள்ள 2 தென்கைகளுமடங்கிய தோட்டம் விசாலம் ஏ 0, றா 0, ப 06 5, உரித்தாளியின பெயர் நிக்கடலுப்பொத்த கணவத்தயிலிருக்கும் திரு S A பிலோநில அப்பாழாமி

துண்டு 12

காணியின பெயர் மீகஹமுலஹென விபரம் ஓர் தற்காலிக ஓலை மணவீட்டின் பாகமும், 4 வருடமுள்ள 1 மாதுளையும், 10 வருடமுள்ள 2 பனம் தருமரங்களும் 25 வருடமுள்ள 8 தென்கைகளுமடங்கிய தோட்டம் விசாலம் ஏ 0 றா 0, ப 13 7 உரித்தாளியின பெயர் நிக்கடலுப்பொத்த, கணவத்தயிலிருக்கும் P சொப்பி ஹாமி

துண்டு 13

காணியின பெயர் மீகஹமுலஹென விபரம் 25 வருடமுள்ள 1 வேப்பமரமும் 25-35 வருடங்களுள்ள 7 தென்கைகளுமடங்கிய தோட்டம், விசாலம் ஏ 0, றா 0, ப 13 1 உரித்தாளியின பெயர் நிக்கடலுப்பொத்த, கணவத்தயிலிருக்கும் திரு H M ஜேம்ஸ் அப்பாழாமி

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சிற் சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1957 ம் ஆண்டு ஜூன் மாதம் 4 ந தேதி காலை 8 30 மணிக்கு ஹிரிப்பிட்டி வாடி வீட்டில் என்னுள்ளபாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எதேத்த காணியை நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட

ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு மே மாதம் 27 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முயிர்திகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

பி எச த செய்சா,  
குருநாகல் டிஸ்திரிக்  
உதவி அரசாட்சி ஏசனாடு

குருநாகல் கச்சேரி,

1957 ம் ஆண்டு ஜனவரி மீ 26 ந் உ.

கவனிக்கவேண்டியது இது சம்பந்தமாக கடிதம் வரவரவோ இதன் குறிப்பிலக்கத்தைக் குறிக்கவேண்டும்

கு இல LA/7670 (2) J/TW/2648

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் திருத்தப்பட்டுள்ள 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்

கணவத்த-மாஹோ தெருவை திருத்தி அமைத்தலான ஓர் பிரிக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 13 ந் திகதிய 10 951 ம் இலக்க அரசாங்க கெசெற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 1956 ம் ஆண்டு ஜூன் மாதம் 9 ந் திகதிய J/TW 2648 ம் இலக்கப் பிரகடனத்தில் கெசெற நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்ததுள்ளபடி,

குருநாகல் மாவட்டம், ஹிரியால் ஹற்பத்தி, மஹாகல்பொட எகொட கோரீன் கணவத்த எனலும் கிராமத்திலுள்ளவையும் 1332 1359, 1360, 1361 ம் பிரதமபட்டங்களுக்கு 1 ம் இணைப்பட்டத்தில் அளந்த காட்பட்டமுள்ளவையுமான கீழ்வரும் காணிகள் —

படத்தின் இலக்கம் 1,360 ம் பிரதமபட்டம்

துண்டு 16

காணியின பெயர் மஹாபிறறிய விபரம் தற்காலிக ஓலை வீடும், கிணற்றுக்கட்டின் ஒருபாகங்களும் 3-7 வருடமுள்ள பழறற்கு மண்கள், 5 வருடமுள்ள 1 பலாமரம், 25 வருடமுள்ள 8 தென்கைகளை அடங்கிய தோட்டம், விசாலம் ஏ 0, றா 0, ப 08 8 உரித்தாளியின பெயர் நிக்கடலுப்பொத்த கணவத்தயிலிருக்கும் திரு S D ஹரமணி அப்பாழாமி

துண்டு 17

காணியின பெயர் மஹாபிறறிய விபரம் 8 வருடமுள்ள ஓர் மாமரம் அடங்கிய தோட்டம் விசாலம் ஏ 0, றா 0, ப 00 5, உரித்தாளியின பெயர் நிக்கடலுப்பொத்த, கணவத்தயிலிருக்கும் A M பெனடிமெனிக்க

துண்டு 23

காணியின பெயர் மஹாபிறறிய, விபரம் 2 தோடைமரங்களும், 7 வருடமுள்ள 1 தென்கையும் அடங்கிய தோட்டம், விசாலம் ஏ 0, றா 0 ப 00 4, உரித்தாளியின பெயர் நிக்கடலுப்பொத்த, கணவத்தயிலிருக்கும் H S P பஞ்சிமெனிக்கா

துண்டு 24

காணியின பெயர் மஹாபிறறிய, விபரம் 5 வருடமுள்ள 2 மா மரங்களும், 15 வருடமுள்ள 2 பலாமரங்களும், 5-20 வருடமுள்ள 4 தென்கைகளுமடங்கிய தோட்டமும் நெல்வயலும், விசாலம் ஏ 0, றா 0, ப 03 8, உரித்தாளியின பெயர் நிக்கடலுப்பொத்த, கணவத்தயிலுள்ள திரு H M கப்பாழாமி, நிக்கடலுப்பொத்த, கணவத்தயிலிருக்கும் திரு B L M பஞ்சிபண்டா என்பவரால் ஆட்சேபிக்கின்றார்

துண்டு 25

காணியின பெயர் மஹாபிறறிய, விபரம் ஓர் தற்காலிக மண ஓலை வீட்டின் பாகமும், 25 வருடமுள்ள 1 தென்கை, 15 வருடமுள்ள 1 மாமரமும் அடங்கிய தோட்டமும் நெல்வயலும், விசாலம் ஏ 0, றா 0, ப 08 6, உரித்தாளியின பெயர் நிக்கடலுப்பொத்த, கணவத்தயிலிருக்கும் திரு G L M சதாஹாமி

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சிற் சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1957 ம் ஆண்டு ஜூன் மாதம் 7 ந தேதி முற்பகல் 8 30 மணிக்கு ஹிரிப்பிட்டி வாடி வீட்டில் என்னுள்ளபாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எதேத்தகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும்

பும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரம் கீழ்க்கண்ட 1957 ம் ஆண்டு மே மாதம் 31 ந்தேதிக்கு முன்னர் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கப்படும்படியும் இத்தால்கேட்டுக்கொள்ளப்படுகின்றன

பீ எச் த சொயசா,  
குருநாகல் டிஸ்திரிக்  
உதவி அரசாட்சி ஏசனாடு

குருநாகல் கச்சேரி,  
1957 ம் ஆண்டு ஜனவரி மீ 26 ந் உ

கவனிக்கவேண்டியது இது சம்பந்தமாகக் கடிதம் வரையோர் இதன் குறிப்பிலக்கத்தைக் குறிக்கவேண்டும்

கு இல LA/7670 (3) J/TW/2648

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையின்படியான அறிவித்தல்

கணவத-மாறோ தெருவை திருத்தி அமைத்தலான ஓர் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 13 ந் திகதிய 10,951 ம் இலக்க அரசாங்க கெசெறே பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 1956 ம் ஆண்டு ஜூன் மாதம் 9 ந் திகதிய J/TW 2648 ம் இலக்கப் பிரகடனத்தில் கௌரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்துள்ளபடி

குருநாகல் மாவட்டம், ஹிரியால் ஹற்பத்து, மஹாகல்பொட எகொட கோள்கள், முறுதலாகம் எனனும் கிராமத்திலுள்ளவையும் 1332, 1369, 1360, 1361 ம் பிரதமபடங்களுக்கு 1 ம் இணைப்பதில் அளந்த காடப்பட்டுள்ளவையுமான கீழ்வரும் காணிகள்

படத்தின் இலக்கம் 1,361 ம் பிரதமபடம்

தண்டு 8

காணியின பெயர் போகமுக்கவத்த விபரம் 1 வருடமுள்ள 2 தென்னைகளும் 25 வருடமுள்ள 7 தென்னைகளும்டங்கிய தென்னந் தோட்டம் விசாலம் ஏ 0 றா 0, ப 27, உரித்தானியின பெயர் யிரிகம், இண்டிபுரெயிலிருக்கும் திருமதி I கொடெல்லெகெ

தண்டு 9

காணியின பெயர் போகமுக்கவத்த, விபரம் 3-15 வருடமுள்ள 21 தென்னைகளும்டங்கிய தென்னந் தோட்டம் விசாலம் ஏ 0 றா 0 ப 24 7, உரித்தானியின பெயர் யிரிகம், இண்டிபுரெயிலிருக்கும் திருமதி I கொடெல்லெகெ

தண்டு 12

காணியின பெயர் போகமுக்கவத்த அல்லது வெவகொற்றுவு எனனும் காணியில் குத்தகை உரிமை விபரம் நெல்வயல் விசாலம் ஏ 0, றா 0 ப 08 5, உரித்தானியின பெயர் குத்தகைகாரர் நிக்கட லுப்பொத்த, முறுதலாகமயிலிருக்கும் திரு H M ஜேம்ஸ் அப்புஹாமி

தண்டு 13

காணியின பெயர் போகமுக்கவத்த, விபரம் 15 வருடமுள்ள 2 தென்னை அடங்கிய நெல்வயல், விசாலம் ஏ 0, றா 0, ப 12 1, உரித்தானியின பெயர் நிக்கடலுப்பொத்த, கணவதத்தயிலிருக்கும் திரு H A ஞாசேசுவரம் H M ஜேம்ஸ் அப்புஹாமி

தண்டு 14

காணியின பெயர் போகமுக்கவத்த, விபரம் 5 வருடமுள்ள 1 தோட்டமும் 20-30 வருடமுள்ள 7 தென்னைகளும்டங்கிய தோட்டம், விசாலம் ஏ 0, றா 0, ப 08 7 உரித்தானியின பெயர் நிக்கடலுப்பொத்த, கணவதத்தயிலிருக்கும் திரு H M ஜேம்ஸ் அப்புஹாமி

தண்டு 15

காணியின பெயர் தமபகலல் எஸ்டேட் விபரம் 30-40 வருடமுள்ள 2 தென்னைகளும்டங்கிய தென்னந் தோட்டம், விசாலம் ஏ 0, றா 0, ப 06 2 உரித்தானியின பெயர் நிக்கடலுப்பொத்த, தமபகலல்யிலிருக்கும் திரு D H P ஜெயவார்தன

தண்டு 16

காணியின பெயர் தமபகலல் எஸ்டேட், விபரம் 15-25 வருடமுள்ள 7 தென்னைகளும்டங்கிய தென்னந் தோட்டம், விசாலம் ஏ 0, றா 0 ப 13 2 உரித்தானியின பெயர் யிரிகம், இண்டிபுரெயிலிருக்கும் திருமதி I கொடெல்லெகெ

தண்டு 17

காணியின பெயர் தமபகலல் எஸ்டேட் விபரம் 1 வருடமுள்ள 5 தென்னைகளும் 30 வருடமுள்ள 1 தென்னைகளும்டங்கிய தென்னந் தோட்டம், விசாலம் ஏ 0 றா 0 ப 12 5 உரித்தானியின பெயர் வியாங்கொட தலகஹெனயிலிருக்கும் திருமதி H J பெரேரா

தண்டு 18

காணியின பெயர் தமபகலல்வத்த, விபரம் 15 வருடமுள்ள 4 வேபமரங்களும், 25 வருடமுள்ள 2 கச்சு மரங்களும், 3-5 வருடங்களுள்ள 4 தென்னைகளும் 35 வருடமுள்ள 10 தென்னைகளும்டங்கிய தென்னந் தோட்டம், விசாலம் ஏ 0, றா 0, ப 16 9, உரித்தானியின பெயர் நிக்கடலுப்பொத்த, கணவதத்தயிலிருக்கும் திரு R M புகுசிபண்டா

தண்டு 19

காணியின பெயர் தமபகலல்வத்த விபரம் 10 வருடமுள்ள 1 வேபமரமும், 12 வருடமுள்ள 1 தோட்ட மரமும், 25-35 வருடமுள்ள 5 தென்னைகளும்டங்கிய தோட்டம், விசாலம் ஏ 0 றா 0, ப 13 0, உரித்தானியின பெயர் நிக்கடலுப்பொத்த, கணவதத்தயிலிருக்கும் திரு R M புகுசிபண்டா

தண்டு 20

காணியின பெயர் தமபகலல்வத்த விபரம் 7 வருடமுள்ள 2 தோட்ட மரங்களும், 35 வருடமுள்ள 2 தென்னைகளும்டங்கிய தோட்டம், விசாலம் ஏ 0, றா 0 ப 04 2 உரித்தானியின பெயர் நிக்கடலுப்பொத்த, கணவதத்தயிலிருக்கும் திரு R M புகுசிபண்டா

தண்டு 21

காணியின பெயர் விலைக்கொலெவத்த விபரம் 35 வருடமுள்ள 4 தென்னைகளும்டங்கிய தென்னந் தோட்டம் விசாலம் ஏ 0, றா 0, ப 03 9, உரித்தானியின பெயர் நிக்கடலுப்பொத்த முறுதலாகமயிலிருக்கும் R M டிங்கிரி அம்மா

தண்டு 28

காணியின பெயர் விலைக்கஹவத்த, விபரம் 5 வருடமுள்ள 1 மாதுளையும், 5 வருடமுள்ள 1 முருக்கமரமும், 15 வருடமுள்ள 1 பாக்கு மரமும், 3 வருடமுள்ள 1 தென்னை, 25 வருடமுள்ள 1 தென்னையும் அடங்கிய தோட்டம் விசாலம் ஏ 0 றா 0 ப 03 1, உரித்தானியின பெயர் நிக்கடலுப்பொத்த முறுதலாகமயிலிருக்கும் ய இசைபெலஹாமி

தண்டு 29

காணியின பெயர் விலைக்கஹவத்த, விபரம் 3 வருடமுள்ள 3 பயர் மரங்களும் 3 மாதுள்களும், 3 தென்னைகளும்டங்கிய தோட்டம் விசாலம் ஏ 0, றா 0 ப 02 0, உரித்தானியின பெயர் நிக்கடலுப்பொத்த, முறுதலாகமயிலிருக்கும் திரு S D ஆரன் கிங்கோ

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அலவது முறைப்படி எழுத்தில அபிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1957 ம் ஆண்டு ஜூன் மாதம் 13 ந் தேதி முற்பகல் 8 30 மணிக்கு ஹிரிபிடடியவாடி வீட்டில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட விபரங்களையும் 1957 ம் ஆண்டு ஜூன் மாதம் 5 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால்கேட்டுக் கொள்ளப்படுகின்றன

பீ எச் த சொயசா,  
குருநாகல் டிஸ்திரிக்  
உதவி அரசாட்சி ஏசனாடு

குருநாகல் கச்சேரி,  
1957 ம் ஆண்டு ஜனவரி மீ 26 ந் உ

கவனிக்க வேண்டியது இது சம்பந்தமாகக் கடிதம் வரையோர் இதன் குறிப்பிலக்கத்தைக் குறிக்க வேண்டும்

கு இல LA/7670 (4) J/TW/2648

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையின்படியான அறிவித்தல்

கணவத-மாறோ தெருவை திருத்தி அமைத்தலான ஓர் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 13 ந் திகதிய 10 951 ம் இலக்க அரசாங்க கெசெறே பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 1956 ம் ஆண்டு ஜூன் மாதம் 9 ந் திகதிய J/TW/2648 ம் இலக்கப் பிரகடனத்தில் கௌரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்துள்ளபடி

குருநாகல் மாவட்டம், ஹிரியால் ஹற்பத்த, மஹாகல்பொட எகொட கோரலை நெலவ தம்பகல்ல எனனும் கிராமங்களிலுள்ளனவும், 1332 ம, 1359 ம 1360 ம, 1361 ம பிரதம்படங்களுக்கு 1 ம இணைப் படத்தில் அளந்த காட்படபட்டுள்ளவையுமான கீழ்க்காணும் காணிகள்

படத்தின் இலக்கம் 1,359 ம பிரதம்படம், கிராமம் நெலவ

துண்டு 60

காணியின் பெயர் மஹாபிறறிய, விபரம் 15 வருடமுள்ள 2 தென்கைகளடங்கிய தோட்டம் விசாலம் ஏ 0, று 0, ப 02 8 உரித்தாளியின் பெயர் நிக்கடலுப்பொத்த கணைவத்தயிலிருக்கும் திரு B L M புகுசிபண்டா

துண்டு 61

காணியின் பெயர் மஹாபிறறிய விபரம் 20 வருடமுள்ள 1 தென்கையும், 7 வருடமுள்ள 2 பலாவுடங்கிய தோட்டம் விசாலம் ஏ 0 று 0, ப 02 3, உரித்தாளியின் பெயர் நிக்கடலுப்பொத்த, கணைவத்தயிலிருக்கும் H S P புகுசிமெனிக்ககா

துண்டு 66

காணியின் பெயர் பனசாலவத்த தற்போது கட்டப்படும் நிரந்தர கட்டத்தின் பாகமும் 2 தற்காலிக ஒலையால் வேயந்த மண் கட்டங்களின் பாகமும் 1 நிரந்தர ஒலையால் வேந்த கற்கட்டமும், 1 நிரந்தரக் கற்கடும் 10 வருடமுள்ள 2 முருக்க மரங்களும் 20-35 வருடமுள்ள 7 வேப்பமரங்களும் 8 வருடமுள்ள 1 பலாவுட, 25-35 வருடமுள்ள 23 தென்கைகளடங்கிய தென்கைத்தோட்டம், விசாலம் ஏ 0 று 2 ப 11 6 உரித்தாளியின் பெயர் கணைவிகாரை நம்பிக்கைப்பொறுப்பாளர் வண இப்புலவெஹொரதம்பரத்தன தேரோ—கணைவிகாரை, கணைவத்த நிக்கடலுப்பொத்த

துண்டு 67

காணியின் பெயர் பின்கும்பிற பனசாலவத்த விபரம் 8 வருடமுள்ள 2 முருக்க மரங்களும், 15-35 வருடமுள்ள 4 வேப்பமரங்களும், 25-30 வருடமுள்ள 11 தென்கை மரங்களும்டங்கிய தென்கைத்தோட்டமும் நெலவயலும் விசாலம் ஏ 0 று 0 ப 31 2, உரித்தாளியின் பெயர் கணைவிகாரை நம்பிக்கைப்பொறுப்பாளர் வண இப்புலவெஹொர தாமரத்தன தேரோ—கணைவிகாரை, கணைவத்த, நிக்கடலுப்பொத்த

துண்டு 68

காணியின் பெயர் பனசாலவத்த விபரம் 25-35 வருடமுள்ள 2 கசு மரங்களும் 13 தென்கை மரங்களும்டங்கிய தென்கைத்தோட்டம் விசாலம் ஏ 0, று 0, ப 17 4, உரித்தாளியின் பெயர் கணைவிகாரை நம்பிக்கைப்பொறுப்பாளர் வண இப்புலவெஹொர தாமரத்தன தேரோ—கணைவிகாரை, கணைவத்த நிக்கடலுப்பொத்த

படத்தின் இல 1,332 ம பிரதம்படம் கிராமம் தம்பகல்ல

துண்டு 211

காணியின் பெயர் பறனவத்த 2-5 வருடமுள்ள 5 தென்கைகளும் 25 வருடமுள்ள 4 தென்கைகளும்டங்கிய தென்கைத்தோட்டம், விசாலம் ஏ 0, று 0, ப 16 3, உரித்தாளியின் பெயர் நிக்கடலுப்பொத்த கணைவத்தயிலிருக்கும் திரு H M உக்குப்பண்டா

துண்டு 212

காணியின் பெயர் பிதலெஹென் 5 வருடமுள்ள 6 தென்கைகளும் 25 வருடமுள்ள 5 தென்கைகளும்டங்கிய தென்கைத்தோட்டம் விசாலம் ஏ 0, று 0, ப 29 5 உரித்தாளியின் பெயர் நிக்கடலுப்பொத்த, கணைவத்தயிலிருக்கும் திரு H M உக்குப்பண்டா

துண்டு 215

காணியின் பெயர் பறனவத்த, விபரம் 25 வருடமுள்ள 2 தென்கைகளடங்கிய தென்கைத்தோட்டம், விசாலம் ஏ 0 று 0, ப 08 6 உரித்தாளியின் பெயர் நிக்கடலுப்பொத்த, கணைவத்தயிலிருக்கும் திரு H M உக்குப்பண்டா

துண்டு 216

காணியின் பெயர் பறனவத்த, விபரம் 25 வருடமுள்ள பயிர் செய்கையற்ற தென்கைத்தோட்டத்தின் பாகம், விசாலம் ஏ 0, று 0, ப 00 4 உரித்தாளியின் பெயர் நிக்கடலுப்பொத்த கணைவத்தயிலிருக்கும் திரு H M உக்குப்பண்டா

துண்டு 217

காணியின் பெயர் தனகஹமுலவத்த விபரம் 35-50 வருடமுள்ள 21 தென்கைகளடங்கிய தென்கைத்தோட்டம் விசாலம் ஏ 0, று 0, ப 25 0, உரித்தாளியின் பெயர் நிக்கடலுப்பொத்த, தம்பகல்லயிலிருக்கும் திரு S B M கிரிபண்டா

துண்டு 218

காணியின் பெயர் கொஹொம்பகஹ முலவத்த விபரம் தற்காலிக மண் ஒலை வீட்டின் பாகமும் 10 வருடமுள்ள 1 தோட்டமும் 25 வருடமுள்ள 6 தென்கைகளும்டங்கிய தோட்டம் விசாலம் ஏ 0, று 0, ப 10 0 உரித்தாளியின் பெயர் நிக்கடலுப்பொத்த, தம்பகல்லயிலிருக்கும் திரு S B M முறியானசெ

துண்டு 219

காணியின் பெயர் அம்பகஹமுலகல் விபரம் 10 வருடமுள்ள 2 முருக்கமரங்களடங்கிய தோட்டம், விசாலம் ஏ 0 று 0, ப 04 9 உரித்தாளியின் பெயர் நிக்கடலுப்பொத்த, தம்பகல்லயிலிருக்கும் திரு S B M டிங்கிரிபண்டா

துண்டு 224

காணியின் பெயர் புலகஹ முலகல் விபரம் 25 வருடமுள்ள பயிர் செய்கையற்ற தென்கைத்தோட்டத்தின் பாகம் விசாலம் ஏ 0 று 0 ப 01 4 உரித்தாளியின் பெயர் நிக்கடலுப்பொத்த கணைவத்தயிலிருக்கும் திரு H M உக்குப்பண்டா

துண்டு 225

காணியின் பெயர் பிரலெவத்த விபரம் 15 வருடமுள்ள 1 முருக்க மரம், 15 வருடமுள்ள 1 பஞ்சுமரம் 15-20 வருடமுள்ள 4 வேப்ப மரங்கள் அடங்கிய தோட்டம், விசாலம் ஏ 0 று 0 ப 4 8 உரித்தாளியின் பெயர் நிக்கடலுப்பொத்த, தம்பகல்லயிலிருக்கும் திரு S B M டிங்கிரிபண்டா

துண்டு 226

காணியின் பெயர் கொஹொம்பகஹமுலவத்த, விபரம் தற்காலிக ஒலை மண்வீட்டின் பாகமும் 15 வருடமுள்ள ஒரு முருக்கமரமும் 15 வருடமுள்ள 1 பஞ்சுமரமும் 10 வருடமுள்ள ஒரு மாமரமும், 33 வருடமுள்ள 1 தென்கையும் அடங்கிய தோட்டம் விசாலம் ஏ 0, று 0 ப 1 5 உரித்தாளியின் பெயர் நிக்கடலுப்பொத்த தம்பகல்லயிலிருக்கும் திரு S B M டிங்கிரிபண்டா,

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அலவது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1957 ம டிசம்பர் ஜூன் மாதம் 18 ந தேதி முற்பகல் 8 30 மணிக் கு ஹிரிபிட்டி வாடி வீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம டிசம்பர் ஜூன் மாதம் 10 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

பீ எச த செய்சர்,  
குருநாகல் டிஸ்திரிக்  
உதவி அசராட்சி எசனெ

குருநாகல் கச்சேரி,

1957 ம டிசம்பர் ஜனவரி மீ 26 ந உ.

கவனிக்கவேண்டியது இது சம்பந்தமாகக் கடிதம் வராவோ இதன் குறிப்பிலக்கத்தைக் குறிக்கவேண்டும்

கு இல LA/7670 (5) J/TW/2648

1954 ம ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்த) சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

கணைவத்த—மாஹொ தெருவை திருத்தி அமைத்தலான ஓர் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1954 ம ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

1956 ம ஆண்டு ஜூன் மாதம் 13 ந திகதிய 10,951 ம் இலக்க அரசாங்க கெசெற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 9 ந திகதிய J/TW/2648 ம் இலக்கப் பிரகடனத்தில் கௌரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்ததுன்படி

குருநாகல் மாவட்டம், ஹிரியால் ஹற்பத்த மஹாகல்பொட எகொட கோரலை, தம்பகல்ல கிராமத்திலுள்ளதும் 1332 ம 1359 ம, 1360 ம 1361 ம பிரதம்படங்களுக்கு 1 ம இணைப்படத்தின் அளந்த காட்படபட்டுள்ளவையுமான கீழ்க்காணும் காணிகள்

படத்தின் இலக்கம் 1,332 ம பிரதம்படம், கிராமம் தம்பகல்ல

துண்டு 227

காணியின் பெயர் கொஹொம்பகஹமுலவத்த, விபரம் 23 வருடமுள்ள 2 தென்கை மரங்களடங்கிய தோட்டம், விசாலம் ஏ 0, று 0 ப 02 4 உரித்தாளியின் பெயர் நிக்கடலுப்பொத்த தம்பகல்லயிலிருக்கும் S B M உக்குமெனிக்ககா

துண்டு 228

காணியின் பெயர் வனெவத்த விபரம் 10 வருடமுள்ள 1 வேப்ப மரமும் 25 வருடமுள்ள 1 கிரிக்கொங் மரமுடங்கிய தென்கைத்தோட்டம் விசாலம் ஏ 0 று 0 ப 11 0 உரித்தாளியின் பெயர் நிக்கடலுப்பொத்த, தம்பகல்லயிலிருக்கும் திரு S B M புகுசிபண்டா

துண்டு 229

காணியின பெயர் வெவபாவுலவத, விபரம் 15 வருடமுள்ள 4 முருக மரங்களடங்கிய தோட்டம், விசாலம் ஏ 0, றா 0, ப 02 0, உரித்தாளியின பெயர் நிககலுப்பொத்த தம்பகல்லிலிருக்கும் திரு S B M டிசுபிபண்டா

துண்டு 230

காணியின பெயர் வெவபாவுலவத விபரம் தற்காலிக ஓலை மண் வீட்டின் பாகமடங்கிய தோட்டம், விசாலம் ஏ 0, றா 0 ப 02 4 உரித்தாளியின பெயர் நிககலுப்பொத்த தம்பகல்லிலிருக்கும் T M றனமெனிக்கா

துண்டு 235

காணியின பெயர் வனவத விபரம் 25 வருடமுள்ள 2 தெனனை மரங்களடங்கிய தெனனந்தோட்டம், விசாலம் ஏ 0, றா 0 ப 26 4, உரித்தாளியின பெயர் நிககலுப்பொத்த கணைவதயிலிருக்கும் திரு H M உசுரப்பண்டா

துண்டு 236

காணியின பெயர் வனவத, விபரம் 3-8 வருடமுள்ள 8 தென மரங்களும் 15-30 வருடமுள்ள 12 தெனமரங்களும்டங்கிய தெனனந்தோட்டம் விசாலம் ஏ 0, றா 0, ப 33 5, உரித்தாளியின பெயர் நிககலுப்பொத்த, கணைவதயிலிருக்கும் திரு H M உசுர பண்டா

துண்டு 237

காணியின பெயர் தம்பகலை எஸ்ரேட விபரம் 25 வருடமுள்ள 1 மாமரமும் 2-8 வருடமுள்ள 7 தெனனை மாமரம் 25-35 வருடமுள்ள 21 தெனனை மாமரமடங்கிய தெனனந்தோட்டம் விசாலம் ஏ 0 றா 0 ப 32 3, உரித்தாளியின பெயர் வியாங்கொட தலகஹேனயிலிருக்கும் திருமதி H J பெரேரா

துண்டு 240

காணியின பெயர் தம்பகலை எஸ்ரேட விபரம் 25 வருடமுள்ள 1 பலா மாமரம், 25 வருடமுள்ள 2 மாமரமும், 5 வருடமுள்ள 2 தெனனைமரமும் 15-35 வருடமுள்ள 48 தெனனைமரமடங்கிய தெனனந்தோட்டம், விசாலம் ஏ 0, றா 2, ப 00 5 உரித்தாளியின பெயர் வியாங்கொட தலகஹேனயிலிருக்கும் திருமதி H J பெரேரா

துண்டு 241

காணியின பெயர் தம்பகலை எஸ்ரேட விபரம் 3 வருடமுள்ள 4 தெனனைகளும் 25 வருடமுள்ள 10 தெனனைகளும்டங்கிய தெனனந்தோட்டம் விசாலம் ஏ 0 றா 0, ப 20 1, உரித்தாளியின பெயர் வியாங்கொட, தலகஹேனயிலிருக்கும் திருமதி H J பெரேரா

துண்டு 243

காணியின பெயர் குறையலாகெஹென, விபரம் 10 வருடமுள்ள 7 முருகமரங்களும், 2 பலாமரங்களும், 1 மாமரமும், 4 தெனனை மரங்களும்டங்கிய தோட்டம், விசாலம் ஏ 0, றா 0 ப 06 5 உரித்தாளியின பெயர் நில அபிவிருத்தி சட்டத்தின் கீழ் காலம் சென்ற S B M உசுரப்பண்டா அவர்களால் பயிர்செய்யப்பட்டது

துண்டு 244

காணியின பெயர் குறையலாகெஹென விபரம் 5 வருடமுள்ள 4 முருகமரங்களும், 6 வருடமுள்ள 1 மாமரமும் 5 வருடமுள்ள 3 தெனனை மாமரம் 10 வருடமுள்ள 10 பலா மரங்களும்டங்கிய தோட்டம் விசாலம் ஏ 0, றா 0, ப 04 1 உரித்தாளியின பெயர் நில அபிவிருத்தி சட்டத்தின் கீழ் திரு K A P அப்புகாமி அவர்களால் பயிர்செய்யப்படுகின்றது

துண்டு 251

காணியின பெயர் தம்பகலை எஸ்ரேட விபரம் 8 வருடமும் 12 வருடமுள்ள 2 தெனனைகளடங்கிய தெனனந்தோட்டம், விசாலம் ஏ 0, றா 0 ப 14 2 உரித்தாளியின பெயர் வியாங்கொட, கலகஹேனயிலிருக்கும் திருமதி H J பெரேரா

துண்டு 252

காணியின பெயர் தம்பகலை எஸ்ரேட, விபரம் 5 வருடமுள்ள 18 முருக மரங்களும் 1 பலா மாமரம், 2 தோடைமரங்களும், 13 தெனனைகளும்டங்கிய தெனனந்தோட்டம் விசாலம் ஏ 0, றா 0, ப 20 8, உரித்தாளியின பெயர் வியாங்கொட, கலகஹேனயிலிருக்கும் திருமதி H J பெரேரா

துண்டு 253

காணியின பெயர் கொண்டு வெவ விபரம் நெல்வயல் விசாலம் ஏ 0, றா 0, ப 12 1, உரித்தாளியின பெயர் நிககலுப்பொத்த, தம்பகல்லிலிருக்கும் திரு S B Y முதியானசெ

துண்டு 254

காணியின பெயர் கொண்டு வெவ விபரம் 5 வருடமுள்ள 1 மாமரமும், 5 வருடமுள்ள 2 பஞ்சு மாமரம் 5 வருடமுள்ள 1 எலுமிச்ச மாமரம், 25 வருடமுள்ள 5 தெனனைகளும்டங்கிய தோட்டமும் நெல்வயலும், விசாலம் ஏ 0, றா 1, ப 00 8 உரித்தாளியின பெயர் நிககலுப்பொத்த, தம்பகல்லிலிருக்கும் திரு S B Y முதியானசெ

துண்டு 255

காணியின பெயர் கொண்டு வெவ, விபரம் 25 வருடமுள்ள 2 தெனனைகளடங்கிய தெனனந்தோட்டம், விசாலம் ஏ 0, றா 0 ப 02 2 உரித்தாளியின பெயர் நிககலுப்பொத்த, தம்பகல்லிலிருக்கும் திரு S B Y முதியானசெ

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1957 ம் ஆண்டு ஜூன் மாதம் 21 ந் தேதி முற்பகல் 8 30 மணிக் கு ஹிப்பிட்டிய வாடிவீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையும் குறித்த காணியை எடுத்தற்கான நலட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு ஜூன் மாதம் 13 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

பீ எச த செய்சா,  
குருநாகல் டிஸ்திரிக்  
உதவி அரசாட்சி ஏசனாடு

குருநாகல் கச்சேரி,  
1957 ம் ஆண்டு ஜனவரி மீ 26 ந் உ.

LA 3427

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொளரும் (திருத்தம்) சட்டத்தின் திருத்தப்பட்டுள்ள 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொளரும் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 1,455 சிராமம்—இஹலகட்டுனேரிய

துண்டு 1

காணியின பெயர் கொலகஹவத விபரம் 30 வயதுக்கு மேற்பட்ட தெனனந்தோடத்தில் ஒரு பாகம் (பயிர் செய்கை இல்லாத) உரித்தாளியின பெயர் பட்டினிக்கே ஜோன பொனாந்து இலக்கம் 958 பஹல கட்டுனேரிய, வெனனப்புல விசாலம் ஏ 0 றா 0, ப 5 6

துண்டு 2

காணியின பெயர் கொலகஹவத விபரம் 30 வயதுக்கு மேற்பட்ட தெனனந்தோடத்தில் ஒரு பாகம் (பயிர் செய்கை இல்லாத) உரித்தாளியின பெயர் மஹகுருகே கெலமெனது பொனாந்து மஹகுருகே மாசலின் பொனாந்து மஹகுருகே பாவுலு பொனாந்து, மஹகுருகே அலபினு பொனாந்து, மஹகுருகே லாசரல பொனாந்து வாணகுளிய மேரி பொனாந்து, பஹலகட்டுனேரிய வெனனப்புல, மஹகுருகே குள்திபொனாந்து, கொலினாடிய, வெனனப்புல, மஹகுருகே மேரி மெகலீன் பொனாந்து வாணகுளிய வீரக்குட்டிகே அனஜல திபொனாந்து பொனாந்து வாணகுளிய வீரக்குட்டிகே ஆன பொனாந்து, இஹலகட்டுனேரிய வெனனப்புல (மஹகுருகே ஹெனறிக பொனாந்து) உடைய உரித்தாளிகள்) விசாலம் ஏ 0, றா 0, ப 4 2

துண்டு 3

காணியின பெயர் கிரிகோனகஹவத விபரம் 30 வயதுக்கு மேற்பட்ட தெனனந்தோடத்தில் ஒரு பாகம் (பயிர் செய்கை இல்லாத) உரித்தாளியின பெயர் ஜீ எம், எஸ் அபொனசோ, பதிவுகாரர், இஹல கட்டுனேரிய, வெனனப்புல விசாலம் ஏ 0 றா 0, ப 0 3

துண்டு 4

காணியின பெயர் கோனகஹவத விபரம் 30 வயதுக்கு மேற்பட்ட 10 தெனனைகளடங்கிய தெனனந்தோடப்பு உரித்தாளியின பெயர் பத்தினிகே ஜோன பொனாந்து, இலக்கம் 958 பஹலகட்டுனேரிய வெனனப்புல பிட்டிகுட்டிகே மெத்திவு குறேறு, தலலை, மாறூலியும், மஹகுருகே ஹெனறிக பொனாந்துவுடைய உரித்தாளிகள் மஹகுருகே கெலமெனது பொனாந்து, மஹகுருகே மாசலின் பொனாந்து, மஹகுருகே பாவுலு பொனாந்து மஹகுருகே அலபினு பொனாந்து, மஹகுருகே லாசரல பொனாந்து, வாணகுளிய மேரிபொனாந்து, பஹல கட்டுனேரிய, வெனனப்புல, மஹகுருகே குள்திபொனாந்து, கொலினாடிய, வெனனப்புல, மஹகுருகே மேரி மெகலீன் பொனாந்து வாணகுளிய வீரக்குட்டிகே அனஜலிபு பொனாந்து, வாணகுளிய வீரக்குட்டிகே ஆன பொனாந்து, இஹலகட்டுனேரிய வெனனப்புல விசாலம் ஏ 0, றா 0, ப 20 3

துண்டு 5

காணியின பெயர் லுனுமிடெலகஹவத விபரம் 30 வயதுக்கு மேற்பட்ட ஒரு தெனனையும், 15 வயதுள்ள ஒரு தொம்பமரமும் அடங்கிய தெனனந்தோடப்பு உரித்தாளியின பெயர் பத்தினிகே ஜோன பொனாந்து, இலக்கம் 958, பஹலகட்டுனேரிய, வெனனப்புல விசாலம் ஏ 0, றா 0, ப 5 8

துண்டு 6

காணியின் பெயர் கொல்கஹுவத்த விபரம் 30 வயதுக்கு மேற்பட்ட 6 தென்னகண்டி அடங்கிய தென்னந் தோப்பு உரித்தாளியின் பெயர் கச்சக்கடுகே மேரி பிரிஜெட் பொன்னாது மேற்பாத்தது வீ எஸ் பெரேறு, ஜெரால்ட் வத்த, தூண்கஹ விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 08 6

துண்டு 7

உரித்தாளியின் பெயர் சியம்பலகஹுவத்த விபரம் 30 வயதுக்கு மேற்பட்ட 7 தென்னகண்டி, 4 முதல் 5 வயதுள்ள 12 தென்னகண்டி கன்றுகளும் தற்காலிக கட்டுமானத்தின் கல்லால் கட்டப்பட்ட படியின் ஒரு பாகமும் அடங்கிய தென்னந் தோப்பு உரித்தாளியின் பெயர் ஜீ எம் எஸ் அபொனசோ, பதிவுக்காரர், இஹல கட்டுனேரிய வெனெசுபுல, வணக்கத்துக்குரிய ஜீ எம் ஜே அபொனசோ, கட்டளை சுவாமி, நாத்தாளிய விசாலம் ஏ 0 ஸ்ர 0 ப 22 8

துண்டு 8

காணியின் பெயர் மில்லகஹுவத்த விபரம் 2 வயதுள்ள 2 பாகம் கன்றுகளும் 3 வயதுள்ள ஒரு ஹலமில்லம்மரம் அடங்கியுள்ள தென்னந் தோப்பு உரித்தாளியின் பெயர் அசர்புலிகே மாசிரெட் பொன்னாது, சாசு (Church) ரேட், இஹலகட்டுனேரிய விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 0 5

துண்டு 9

காணியின் பெயர் ரேட் விபரம் ரேட் உரித்தாளியின் பெயர் வர்ணகுலசூரிய சிபஸ்தியான தபரேறு, பஹலகட்டுனேரிய விசாலம் ஏ 0 ஸ்ர 0, ப 8 9

மொத்தம் ஏ 0, ஸ்ர 1, ப 32 0

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுணர் சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1957 ம ஆண்டு பங்குனி மாதம் 18 ந் திகதி பிற்பகல் 2 மணிக்கு நாத்தாளிய காரியாதிக்காரியின் கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்னமையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத் தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1957 ம ஆண்டு பங்குனி மாதம் 11 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகனாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

டீ ஜே எப் டி வியனகே,  
புத்தளம் கச்சேரி,  
1957 ம ஜூன் 24 ந் உ

கு இல IR 1390/J/LLD/583/53 (VII)

1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்த சட்டத்தின் (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்த சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ள விருக்கும் காணியின் விபரம் —

அனுபந்தம் 1 கிராமப்படம் இல 1,417 வடமத்தியமாகாணம்—  
கறுவகலுவேவா

துண்டு 12

காணியின் பெயர் டம்பக்க இடமா, விபரம் நெற்காணி உரித்தாளியின் பெயர் ஆர் வி ஒளசுடறாமி எம் நம்மெனிக்கா, கலன்பினடுவேவா, விசாலம் ஏ 1, ஸ்ர 0, ப 30

துண்டு 38

காணியின் பெயர் புறனவெல, விபரம் நெற்காணி, உரித்தாளியின் பெயர் டபிளபு கப்புறுபண்டா, கன்னிமடுவா, கலன்பினடுவேவா, விசாலம் ஏ 0, ஸ்ர 1, ப 34

துண்டு 39

காணியின் பெயர் புறனவெல, விபரம் நெற்காணி, உரித்தாளியின் பெயர் யு கமலவதி, கலன்பினடுவேவா, விசாலம் ஏ 0, ஸ்ர 1, ப 16

துண்டு 40

காணியின் பெயர் புறனவெல விபரம் நெற்காணி உரித்தாளியின் பெயர் ரி மலஹாமி கலன்பினடுவேவா, விசாலம் ஏ 0, ஸ்ர 1, ப 23

துண்டு 41

காணியின் பெயர் புறனவெல, விபரம் நெற்காணி, உரித்தாளியின் பெயர் ஆர் வி வளனிஹாமி ஆர் வி மெனிகஹாமி, கலன்பினடுவேவா, விசாலம் ஏ 0, ஸ்ர 1, ப 10

துண்டு 42

காணியின் பெயர் புறனவெல விபரம் நெற்காணி, உரித்தாளியின் பெயர் எம் நம்மெனிக்கா, கலன்பினடுவேவா, விசாலம் ஏ 0, ஸ்ர 2, ப 31

துண்டு 43

காணியின் பெயர் புறனவெல, விபரம் நெற்காணி உரித்தாளியின் பெயர் இ எம் மீமலவதி, கலன்பினடுவேவா, விசாலம் ஏ 0, ஸ்ர 1, ப 17

துண்டு 44

காணியின் பெயர் புறனவெல விபரம் நெற்காணி, உரித்தாளியின் பெயர் எம் நம்மெனிக்கா, கலன்பினடுவேவா, விசாலம் ஏ 0, ஸ்ர 1, ப 19

துண்டு 45

காணியின் பெயர் புறனவெல விபரம் நெற்காணி, உரித்தாளியின் பெயர் ரி மலஹாமி, கலன்பினடுவேவா, விசாலம் ஏ 0, ஸ்ர 2, ப 35

துண்டு 46

காணியின் பெயர் புறனவெல விபரம் நெற்காணி உரித்தாளியின் பெயர் ஆர் வி நன் எறநனி கன்னிமடுவா, கலன்பினடுவேவா, விசாலம் ஏ 0, ஸ்ர 3, ப 12

துண்டு 47

காணியின் பெயர் புறனவெல விபரம் நெற்காணி உரித்தாளியின் பெயர் ஆர் வி வளனிஹாமி, ஆர் வி மெனிகஹாமி கலன்பினடுவேவா, விசாலம் ஏ 0, ஸ்ர 3, ப 14

துண்டு 48

காணியின் பெயர் புறனவெல விபரம் நெற்காணி உரித்தாளியின் பெயர் ஆர் வி ஒளசுடறாமி ஆர் வி கந்தப்பு, கலன்பினடுவேவா, விசாலம் ஏ 0 ஸ்ர 1, ப 28

துண்டு 49

காணியின் பெயர் புறனவெல விபரம் நெற்காணி உரித்தாளியின் பெயர் யு வி நன்மெனிக்கா, பஹலகட்டுவா, கலன்பினடுவேவா, விசாலம் ஏ 0, ஸ்ர 3, ப 24

துண்டு 50

காணியின் பெயர் புறனவெல, விபரம் நெற்காணி, உரித்தாளியின் பெயர் ஜி அறநாசி தீரே கலன்பினடுவேவா, விசாலம் ஏ 0 ஸ்ர 1, ப 38

துண்டு 51

காணியின் பெயர் புறனவெல, விபரம் நெற்காணி உரித்தாளியின் பெயர் எச் எம் ரி கப்புறுபண்டா, கலன்பினடுவேவா, விசாலம் ஏ 0, ஸ்ர 1 ப 34

துண்டு 52

காணியின் பெயர் புறனவெல, விபரம் நெற்காணி உரித்தாளியின் பெயர் எம் நம்மெனிக்கா கலன்பினடுவேவா, விசாலம் ஏ 0, ஸ்ர 3, ப 31

துண்டு 53

காணியின் பெயர் புறனவெல, விபரம் நெற்காணி, உரித்தாளியின் பெயர் கே வி புஞ்சிபண்டா, கே வி நன் எறநனி, கன்னிமடுவா கலன்பினடுவேவா, விசாலம் ஏ 0, ஸ்ர 1, ப 39

துண்டு 54

காணியின் பெயர் புறனவெல, விபரம் நெற்காணி, உரித்தாளியின் பெயர் ஆர் வி ஒளசுடறாமி, ஆர் வி கந்தப்பு, கலன்பினடுவேவா, விசாலம் ஏ 1, ஸ்ர 1, ப 08

துண்டு 55

காணியின் பெயர் புறனவெல, விபரம் நெற்காணி, உரித்தாளியின் பெயர் எம் நம்மெனிக்கா, கலன்பினடுவேவா, விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 24

துண்டு 56

காணியின் பெயர் புறனவெல விபரம் நெற்காணி உரித்தாளியின் பெயர் கே வி புஞ்சிபண்டா, கே வி நன் எறநனி கன்னிமடுவா, கலன்பினடுவேவா, விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 26

அனுபந்தம் 1 கிராமப்படம் இல 1,418—வடமத்திய மாகாணம்—  
பகலநிறேவா கிராமம்

துண்டு 21

காணியின் பெயர் கொக்க இடமா அல்லது பகல நிறவேகெலெ, விபரம் சேனை, உரித்தாளியின் பெயர் ரி கப்புறுஹாமி டபிளபு சிலம்புறலா, எம் முதலிஹாமி, எம் பண்டா, வே வி, ஆர் டிபிளி எறநனி, கே நம்மெனிக்கா, பி பியசேனா, கே மலஹாமி, அலைய பெண்டிவேவா, கலன்பினடுவேவா, ரி வளனி எறநனி, கலன்பினடுவேவா பி உடையாறி, பி வளனி எறநனி, கே சோமாவதி, கே கீரூளா, வே வி, கன்னிமடுவா, கலன்பினடுவேவா, விசாலம் ஏ 5, ஸ்ர 0, ப 25

தணடு 48

காணியின் பெயர் கடுகத்தல்கெறு விபரம் நெற்காணி உரித்தானியின் பெயர் ி கப்புறுறாமி, கே கீருளா, வே வி கே நனறாமி, வே வி ி மலறாமி, எம் குமாறி எறறணி, கே வி புகுசி பண்டா, கலனபினடுனுவேவா, பி உடையாறி, வே வி கனனிமர்வா, கலனபினடுனுவேவா, விசாலம் ஏ 0, று 0, ப 31

அனுபந்தம் 1 கிராமப்படம் இல 1,420 வடமத்திய மாகாணம், கலனபினடுனுவேவா கிராமம்

தணடு 205

காணியின் பெயர் இலவே விபரம் நெற்காணி, உரித்தானியின் பெயர் கே வி மலறாமி, எஸ் கீருளா, வே வி கே பண்டா, சூர் புகுசிறுளா, சூர் கப்புறுறாமி, கலனபினடுனுவேவா, விசாலம் ஏ 1, று 2, ப 26

தணடு 207

காணியின் பெயர் பறலவெலா விபரம் நெற்காணி (கைவிடப் படது), உரித்தானியின் பெயர் பி உகடு எறறணி, அலவலபெண்டி வேவா, கலனபினடுனுவேவா, எஸ் புகுசியப்பு, கப்புறுறா, கலன பினடுனுவேவா, விசாலம் ஏ 2, று 3 ப 31

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறையடி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1957 ம ஆண்டு பங்குனி மாதம் 22 ந திகதி காலே 10 மணிக்கு கலனபினடுனுவேவா கமான விட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1957 ம ஆண்டு பங்குனி மாதம் 14 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

என பி ஜெகநாதன், உதவி அரசாங்க அதிபர்

அனுராதபுரக கச்சேரி, 1957 ம டிசம்பர் 25 ந உ.

1954 ம ஆண்டின் 39 ம இலக்க கானி எடுத்தறி (திருத்தம்) சட்டத்தின்படியும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி மீட்கும் சட்டப்படியான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

படம் P P A 858 கிராமங்கள்—கொனகமுவு, கெறமினிய

தணடு 1

காணியின் பெயர் கெரமினிய தோட்டம் விபரம் மண் ஓலைக் கட்டித்தையையெவறும் நிலம் உரிமையாளர் திருமதி ஈ ஜீ உ ஹொடற, 478/1, காலி வீதி, கொழும்பு விசாலம் ஏ 2, று 2, ப 33 2

தணடு 2

காணியின் பெயர் கெரமினிய தோட்டம் விபரம் வெறும் நிலம் உரிமையாளர் திருமதி ஈ ஜீ உ ஹொடற, 478/1, காலி வீதி, கொழும்பு விசாலம் ஏ 1, று 0, ப 33 1

தணடு 3

காணியின் பெயர் கெரமினிய தோட்டம் விபரம் வெறும் நிலம் உரிமையாளர் திருமதி ஈ ஜீ உ ஹொடற, 478/1, காலி வீதி, கொழும்பு விசாலம் ஏ 0, று 1, ப 04 7

தணடு 4

காணியின் பெயர் கெரமினியதோட்டம் விபரம் காலடிப்பாதையை யுடைய வெறும் நிலம் உரிமையாளர் திருமதி ஈ ஜீ உ ஹொடற, 478/1 காலி வீதி, கொழும்பு விசாலம் ஏ 0, று 2 ப 06 6

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறையடி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1957 ம ஆண்டு மாச மாதம் 12 ந திகதி காலே 9 30 மணிக்கு கேகாலே கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1957 ம ஆண்டு மாச மாதம் 5 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கேகாலே கச்சேரி, டி.லி.நி.க. அரசாட்சி ஏசண்டி 1957 ம டிசம்பர் 24 ந உ.

**நானுவித அறிவித்தல்**

LJ 814

1948 ஆண்டின் முடிக்கூடிய காணியிபரமானங்களின் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

முற்க்கண்ட றுமுகா விகார சாடகக் சமித்திய நம்பிக்கைப் பொறுப்பாளர்களாகிய திருவாளர் விஷயசிக் முடியானசெலாகே சனதர பண்டா, றுஜபகக் முடியானசெலாகே உன்குறல் றுஜபகக் முடியான செலாகே புனிசி பண்டா, முடியானசெலாகே ஹேறத பண்டாவும் குருணாகல் மாடவட்டத்தினுள்ள தெவமடிக்கற்பத்துவில், இப்பல்ல பலாததவில், நெட்டிய கிராமத்திலிருந்து, முடிக்கூடிய 81, 81எ 81பி 83 ம பகுதியான துணைகளில் இருந்து 7 ஏக்கர் 3 றுட 0 பேசர்சல் நிலத்தை குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனா இந் நிலத்தில் முற்க்கண்ட றுமுகா விகாரையின் நலனுக்கு கட்டிடங்கள் கட்டப்படும்

2 இந்நிலம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை மறறும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றிற்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

- (அ) வாடகை வரும் ரூபா 3,
- (ஆ) குத்தகையாளர் குத்தகை தொடங்கி 5 வருட காலத்திற்குள்ள குருநாகல் மாவட்ட அரசாங்க அதிபர் திருப்பிப்படுமபடியாக இந்நிலத்தில் மேலே குறித்த விகாரைக்கு தேவைப்பட்ட சபா மண்டபத்தையும் மறறைய கட்டிடங்களையும் கட்டி முடிக்க வேண்டும்
- (இ) குத்தகையாளர் இந்நிலத்தை (ஆ) ல குறித்த நோக்கங்களுக்கே பாவிக்லாமேயன்றி வேறு ஒன்றுக்கும் பாவிக்லப்படாது
- (ஈ) குத்தகையாளர் புராதன பொருளாதார கொமிஷனுக்கு இன நிலத்தில் பழைய புதை பொருள் கண்டு பிடிக்கப்பட்டால், அறிவிக்க வேண்டும் அவர் கட்டிட வேலைகளை நிற்பாட்ட வேண்டும்
- (உ) குத்தகையாளர், கட்டிடங்கள் முடிந்து ஆறு மாதத்திற்குள்ள பொது நம்பிக்கைப் பொறுப்பாளரால் அங்கீகரித்த உறுதியால் கட்டிடங்களை அபாயணிக் வேண்டும் அப்படிச் செய்து இக் காணியை நம்பிக்கைப் பொறுப்பாளருக்கோ அல்லது விகாராதிபதிக்கோ 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுக்கப்படும்,

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்தக்திலிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்தது மூலம் காட்டிலுள்ளி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெண்டிஸ், காணி அதிகாரிக்காக

கொழும்பு, 1957 ம டிசம்பர் 24 ந உ.

**விளம்பரம்**

1957 ம ஆண்டு மாகி (பெருவரி) மாதம் 14 ந திகதி வியாழக்கிழமை, அரசாங்க விடுமுறையாக விருப்பதால், 1957 ம ஆண்டு மாகி (பெருவரி) மாதம் 15 ந திகதி வெளிவரவிருக்கும் இலங்கை அரசாங்க வாததமாணப் பத்திரிகையிற் பிரசுரிக்கப்பட்டவேண்டிய சகல விளம்பரங்களும், விருஞா பங்களும், 1957 ம ஆண்டு மாகி (பெருவரி) மாதம் 11 ந திகதி திங்கட்கிழமை பி ப 4 மணிக்கு முன்னராக அரசாங்க அச்சகத்திற்கு வந்துசேரவேண்டுமென்ப பொது சாங்களுக்கு இத்தால் தெரிவிக்கப்படுகின்றது

அரசாங்க அச்சகம், கொழும்பு 8,

1957 ம ஆண்டு தை (ஜனவரி) மாதம் 26 ந திகதி.

போளுட த சிலவா, அரசாங்க அச்சகத் தலைவா

(Published by Authority)

## PART III - LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	150	Central Province	—
Land Sales by the Government Agents —		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North Western Province	—
Northern Province	—	North Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North Western Province	—	Province of Sabaragamuwa	—
North Central Province	—	Land Acquisition Notices	154
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	168
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	—
		Miscellaneous Land Notices	167
		Lands under Peasant Proprietor Scheme	—

## Final Orders

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Order No 30 (Nuwara Eliya)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No 8714 of February 21, 1941, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Hegama in the Yatpalata Korale of the Walapane Division of the Nuwara Eliya District in the Central Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 6½, 7, 8, 9, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 71, 72, 74, 75, 76, 77, 79, 80, 81, 82, 83, 85, 86, 89, 90, 93 and 95 in village plan No 265 (*vide* Settlement Notice No 2,279)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this fifteenth day of September, 1956

S L DE SILVA  
Assistant Settlement Officer

## SCHEDULE

Lot No	Sub divisional Extent			No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
	No	Lot No	Extent							
		A	B	P						
1	—	14	3	24	—	5 (1) The Crown	—	—	—	—
2	—	0	2	22	—	5 (1) The Crown	—	—	—	—
3	—	33	1	12	—	5 (1) The Crown	—	—	—	—
4	—	0	0	30	—	5 (1) The Crown	—	—	—	—
5	—	77	0	30	—	5 (1) The Crown	—	—	—	—
6	—	16	2	25	—	5 (1) The Crown	—	—	—	—
6½	—	0	0	24	—	5 (1) The Crown	—	—	—	—
7	—	1	3	23	—	5 (1) The Crown	—	—	—	—
8	—	0	0	34	—	5 (1) The Crown	—	—	—	—
9	—	1	0	26	—	5 (1) The Crown	—	—	—	—
11	—	0	1	5	—	5 (1) The Crown	—	—	—	—
12	—	1	1	5	—	5 (1) The Crown	—	—	—	—
13	—	1	3	7	—	5 (1) The Crown	—	—	—	—
14	—	1	2	19	—	5 (1) The Crown	—	—	—	—
15	—	1	3	8	—	5 (1) The Crown	—	—	—	—
16	—	3	0	18	—	5 (1) The Crown	—	—	—	—
17	—	3	0	18	—	5 (1) The Crown	—	—	—	—
18	—	0	1	7	—	5 (1) The Crown	—	—	—	—
19	—	0	0	8	—	5 (4) (a) Not claimed by the Crown	—	—	—	—
20	173	0	0	2	—	5 (1) The Crown	—	—	—	—
20	174	0	0	16	S 32,510	5 (4) (c) Dhanapala Mudiyansele Hum baharawegedara Appuhamy of Hegama	—	Nuwara Eliya	O 78	129
21	169	0	1	12	—	5 (1) The Crown	—	—	—	—
21	170	0	2	37	S 32,508	5 (4) (c) Dhanapala Mudiyansele Hum baharawegedara Dingiri Menika of Hegama	—	Nuwara Eliya	O 78	130
21	171	0	2	34	S 32,509	5 (4) (c) Dhanapala Mudiyansele Hum baharawegedara Appuhamy of Hegama	—	Nuwara Eliya	O 78	131
21	172	0	0	9	—	5 (1) The Crown	—	—	—	—
22	—	0	0	13	—	5 (1) The Crown	—	—	—	—
23	159	0	0	32	—	5 (1) The Crown	—	—	—	—
23	160	0	1	39	S 32,517	5 (4) (c) Dhanapala Mudiyansele Hum baharawegedara Punchi Menika of Madurupana	—	Nuwara Eliya	O 78	132
23	161	0	3	0	S 32,503	5 (4) (c) Weragodagedara Ratnayaka Mudiyansele Appuhamy of Tibbotugoda	—	Nuwara Eliya	O 78	133
23	162	0	2	39	S 32,512	5 (4) (c) Hapugaswattegedara Kuriwanthe of Hegama	—	Nuwara Eliya	O 78	134



Lot No	Sub divisional Lot No	Extent			No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A	R	P							
23	163	0	0	6	—	5 (1)	The Crown	—	—	—	—
23	164	0	0	25	—	5 (1)	The Crown	—	—	—	—
23	165	0	2	17	S 32,504	5 (4) (c)	(1) Dhanapala Mudiyanse- Humbaharawegedara Mutu Menka of Dambagolla, and (2) Dhanapala Mudiyanse- Humbaharawegedara Puncu rala of Hegama	Settled in undivided shares of one half each	Nuwara Ehya O 78	135	
23	166	0	3	0	S 32,518	5 (4) (c)	Humbaharawegedara Dhanapala Mudiyanse- Hegama	—	Nuwara Ehya O 78	136	
23	167	0	2	20	S 32,506	5 (4) (c)	Humbaharawegedara Dhanapala Mudiyanse- Heen Menka of No 4, Talawakele	—	Nuwara Ehya O 78	137	
23	168	0	3	4	S 32,507	5 (4) (c)	(1) Humbaharawegedara Dhana pala Mudiyanse- Ganeti- ralage Appuhamy, and (2) Humbaharawegedara Dhana pala Mudiyanse- Kiri Banda, both of Hegama	Settled in undivided shares of one half each	Nuwara Ehya O 78	138	
23	168½	0	0	19	—	5 (1)	The Crown	—	—	—	—
24	157	0	1	32	S 32,501	5 (4) (c)	Medagedara Podhamine of Regala Estate, Regala	—	Nuwara Ehya O 78	139	
24	158	0	2	39	S 32,502	5 (4) (c)	Humbaharawegedara Dhanapala Mudiyanse- Punchi Banda of No 2, Vegetable Market, Nuwara Ehya	—	Nuwara Ehya O 78	140	
25	—	0	2	2	S 32,470	5 (4) (c)	Bentota Kumaranayakage Samel Appuhamy of Hegama	—	Nuwara Ehya O 78	141	
26	—	2	0	24	S 32,515	5 (4) (c)	Haupe Liyanage Thegiris Appu hamy of Harasbedda	—	Nuwara Ehya O 78	142	
27	—	0	3	34	S 32,458	5 (4) (c)	(1) Madugastennegedara Silappu Mudiyanse- Punchirala and (2) Seelappu Mudiyanse- Madugastennegedara Kiri Banda, both of Hegama	Settled in undivided shares of one half each	Nuwara Ehya O 78	143	
28	—	0	2	28	S 32,459	5 (4) (c)	Widana Arachchige Bastian Appuhamy of Hegama	—	Nuwara Ehya O 78	144	
29	—	0	2	16	S 32,461	5 (4) (c)	(1) Elwatte Tikiri Menka, (2) Elwatte Bandara Menka and (3) Elwatte Ranbanda, all of Ambanella	Settled in undivided shares of one third each	Nuwara Ehya O 78	145	
30	155	0	2	25	S 32,515	5 (4) (c)	Haupe Liyanage Thegiris Appu hamy of Harasbedda	—	Nuwara Ehya O 78	142	
30	156	0	2	0	S 32,493	5 (4) (c)	Kumarasinghe Mudiyanse- Punchi Banda of Hegama	—	Nuwara Ehya O 78	146	
31	139	0	1	1	—	5 (1)	The Crown	—	—	—	
31	140	1	0	3	S 32,492	5 (4) (c)	Kumarasinghe Mudiyanse- Punchi Banda of Hegama	—	Nuwara Ehya O 78	147	
31	141	0	3	39	S 32,494	5 (4) (c)	Welemudiyanse- Punchirala of Hegama	—	Nuwara Ehya O 78	148	
31	142	1	0	38	S 32,495	5 (4) (c)	Jayatilleka Mudiyanse- dara Menka of Ambanella	—	Nuwara Ehya O 78	149	
31	143	0	2	38	S 32,496	5 (4) (c)	Elwatte Heen Menka of Hegama	—	Nuwara Ehya O 78	150	
31	144	0	1	38	S 32,472	5 (4) (c)	Elwatte Punchi Banda of Hegama	—	Nuwara Ehya O 78	151	
31	145	0	1	34	—	5 (1)	The Crown	—	—	—	
31	146	1	2	0	S 32,497	5 (4) (c)	Hegamagedara Wanasinghe Mudi- yanse- Solomon Banda of Hegama	—	Nuwara Ehya O 78	152	
31	147	0	3	0	S 32,498	5 (4) (c)	Elwatte Dingiri Menka of Hegama	—	Nuwara Ehya O 78	153	
31	148	0	1	25	S 32,461	5 (4) (c)	(1) Elwatte Tikiri Menka, (2) Elwatte Bandara Menka, and (3) Elwatte Ranbanda, all of Ambanella	Settled in undivided shares of one third each	Nuwara Ehya O 78	145	
31	149	0	3	0	S 32,499	5 (4) (c)	Rasingolle Weerasinghe Mudi- yanse- Kalubanda of Nil dandahunna	—	Nuwara Ehya O 78	154	
31	150	0	3	39	—	5 (1)	The Crown	—	—	—	
31	151	1	0	0	S 32,500	5 (4) (c)	(1) Wanasinghe Mudiyanse- Kiriwanthe and (2) Hegama gedara Kiri Banda, both of Hegama	Settled in undivided shares of one half each	Nuwara Ehya O 78	155	
31	152	0	1	18	—	5 (1)	The Crown	—	—	—	
31	153	0	0	30	—	5 (1)	The Crown	—	—	—	
31	154	1	3	36	S 32,515	5 (4) (c)	Haupe Liyanage Thegiris Appu hamy of Harasbedda	—	Nuwara Ehya O 78	142	
32	—	0	0	19	—	5 (1)	The Crown	—	—	—	
33	132	6	3	6	—	5 (1)	The Crown	—	—	—	
33	133	1	0	39	—	5 (1)	The Crown	—	—	—	
33	134	1	0	7	—	5 (1)	The Crown	—	—	—	
33	135	1	0	1	S 32,491	5 (4) (c)	Wijetunga Arachchige Don Davith Appuhamy of Nil dandahunna	—	Nuwara Ehya O 78	156	
33	136	2	3	37	S 32,516	5 (4) (c)	Haupe Liyanage Thegiris Appu hamy of Harasbedda	—	Nuwara Ehya O 78	157	
33	137	0	0	24	—	5 (1)	The Crown	—	—	—	
33	138	0	0	25	—	5 (1)	The Crown	—	—	—	
34	—	0	2	22	S 32,462	5 (4) (c)	Don Cornelius Samarasekara Weerasooriya of Hegama	—	Nuwara Ehya O 78	158	
35	175	1	3	39	S 32,516	5 (4) (c)	Haupe Liyanage Thegiris Appu hamy of Harasbedda	—	Nuwara Ehya O 78	157	
35	176	0	2	0	—	5 (1)	The Crown	—	—	—	
35	177	0	3	1	S 32,511	5 (4) (c)	Depanama Morawakage Tikiri Menka alias Ukku Menka of Hegama	—	Nuwara Ehya O 78	159	

Lot No	Sub divisional Lot No	Extent			No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (Shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A	B	P							
35	178	0	2	23	—	5 (1)	The Crown	—	—	—	—
35	179	1	2	39	S 32,519	5 (4) (c)	Thepugolle Herat Mudiyan-selage Simbaddana of Denambure	—	Nuwara Ehya	O 78	160
35	180	0	1	39	—	5 (1)	The Crown	—	—	—	—
36	184	0	1	11	—	5 (1)	The Crown	—	—	—	—
36	185	0	0	12	—	5 (1)	The Crown	—	—	—	—
36	186	0	2	1	S 32,520	5 (4) (c)	On the persons mentioned in Note (1) below	Vide Note (2) below	Nuwara Ehya	O 78	161
<p>Note (1) — (1) Ambagahakumbure Tikiri Banda Wijekoon of Hegama, (2) Ambagahakumbure Punchi Banda Wijekoon of Mahaliyadda, (3) Ambagahakumbure Tikiri Menika Wijekoon of Rupaha and (4) Ambagahakumbure Kiri Banda Wijekoon of Ratnapura</p> <p>Note (2) — Settled in undivided shares of one fourth each</p>											
36	187	0	0	8	—	5 (1)	The Crown	—	—	—	—
36	188	1	1	0	S 32,520	5 (4) (c)	On the persons mentioned in Note (1) above	Vide Note (2) above	Nuwara Ehya	O 78	161
36	189	0	0	25	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	0	0	8	—	5 (1)	The Crown	—	—	—	—
38	190	0	0	13	—	5 (1)	The Crown	—	—	—	—
38	191	0	1	21	S 32,520	5 (4) (c)	On the persons mentioned in Note (1) above	Vide Note (2) above	Nuwara Ehya	O 78	161
39	192	0	1	2	S 32,515	5 (4) (c)	Haupe Liyanage Thegiris Appu hamy of Harasbedda	—	Nuwara Ehya	O 78	142
39	193	0	0	6	—	5 (1)	The Crown	—	—	—	—
39	194	2	3	9	S 32,515	5 (4) (c)	Haupe Liyanage Thegiris Appu hamy of Harasbedda	—	Nuwara Ehya	O 78	142
40	—	0	1	4	S 32,464	5 (4) (c)	Hapugaswatte Seelappu Mudiyan-selage Punchi Menika of Tepugolla	—	Nuwara Ehya	O 78	162
41	—	0	3	27	S 32,460	5 (4) (c)	Widana Arachchige Bastian Appuhamy of Hegama	—	Nuwara Ehya	O 78	163
42	—	0	0	17	S 32,460	5 (4) (c)	Widana Arachchige Bastian Appuhamy of Hegama	—	Nuwara Ehya	O 78	163
43	—	0	1	25	S 32,465	5 (4) (c)	Humbaharawagedara Dhanapala Mudiyan-selage Ukku Menika of Hegama	—	Nuwara Ehya	O 78	164
44	—	0	2	2	—	5 (1)	The Crown	—	—	—	—
45	—	0	1	19	S 32,515	5 (4) (c)	Haupe Liyanage Thegiris Appu hamy of Harasbedda	—	Nuwara Ehya	O 78	142
46	—	0	3	11	—	5 (1)	The Crown	—	—	—	—
47	—	0	3	23	S 32,466	5 (4) (c)	Telge Diddy Peiris of Hegama	—	Nuwara Ehya	O 78	165
48	—	0	2	27	S 32,466	5 (4) (c)	Telge Diddy Peiris of Hegama	—	Nuwara Ehya	O 78	165
49	—	0	0	35	S 32,471	5 (4) (c)	Elwatte Punchi Banda of Hegama	—	Nuwara Ehya	O 78	166
50	—	0	0	36	S 32,467	5 (4) (c)	Dambagollegedara Dissanayaka Mudiyan-selage Dingiri Banda of Hegama	—	Nuwara Ehya	O 78	167
51	—	0	0	12	—	5 (1)	The Crown	—	—	—	—
52	195	1	0	1	S 32,513	5 (4) (c)	(1) Herat Mudiyan-selage Ukku Menika and (2) Herat Mudiyan-selage Bandara Menika, both of Kurupanawela	Settled in undivided shares of one half each	Nuwara Ehya	O 78	168
52	196	0	1	16	—	5 (1)	The Crown	—	—	—	—
52	197	0	1	0	S 32,473	5 (4) (c)	Elwatte Punchi Banda of Hegama	—	Nuwara Ehya	O 78	169
52	198	0	0	12	—	5 (1)	The Crown	—	—	—	—
52	199	0	0	30	S 32,521	5 (4) (c)	Elwattegedera Dhanapala Mudiyan-selage Ganetrala of Hegama	—	Nuwara Ehya	O 78	170
53	—	0	0	7	—	5 (1)	The Crown	—	—	—	—
54	—	0	1	5	—	5 (1)	The Crown	—	—	—	—
56	—	0	0	12	—	5 (1)	The Crown	—	—	—	—
57	—	0	0	14	—	5 (1)	The Crown	—	—	—	—
58	—	0	3	38	—	5 (1)	The Crown	—	—	—	—
59	—	0	1	13	—	5 (1)	The Crown	—	—	—	—
60	181	0	0	4	—	5 (1)	The Crown	—	—	—	—
60	182	0	0	11	—	5 (1)	The Crown	—	—	—	—
60	183	0	3	21	S 32,505	5 (4) (c)	(1) Dhanapala Mudiyan-selage Humbaharawagedara Mutu Menika of Dambagolla, and (2) Dhanapala Mudiyan-selage Humbaharawagedara Panchirala of Hegama	Settled in undivided shares of one half each	Nuwara Ehya	O 78	171
61	—	0	0	3	—	5 (1)	The Crown	—	—	—	—
62	—	0	0	28	—	5 (1)	The Crown	—	—	—	—
63	201	0	1	30	—	5 (1)	The Crown	—	—	—	—
63	202	0	1	35	—	5 (1)	The Crown	—	—	—	—
63	203	2	2	2	S 32,522	5 (4) (c)	(1) Jane Cooray Subhadra, (2) Ganegamage Somawathie and (3) Ganegamage Charles Appuhamy, all of Hegama	Settled in undivided shares of three fourths to (1), one twentieth to (2), and one fifth to (3)	Nuwara Ehya	O 78	172
63	204	1	1	5	S 32,463	5 (4) (c)	Don Cornelius Samarasekara Weerasooriya of Hegama	—	Nuwara Ehya	O 78	173
63	205	0	0	27	—	5 (1)	The Crown	—	—	—	—
63	206	0	2	23	S 32,523	5 (4) (c)	(1) Thepugolle Herat Mudiyan-selage Punchi Banda of Denambure, (2) Thepugolle Herat Mudiyan-selage Heen Menika, (3) Thepugolle Herat Mudiyan-selage Mutu Menika, and (4) Thepugolle Herat Mudiyan-selage Tikiri Menika, all of Thepugolla	Settled in undivided shares of one fourth each	Nuwara Ehya	O 78	174

Lot No	Sub divisional Lot No	Extent			No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A	R	P							
63	207	0	3	38	S 32,524	5 (4) (c)	Cooray Gunapala Wijesena of Terpehe	—	Nuwara Ehya O 78	175	
63	208	1	0	39	S 32,525	5 (4) (c)	Essaragei Don Andrayas Appu hamy of Nildandakunna	—	Nuwara Ehya O 78	176	
64	—	1	2	39	—	5 (1)	The Crown	—	—	—	
65	—	0	0	10	—	5 (1)	The Crown	—	—	—	
66	—	0	1	5	—	5 (1)	The Crown	—	—	—	
67	209	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	
67	210	0	0	4	—	5 (1)	The Crown	—	—	—	
67	211	2	0	17	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
67	212	0	0	7	—	5 (1)	The Crown	—	—	—	
68	—	0	1	3	S 32,468	5 (4) (c)	Kiriwante Boragolle Nawaratna of Hegama	—	Nuwara Ehya O 78	177	
69	—	2	0	31	S 32,469	5 (4) (c)	(1) Kiriwante Boragolle Nawaratne, (2) Nawaratna Weera singhe Mudiyansele Guna singhe and (3) Bentota Kumara nayakage Piyadasa, all of Hegama	Settled in undivided shares of one half to (1), and one fourth each to (2) and (3)	Nuwara Ehya O 78	178	
71	—	1	0	6	—	5 (1)	The Crown	—	—	—	
72	218	0	3	39	S 32,527	5 (4) (c)	Nawaratna Weerasinghe Mudiyansele Boragolle Sudu Banda of Hegama	—	Nuwara Ehya O 78	179	
72	219	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	
74	—	0	0	4	—	5 (1)	The Crown	—	—	—	
75	—	0	0	6	—	5 (1)	The Crown	—	—	—	
76	213	0	2	1	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
76	214	0	3	3	S 32,526	5 (4) (c)	Manatunga Mudiyansele Heen Menka of Hegama	—	Nuwara Ehya O 78	180	
76	215	0	3	32	—	5 (1)	The Crown	—	—	—	
76	216	0	0	13	—	5 (1)	The Crown	—	—	—	
76	217	0	0	35	—	5 (1)	The Crown	—	—	—	
77	—	0	0	28	—	5 (1)	The Crown	—	—	—	
79	—	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	
80	101	0	2	21	S 32,475	5 (4) (c)	(1) Hegama Mahagedara Ran menka of Ragala Estate, Ragala, (2) Hegama Mahagedara Kiriwante, (3) Hegama Mahagedara Kirimenka, both of Minipe, (4) Hegama Mahagedara Tikiri Menka of Ragala, (5) Hegama Mahagedara M itu Menka, and (6) Hegama Mahagedara Kiri Banda, both of Minipe	Settled in undivided shares of one sixth each	Nuwara Ehya O 78	181	
80	102	0	3	35	S 32,476	5 (4) (c)	Welegedarawele Mudiyansele Punchu Appuhamy of Hegama	—	Nuwara Ehya O 78	182	
80	103	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	
80	104	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	
80	105	0	0	3	—	5 (1)	The Crown	—	—	—	
81	—	0	0	16	—	5 (1)	The Crown	—	—	—	
82	99	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	
82	100	0	1	16	S 32,474	5 (4) (c)	Dhanapala Mudiyansele Palle gedara Kiri Banda of Hegama	—	Nuwara Ehya O 78	183	
83	—	0	0	26	—	5 (1)	The Crown	—	—	—	
85	124	0	0	2	—	5 (1)	The Crown	—	—	—	
85	125	0	2	10	S 32,488	5 (4) (c)	Elwatte Danapala Mudiyansele Muthu Banda of Hegama	—	Nuwara Ehya O 78	184	
85	126	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	
86	127	0	1	0	S 32,488	5 (4) (c)	Elwatte Danapala Mudiyansele Muthu Banda of Hegama	—	Nuwara Ehya O 78	184	
86	128	0	2	37	S 32,489	5 (4) (c)	Pottallmedgedara Dhanapala Mudiyansele Bandara Menka of Maspanna in Uva Province	—	Nuwara Ehya O 78	185	
86	129	0	1	0	—	5 (1)	The Crown	—	—	—	
86	130	0	2	39	S 32,483	5 (4) (c)	(1) Boragolle Rajakaruna Nawaratne Ratnayaka Mudiyansele Ranmenika and (2) Weera singhe Mudiyansele Punchu Banda, both of Hegama	Settled in undivided shares of one half each	Nuwara Ehya O 78	186	
86	130½	0	1	0	S 32,490	5 (4) (c)	Wanasinghe Mudiyansele Kiri wanthe of Hegama	—	Nuwara Ehya O 78	187	
86	131	0	0	30	—	5 (1)	The Crown	—	—	—	
89	—	0	0	11	—	5 (1)	The Crown	—	—	—	
90	96	0	0	9	6	—	5 (1)	The Crown	—	—	
90	97	0	0	33	1	—	5 (1)	The Crown	—	—	
90	98	0	3	0	3 S 32,484	5 (4) (c)	Essara Gei Himu Appuhamy of Hegama	—	Nuwara Ehya O 78	188	
93	106	0	1	11	—	5 (1)	The Crown	—	—	—	
93	107	1	0	4	S 32,477	5 (4) (c)	(1) Dorakumburegedara Kirtis inghe Mudiyansele Appu hamy of Hegama, (2) Kirtis inghe Mudiyansele Mutu Menka of Kumbukwala, (3) Weerasinghe Mudiyansele Tikiri Menka of Hegama and (4) Danapala Mudiyansele Tikiri Banda of Dambagalla	Settled in undivided shares of one fourth each	Nuwara Ehya O 78	189	
93	108	0	3	0	S 32,478	5 (4) (c)	Jayasinghe Mudiyansele Bandara Menka of Hegama	—	Nuwara Ehya O 78	190	
93	109	1	1	0	2 S 32,479	5 (4) (c)	Rajapaksa Mapa Mudiyansele Panchurala Jinadasa of Denambure	—	Nuwara Ehya O 78	191	

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
93	110	0 3 37	S 32,480	5 (4) (c)	Seelappu Mudiyansele Madu gastennegedara Kiriwanthe of Hegama	—	Nuwara Ehya	O 78	192
93	111	0 2 36	S 32,481	5 (4) (c)	Manna Uttum Jayasekara Mudiyansele Appuhamy of Hegama	—	Nuwara Ehya	O 78	193
93	112	0 2 33	—	5 (1)	The Crown	—	—	—	—
93	113	0 0 39	—	5 (1)	The Crown	—	—	—	—
93	113½	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
93	114	1 0 3	S 32,514	5 (4) (c)	Rajakaruna Navaratna Ratnayaka Mudiyansele Panchirala of Hegama	—	Nuwara Ehya	O 78	194
93	115	1 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
93	116	1 0 1	S 32,485	5 (4) (c)	Boragolla Walauwe Ratnayaka Mudiyansele Panchi Menika of Kumbukwela	—	Nuwara Ehya	O 78	195
93	117	1 0 25	S 32,483	5 (4) (c)	(1) Boragolle Rajakaruna Navaratna Ratnayaka Mudiyansele Ranmenika and (2) Weerasinghe Mudiyansele Panchi Banda, both of Hegama	Settled in undivided shares of one half each	Nuwara Ehya	O 78	186
93	118	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
93	119	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
93	120	0 3 5	S 32,486	5 (4) (c)	Weerasinghe Mudiyansele Heen Menika of Mahalyadda	—	Nuwara Ehya	O 78	196
93	121	0 3 5	—	5 (1)	The Crown	—	—	—	—
93	122	0 2 39	—	5 (1)	The Crown	—	—	—	—
93	123	0 3 3	S 32,487	5 (4) (c)	Pottalindegedara Tikiri Menika of Hegama	—	Nuwara Ehya	O 78	197
95	—	0 2 1 7	S 32,482	5 (4) (c)	(1) Boragolle Rajakaruna Navaratna Ratnayaka Mudiyansele Ranmenika and (2) Weerasinghe Mudiyansele Panchi Banda, both of Hegama	Settled in undivided shares of one half each	Nuwara Ehya	O 78	198

## LAND SETTLEMENT ORDINANCE

## Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 8th day of November, 1956

D R L BALASURIYA,  
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development

## Land Acquisition Notices

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 21 OF 1957

Reference No LD 4891/J55 E413

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Perivalde Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent, or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, January 21, 1957

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

## SCHEDULE

## I

Government Agent, Assistant Government Agent or other authorized officer

The Government Agent, Kandy District, or other officer authorized by him

## II

Description of Land

Lot 1 in Preliminary Plan A 1,984

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Perivalde Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Acquiring Officer referred to in column III of the Schedule hereto, or any other officer authorized in that behalf by such Acquiring Officer to take possession of the land specified in the corresponding entry in Column IV of that Schedule

Colombo, January 28, 1957

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

SCHEDULE

Column I Reference No	Column II Order No 1957	Column III Acquiring Officer	Column IV Description of Land
L 3355/J55 L22 VE	23	The Government Agent, Matale District	Lots 1, 2, 3, 7, 8, 9 and 10 in Preliminary Plan A 2,329
LH/B 60/J/LG/2410	24	The Government Agent, Kalutara District	Lot 1 in Preliminary Plan A 3,446
LR 1430/J54 L208	25	The Government Agent, Anuradhapura District	Lots 1, 2, 3, 4 and 5 in Preliminary Plan A 134
QA 67/J/HLG/1211	26	The Government Agent, Colombo District	Lots 1, 2, 3, 4 and 5 in Preliminary Plan A 3,815
LH/B 72/J/LLD/587/53	27	The Government Agent, Kalutara District	Lots 1 and 2 in Preliminary Plan A 3,506
R/Q 4340/21—J54 LG400	28	The Government Agent, Colombo District	Lots 1 and 2 in Preliminary Plan A 3,984
LH/A 292/J55 L556	29	The Government Agent, Kalutara District	Lots 1, 2, 3, 5, 6, 7, 9 and 10 in Preliminary Plan 3,721
IA 3432/J/LG/450/53	30	The Government Agent, Puttalam Administrative District	Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 and 18 in Preliminary Plan A 1,382
LD 4932/J56 E60	31	The Government Agent, Kandy District	Lot 1041 in Extract No 1 to Village Plan 19
LA/7216/J/TW/1351	32	The Government Agent, Kurunegala District	Lot 3 in Preliminary Plan A 1,193
LL/A 5585/J/TW/191/53	33	The Government Agent, Ratnapura District	Lots 470, 476, 478, 480, 484, 493 and 495 in Extract No 3 to Village Plan 657, and lots 397 and 398 in Supplement No 3 to Final Village Plan 54
LA/A 41/J/TW/122	34	The Government Agent, Galle District	Lots 2, 3 and 4 in Preliminary Plan A 1,250
LD 4863/J55 L298 (VE)	35	The Government Agent, Kandy District	Lot 116 in Supplement No 5 to Final Village Plan 112, and lot 185 in Supplement 1 to Final Village Plan 110

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Acquiring Officer referred to in column III of the Schedule hereto or any other officer authorized in that behalf by such Acquiring Officer to take possession of the land specified in the corresponding entry in column IV of that Schedule

Colombo, January 28, 1957

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

SCHEDULE

Column I Reference No	Column II Order No 1956	Column III Acquiring Officer	Column IV Description of Land
QA 202/J55 E173	36	The Government Agent, Colombo District	Lot 1 in Preliminary Plan A 3,976
LAB 60/J54 L50 VE	37	The Government Agent, Galle District	Lot 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 and 12 in Preliminary Plan A 1,592
LA/LRO/56/118—J56 L238	38	The Government Agent, Kurunegala District	Lots 25 and 26 in Supplement No 2 to Final Village Plan 237
LM 5582/J55 E113	39	The Government Agent, Kegalla District	Lot 1 in Preliminary Plan A 839
LM 5561/J55 E92	40	The Government Agent, Kegalla District	Lot 1 in Preliminary Plan A 841

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about  $\frac{1}{2}$  acre out of the land called Millagahawatta Ketakelagahawatta, situated at Batagama North, Alutkuru Korale South, Colombo District, and bounded as follows —

North by C/Batagama North Government School premises and part of the same land in line with the northern boundary of the school premises,  
East by a part of the same land claimed by Marshal Jayawardane,  
South by a part of the same land claimed by Mrs Prema Samarasinghe,  
West by a part of the same land claimed by S D Marshal Jayawardane

Ref No QA 304/J56 E332,  
Colombo, January 8, 1957

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 3 acres from the land called Iskolawatta, situated at Millate, Siyane Korale East, Colombo District, and bounded as follows —

North, south and west by remaining portions of the same land,  
East by Hanwella Veyangoda P W D Road

Ref No QA 315/J56 E417,  
Colombo, December 30, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

- (1) A portion, in extent about 4 perches from the land called Wagala, situated at Yatiyana, Alutkuru Korale North (B), Colombo District, and bounded as follows —  
North and east by Oya,  
South and west by remaining portions of the same land
- (2) A portion, in extent about 4 perches from the land called Wagala, situated at Yatiyana, Alutkuru Korale North (B), Colombo District, and bounded as follows —  
North by the land called Puranakumbura,  
East and south by Oya,  
West by the remaining portion of the same land
- (3) A portion, in extent about 13 perches from the land called Purana, situated at Yatiyana, Alutkuru Korale North (B), Colombo District, and bounded as follows —  
North and east by Oya,  
South and west by the land called Wagalakumbura
- (4) A portion, in extent about 12 perches from the land called Dasigewela, situated at Yatiyana, Alutkuru Korale North (B), Colombo District, and bounded as follows —  
North by the land called Dasigewela claimed by K B Perera,  
East by the remaining portion of the same land,  
South and west by Oya
- (5) A portion, in extent about 12 perches from the land called Dasigewela, situated at Yatiyana, Alutkuru Korale North (B), Colombo District, and bounded as follows —  
North by Oya,  
East by remaining portion of the same land,  
South by the land called Dasigewela claimed by S P Ranasinghe,  
West by Oya
- (6) A portion, in extent about 10 perches from the land called Wagala, situated at Yatiyana, Alutkuru Korale North (B), Colombo District, and bounded as follows —  
North, east and west by remaining portions of the same land,  
South by Oya
- (7) A portion, in extent about 11 perches from the land called Pinwela, situated at Yatiyana, Alutkuru Korale North (B), Colombo District, and bounded as follows —  
North by Oya,  
East, south and west by remaining portions of the same land

Ref No QA 310/J56 L377,  
Colombo, December 19, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

- (1) A portion, in extent about 1100' × 18' from the land called Keenagahalanda Estate, situated at Alutgama Bogamuwa Village, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
North and east by remaining portions of the same land,  
South by the lands called Kahatagahawatta claimed by E Peter and Rikillabodalanda claimed by K D William Appuhamy,  
West by Kandy Road
- (2) A portion, in extent about 785' × 18' from the land called Rikillabodalanda Estate, situated at Alutgama Bogamuwa Village, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
North by the land called Keenagahalanda Estate claimed by Ella de Silva and Hilda de Silva,  
East by Rikillabodalanda burial ground and the land called Urulewalanda Estate,  
South by remaining portion of the same land and land claimed by K A Gomez Peter,  
West by remaining portion of the same land
- (3) A portion, in extent about 646' × 18' from the land called Urulewalanda Estate, situated at Alutgama Bogamuwa Village, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
North by Rikillabodalanda burial ground and the land called Pillewatta,  
East by the lands called Pillewatta and Panwilawatta,  
South by remaining portion of the same land and the land called Urulewalanda paddy field,  
West by the land called Rikillabodalanda Estate claimed by K D William Appuhamy,
- (4) A portion, in extent about 389' × 18' from the land called Urulewalanda Estate, situated at Alutgama Bogamuwa Village, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
North and east by remaining portions of the same land,  
South by the land called Urulewalanda claimed by J M Dissanayake,  
West by the land called Rikillabodalanda claimed by K A Gomez Peter and others.

(5) A portion, in extent about 500' x 18' from the land called Panwilawatta *alias* Dodangodawatta, situated at Alutgama Bogamuwa Village, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —

North by remaining portion of the same land and the land called Pillewawatta,  
East by the land called Panwila Kumbura,  
South by the land called Panwilawatta claimed by D Nonahamy,  
West by the land called Pillewawatta

(6) A portion, in extent about 663' x 18' from the land called Urulewalalanda Estate, situated at Alutgama Bogamuwa Village, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —

North by the land called Urulewalalanda Estate claimed by W A Dissanayake,  
East by the remaining portion of the same land,  
South by the land called Pallyyawatta claimed by K A Aron and others,  
West by the land called Rikillabodalanda claimed by K A Gomez Peter and others

Ref No QA 178/J54 LG262,  
Colombo, January 3, 1957

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Revocation of Vesting Order Section 36A**

Reference No Q 4830/J 54 S 443

WHEREAS, by an Order dated July 16, 1955, made under section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, and published in *Government Gazette* No 10,820 of July 22, 1955, the land more fully described in the Schedule hereto has vested in Her Majesty

And whereas possession of the said land has not yet been taken for and on behalf of Her Majesty

Now, therefore, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, in the exercise of the powers conferred on me under section 36A of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, do hereby revoke the said Order dated July 16, 1955, and published in *Government Gazette* No 10,820 of July 22, 1955

Colombo, January 28, 1957

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**SCHEDULE**

A portion, in extent about 5 acres from the land called Appugewatta, situated at Gongitota, Siyane Korale West, Adicari Pattu, Colombo District, and bounded as follows —

North and north east by paddy fields of J M Don Thomas, J M Margret and H Rosalin,  
East and south east by garden of H Rosalin,  
South and south west by garden of M S M Mushun,  
West and north west by garden of the heirs of the late W A Elaris, H Marukku and J M Margret

MA/AC/2816/53

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 0 A 0 R 5 57 P of the land bearing assessment No 9, 57th Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows —

North by 57th Lane, Wellawatta,  
East by premises bearing assessment No 7, 57th Lane, Wellawatta,  
South by the remaining portion of the same land,  
West by 34th Lane, Wellawatta

Ref No J 55 LG 166,  
Colombo, December 30, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 3 roods, out of the land called Delgollewatta *alias* Diggalahena, situated in Gangoda Village, Udu Nuwara and Yatu Nuwara D R O's Division, Kandy District, and bounded as follows —

North by the land called Peelhangewatta, claimed by R B Abeykoon and P B Abeykoon,  
East by the land called Delgollewatta *alias* Diggalahena, claimed by W W Palngumenike and W W PUNCHMAHATMAYA,  
South by the land called Delgollewatta, claimed by W W Palngumenike and W W PUNCHMAHATMAYA,  
West by V C Road from Gorakawela Oya

Ref No LD 4949/J56 LG 217,  
Colombo, January 3, 1957

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Revocation of Vesting Order Section 36A**

Ref No LD 4891/J 55 E 413

WHEREAS, by an Order dated September 6, 1956, made under section 36, Proviso (a) of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, and published in *Government Gazette* No 10,971 of September 14, 1956, the land more fully described in the Schedule hereto has vested in Her Majesty

And whereas possession of the said land has not yet been taken for and on behalf of Her Majesty

Now, therefore, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, in the exercise of the powers conferred on me under section 36A of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, do hereby revoke the said Order dated September 6, 1956, and published in *Government Gazette* No 10,971 of September 14, 1956

Colombo, January 18, 1957

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

## SCHEDULE

A portion, in extent about 1½ acres out of the land called Ganegederakumbura (part of lot 1 in P P A 1,984), situated in Gunnepane Madige Village, Udagampaha Korale, Pata Dumbara Division, Kandy District, and bounded as follows —

North by Balatota Ela,  
East by the lands called Pihulladeniya Ganegedarawatta claimed by Ibrahim Saibo and the land called Ganegederawatta claimed by H M Abdul Rahim and others,  
South by the remaining portion of the same land,  
West by the land called Ganegedarawatta claimed by M Abdul Majeed and others (heirs of the late Isubu Lebbe)

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

## Declaration under Section 5

G A's No LA/C 60

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 0 A 0 R 27 P, out of the land called Duwe Gopala, situated in the village of Wakwella, Village Headman's Division of Wakwella, Four Gravets, Galle District, and bounded as follows —

North by a portion of the same land and Opatha Ela,  
East by Irrigation Channel,  
South by a portion of the same land and Irrigation Channel,  
West by a portion of the same land

(2) A portion, in extent about 0 A 0 R 13 P, out of the land called Duwe Gopala, situated in the village of Wakwella, Village Headman's Division of Wakwella, Four Gravets, Galle District, and bounded as follows —

North by Irrigation Channel and a portion of the same land,  
East and south by portions of the same land,  
West by Irrigation Channel

Ref No J54 L480,  
Colombo, January 9, 1957

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

LA 3561/J56 IF209

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

## Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 198' × 110' (about ½ acre) out of the land called Periyakulam Kadu, situated at Periyakulam South, Village Headman's Division of Kuruwkulam, Puttalam Pattu and Gravets, Puttalam District, and bounded as follows —

North and east by portions of the same land,  
South by reservation for P W D Road,  
West by the saltern pumping station premises

Colombo, December 21, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

LA 3560/J 56 E 278

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

## Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2 acres, out of the land called Mutwal Estate (from the southern end of the estate), situated in Mutwal, Kalpitiya, Kalpitiya Village Headman's Division, Kalpitiya D R O's Division, Puttalam District, and bounded as follows —

North, east, south and west by remaining portions of the same land

Colombo, December 7, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

No LA 3374/J56 E56

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

## Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 0 A 2 R 20 P, out of the land called Viharakelewatta, situated in the village of Mugunuwata wana, Village Headman's Division of Mugunuwatawana Wasama, Pitigal Korale North, Chilaw District, and bounded as follows —

North by the land called Viharakelewatta claimed by Mrs Nancy Tissera,  
East by V C road,  
South by Viharakelewatta claimed by Mrs W Odris Silvahamy,  
West by the land called Viharakele claimed by A B Fernando

(2) A portion, in extent about 2 acres out of the land called Viharakele, situated in the village of Mugunuwatawana, Village Headman's Division of Mugunuwatawana Wasama, Pitigal Korale North, Chilaw District, and bounded as follows —

North by the land called Viharakelewatta claimed by Mrs Nancy Tissera,  
East by the lands called Viharakelewatta claimed by Rev Dewarakhita Thero and Mrs W Odris Silvahamy,  
South and west by remaining portions of the same land

Colombo, December 4, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development



No LA 3374/J/E/2340

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 0 A 1 R 20 P, out of the land called Viharakelewatta, situated in the village of Mugunuwatawana, Village Headman's Division of Mugunuwatawana Wasama, Pitigal Korale North, Chilaw District, and bounded as follows —

North by the land called Viharakelewatta claimed by Rev D Devarakhita,  
East by remaining portion of the same land;  
South by the land called Viharakele claimed by Mr A B Fernando,  
West by the land called Viharakele claimed by Mr A B Fernando

Colombo, December 4, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 4 acres, out of the land called Galkanda Estate, situated in Pathberiya Village, Pathberiya Wasama, D R O's Division of Atulugam and Panawal Korales, Kegalla District, and bounded as follows —

North by the remaining portion of the same land,  
East by Parakaduwa Digowa P W D Road,  
South by the land called Heenatiwala Aramba,  
West by the lands called Kirappugewatta, Hunukotuawawatta and remaining portion of the same land

Ref No J/56 E 248/LM 5616,  
Colombo, December 7, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land, in extent about 0A 1R 32P, called Mahapare Polwatta *alias* Baduwatta, situated in Kumbaldiwela Village, Galpola Wasama, D R O's Division of Galboda and Kingoda Korales, Kegalla District, and bounded as follows —

North by an Ela,  
East by land claimed by Posisingho,  
South by Colombo-Kandy Road,  
West by land claimed by H Ameratunga and others

Ref No J/56 E 365/LM 5627,  
Colombo, January 10, 1957

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

MA/AC/2994/55

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

**Description of the land to be required**

Preliminary plan No A 4,057 Maligawatta, Ward No 17, Maligawatta (within the Municipal limits of Colombo), Colombo District, Western Province

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Premises bearing assessment No 100/25, Maligawatta Road	Garden contains 2 papaw trees 1 year, 8 plantain bushes, 3 tiled masonry buildings, a masonry wall, a retaining wall and 3 inspection holes	Mrs M S M Razeen, 109, Horton Place, Colombo	0	0	23 65
<b>Total</b>				<b>0</b>	<b>0</b>	<b>23 65</b>

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Municipal Office, Colombo, on March 26, 1957, at 2 30 p m, and are hereby requested to notify me in writing (in duplicate), on or before March 19, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

Municipal Commissioner's Office,  
Town Hall,  
Colombo, January 28, 1957.

W GOPALLAWA,  
Municipal Commissioner, Colombo,  
and Acquiring Officer

My No LA/C 31

**NOTICE UNDER SECTION 31(b) OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

I, Nissanka Parakrama Wijeyeratne, Acquiring Officer of the District of Galle, in terms of section 31 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, hereby give notice that a sum of Rs 36 being compensation for the acquisition of the land described in the Schedule hereto, has been paid into Case No 25,959 of the Court of Requests of Balapitiya, to be drawn by the person entitled to

The Kachcheri,  
Galle, January 21, 1957

N P WIJYERATNE,  
Acquiring Officer of the District of Galle

**Schedule**

Name of Land	Description of Land
Ketapolawatta	
Lot No 11 m P P A 1,603	
Extent 08 2 perches	
Situation Elpitiya Village, Bentota Walallawita Korale, Galle District, Southern Province.	
Claimant Late Dr E R Abeyunders, Colombo	

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LA 1041

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

**Description of the lands to be acquired**

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
1	Maruthadikamam and Thadduvankoddikulam	Paddy field	S K Kasnathan, Irrigation Department, Kilinochchi	18 3 8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Pallai Divisional Revenue Officer's Office, on March 20, 1957, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 28, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Jaffna, January 24, 1957

W PATHMANATHAN,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LD 2884—J/HLG/1644

(This reference should be quoted in all letters in this connection)

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose, viz, for Pottuvil Sea Beach Road —

**Description of the lands to be acquired**

P Plan No A 1,066 Village—Pottuvil Division No 2				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
3	Thennanthotam	Coconut garden contains one coconut tree 6 years	K M Sickander, Division No 2, Pottuvil	0 0 55
4	Road	Road, said to have been coconut garden now contains one coconut tree 30 years	do	0 0 12 5
5	Road	Road, said to have been coconut garden now contains three coconut trees 30 years and 2 coconut trees 5 years	A Meeralebbai, Division No 2, Pottuvil	0 0 10 5
6	Thennanthotam	Coconut garden contains 4 coconut trees 5 years	do	0 0 60
<b>Total</b>				<b>0 0 34 5</b>

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Pottuvil D R O's Office, on March 12, 1957, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 2, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

All documents in support of the claims should be produced before me at the time of the enquiry

Notice dated June 25, 1953, appearing in Gazette No 10,546 of July 3, 1953, is hereby cancelled

The Kachcheri,  
Batticaloa, January 25, 1957

L C ABULFRAGASAM,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LA 2970/J 55 E 37

I hereby give notice, under sub section (1) of Section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

**Description of the lands to be acquired**

Lots to be acquired are depicted in Sup No 6 to Inset 12 F T P No 6, Munmarittidal Village, Tampalakamam Pattu, Trincomalee District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
2632	Kallimodda	Paddy field (abandoned)	S Canagasabai, K Kalikkuddy, A Pichchaimuttu, Apramipillai, S Karthigesu and K Murugupillai, all of Kallimedu and K Pasupathipillai of Vannamedduttidal	0	1	29
2633	Do	Waste land	K Murugesu, S Murugupillai, K Ilaiyakuddy, M Kanthan, V Sinnathamby, M Sinnan, K Murugan, M Marimuttu, S Istaky R Kanapathy, C Carthy, P Casinathan and K Kanapathy, all of Munmarittidal and S Sinnan of Chippittidal	0	0	31
2634	Do	Ditto contain a temporary building (Government Tamil mixed school)	School constructed by the Education Department, K Murugan, K Kanapathy, S Murugupillai, K Ilaiyakuddy, M Kanthan, V Sinnathamby M Sinnan, K Murugan, M Marimuttu, S Istaky, R Kanapathy, C Carthy and P Casinathan, all of Munmarittidal and S Sinnan of Chippittidal	0	0	8 3

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Trincomalee Kachcheri, on March 18, 1957, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 8, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Trincomalee, January 23, 1957

A R Mc HEYZER,  
Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT,) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LA/ED/25/55—J 55 E 468

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act No 9 of 1950 as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

**Description of the land to be acquired**

As decided by the Minister of Lands and Land Development in his Declaration No J 55 E 468 of December 22, 1955, and Published in the *Government Gazette* No 10,880 of January 13, 1956

The following land situated in Elabodagama Village, Medapattu Korale East Katugampola Hatpattuwa in Kurunegala District, surveyed and described in Sup No 3 to F V P 311 —

Lot	Name of Land	Description	Extent			Name of Claimant
			A	R	P	
72	Kahatagahamulawatta <i>alias</i> Kadewatta <i>alias</i> Elabodagama Estate	Coconut Estate 5-30 years	2	0	3	Chettinad Corporation Co , Ltd 256, Sea Street, Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kurunegala Kachcheri, on March 6, 1957, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 26, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kurunegala, January 23, 1957.

B H DE ZOYSA,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LA/7670(1)/J/TW/2648

N B — Please quote this number in all correspondence in this connection

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands, required for a public purpose, viz, for improvements to Ganewatta-Maho road —

As decided by the Minister of Lands and Land Development in his Declaration No J/TW/2648 of June 9, 1956, and published in the *Government Gazette* No. 10,951 of July 13, 1956.

The under mentioned allotments of lands situated in Ganewatta village in Mahagalboda Egoda Korale, Hiriyala Hatpattuwa, Kurunegala District, surveyed and described in Combined Supplement No 1 to Final Village Plans 1,332, 1,359, 1,360 and 1,361

Plan No F V P 1,360

Lot	Name of Land	Description	Extent			Name of Claimant
			A	R	P	
1	Tambagallawatta	Garden contains 2 coconut trees 35 years and 1 orange tree 12 years	0	0	2 6	Mr R M Punchibanda of Muru talagama, Nikadalupotha
2	Do	Coconut garden contains 3 coconut trees 35 years, 1 coconut plant 3 5 years and 1 kaju tree 10 years	0	0	4 6	do
3	Galwetiyawa	Coconut garden contains 16 coconut trees 30 40 years and 1 coconut tree 7 years	0	0	21 0	Mr A E Perera, D F O, Batticaloa
4	Tambagallawatta	Garden contains 4 coconut trees 35 years	0	0	3 0	Mr R M Punchibanda of Muru talagama, Nikadalupotha
5	Wilandagollewatta	Coconut garden contains 3 coconut trees 35 years	0	0	1 9	R M Dingiramma of Murutala gama, Nikadalupotha

Lot	Name of Land	Description	Extent			Name of Claimant
			A	R	P	
6	Ganewela	Paddy field and coconut garden contains 1 coconut tree 20 years	0	0	1 8	R A Hellen Nona of Ganewatta, Nikadalupotha
7	Do	Paddy field	0	0	10 5	Messrs S D Haramanis Appuhamy and W Welin Singho, both of Ganewatta, Nikadalupotha
8	Do	do	0	0	1 5	Mr S A Piloris Appuhamy of Ganewatta, Nikadalupotha
9	Meegahamulahena	Garden contains 5 coconut trees 25 30 years and parts of 2 mud cadjaned temporary houses	0	0	11 5	R A Helen Nona of Ganewatta, Nikadalupotha
10	Do	Garden contains 2 coconut trees 25 years, 1 coconut tree 3 years and 1 kapok tree 7 years	0	0	6 2	Mr S A Lawisahami of Ganewatta, Nikadalupotha
11	Do	Garden contains 2 coconut trees 25 years, 3 coconut plants 1 3 years, 1 kapok tree 7 years and part of a mud cadjaned temporary house	0	0	6 5	Mr S A Piloris Appuhamy o. Ganewatta, Nikadalupotha
12	Do	Garden contains 8 coconut trees 25 years, 2 citrus trees 10 years, 1 pomegranate plant 4 years and a part of a mud cadjaned temporary house	0	0	13 7	P Sopihami of Ganewatta, Nikadalupotha
13	Do	Garden contains 7 coconut trees 25 35 years and 1 margosa tree 25 years	0	0	13 1	Mr H M James Appuhami of Ganewatta, Nikadalupotha

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Hiripitiya Rest House, on June 4, 1957, at 8 30 a m , and are hereby requested to notify me in writing (in duplicate) on or before May 27, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kurunegala, January 26, 1957

B H DE ZOYSA,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LA/7670(2)/J/TW/2648

N B—Please quote this number in all correspondence in this connection

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands required for a public purpose, viz , for improvements to Ganewatta-Maho Road —

As decided by the Minister of Lands and Land Development in his declaration No J/TW/2648 of June 9, 1956, and published in the *Government Gazette* No 10,951 of July 13, 1956

The under mentioned allotments of lands situated in Ganewatta Village in Mahagalboda Egoda Korale, Hiriyala Hatpattuwa, Kurunegala District, surveyed and described in Combined Supplement No 1 to Final Village Plans 1,332, 1,359, 1,360 and 1,361

**Plan No F V P 1,360**

Lot	Name of Land	Description	Extent			Name of Claimant
			A	R	P	
16	Mahapitiya	Garden contains 8 coconut trees 25 years, 1 jak tree 5 years, fruit trees 3 7 years and parts of the plinth of a masonry well and a temporary cadjaned hut	0	0	8 8	Mr S D Haramanis Appuhami of Ganewatta, Nikadalupotha
17	Do	Garden contains 1 mango tree 8 years	0	0	0 5	A M Bendi Menika of Ganewatta, Nikadalupotha
23	Do	Garden contains 2 orange trees and 1 coconut tree 7 years	0	0	0 4	H S P PUNCHIMENIKA of Ganewatta, Nikadalupotha
24	Do	Paddy field and garden contains 4 coconut trees 5 20 years, 2 jak trees 15 years and 2 mango trees 5 years	0	0	3 8	Mr H M Kapuruhami of Ganewatta, Nikadalupota Disputed by L L M PUNCHIBANDA of Ganewatta, Nikadalupota
25	Do	Paddy field and garden contains 1 mango tree 15 years, 1 coconut tree 25 years and part of a mud cadjaned temporary house	0	0	8 6	Mr E L M Sathahami of Ganewatta, Nikadalupota

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Hiripitiya Rest House, on June 7, 1957, at 8 30 a m , and are hereby requested to notify me in writing (in duplicate) on or before May 31, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kurunegala, January 26, 1957

B H DE ZOYSA,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LA/7670(3)/J/TW/2648

N B—Please quote this number in all correspondence in this connection

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands required for a public purpose, viz , for improvements to Ganewatta-Maho Road —

As decided by the Minister of Lands and Land Development in his declaration No J/TW/2648 of June 9, 1956, and published in the *Government Gazette* No 10,951 of July 13, 1956

The under mentioned allotments of lands situated in Murutalagama Village in Mahagalboda Egoda Korale, Hiriyala Hatpattuwa, Kurunegala District, surveyed and described in Combined Supplement No 1 to Final Village Plans 1,332, 1,359, 1,360 and 1,361

**Plan No F V P 1,361**

Lot	Name of Land	Description	Extent			Name of Claimant
			A	R	P	
8	Bogamugamawatta	Coconut garden contains 7 coconut trees 25 years and 2 coconut plants 1 year	0	0	27 0	Mrs I Codellege of Indiparape
9	Do	Coconut garden contains 22 coconut trees 3 15 years	0	0	24 7	Mirigama do,

Lot	Name of Land	Description	Extent			Name of Claimant
			A	R	P	
12	Leasehold interest over Bogamawewa alias We wakotuwa	Paddy field	0	0	8 3	Lessee Mr H M James Appuhamy of Murutalagama, Nikadalupota
13	Bogamuwelapurana	Paddy field contains 2 coconut trees 15 years	0	0	12 1	Messrs H A Gunasekara and H M James Appuhamy both of Ganewatta, Nikadalupota
14	Do	Garden contains 7 coconut trees 20 30 years and 1 orange tree 5 years	0	0	8 7	Mr H M James Appuhamy of Ganewatta, Nikadalupota
15	Tambagalla Estate	Coconut estate contains 2 coconut trees 30 40 years	0	0	5 2	Mr D H P Jayawardhana of Tambagalla, Nikadalupota
16	Do	Coconut estate contains 7 coconut trees 15 25 years	0	0	13 2	Mrs I Godellege, Indiparape, Mirigama
17	Do	Coconut estate contains 1 coconut tree 30 years and 5 coconut plants one year	0	0	12 5	Mrs H J Perera of Thalagahena, Veyangoda
18	Tambagallawatta	Coconut garden contains 10 coconut trees 35 years, 4 coconut plants 3 5 years, 2 kaju trees 25 years, and 4 kohomba trees 15 years	0	0	16 9	Mr R M Panchibanda of Ganewatta, Nikadalupota
19	Do	Garden contains 5 coconut trees 25 35 years, 1 orange tree 12 years and 1 kohomba tree 10 years	0	0	13 0	Mr R M Panchibanda of Ganewatta, Nikadalupota
20	Do	Garden contains 2 coconut trees 35 years and 2 orange trees 7 years	0	0	4 2	Mr R M Panchibanda of Ganewatta, Nikadalupota
21	Wilandagollewatta	Coconut garden contains 4 coconut trees 35 years	0	0	3 9	R M Dmgriamma of Murutalagama, Nikadalupota
28	Wilandagahawatta	Garden contains 1 coconut tree 25 years, 1 coconut plant 3 years, 1 arecanut tree 15 years, 1 murunga tree 5 years and 1 pomagranate tree 5 years	0	0	3 1	W Issabelhami of Murutalagama, Nikadalupota
29	Do	Garden contains 3 coconut plants, 3 pomagranate plants and 3 papaw trees all 3 years	0	0	2 0	Mr S D Aron Singho of Murutalagama, Nikadalupota

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Hiripitiya Rest House, on June 13, 1957, at 8 30 a m, and are hereby requested to notify me in writing (in duplicate) on or before June 5, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kurunegala, January 26, 1957

B H DE ZOUSA,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LA/7670(4)/J/TW/2648

NB—Please quote this number in all correspondence in this connection

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands required for a public purpose, viz, for improvements to Ganewatta Maho Road —

As decided by the Minister of Lands and Land Development in his declaration No J/TW/2648 of June 9, 1956, and published in the Government Gazette No 10,951 of July 13, 1956

The under mentioned allotments of lands situated in Nelawa and Tambagalla Villages in Mahagalboda Egoda Korale, Hiriyala Hatpattu, Kurunegala District, surveyed and described in Combined Supplement No 1 to Final Village Plans 1,332, 1,359, 1,360 and 1,361

Plan No F V P 1,359 Village—Nelawa

Lot	Name of Land	Description	Extent			Name of Claimant
			A	R	P	
60	Mahapitiya	Garden contains 2 coconut trees 15 years	0	0	2 8	Mr E L M Panchibanda of Ganewatta, Nikadalupota
61	Do	Garden contains 1 coconut tree 20 years and 2 jak trees 7 years	0	0	2 3	H S P Panchumenika of Ganewatta, Nikadalupota
66	Pansalawatta	Coconut garden contains 23 coconut trees 25 35 years, 1 jak tree 8 years, 7 margosa trees 20 35 years, 2 murunga trees 10 years, 1 masonry permanent latrine, 1 masonry permanent cadjaned building, parts of 2 mud cadjaned temporary buildings and part of masonry permanent building which is under construction	0	2	11 ½	Gane Vihare Trustee Rev Ipul vehera Dhammaratna Thero of Ganewatta, Nikadalupota
67	Pinkumbura and Pansalawatta	Paddy field and coconut garden contains 11 coconut trees 25 30 years, 4 margosa trees 15 35 years and 2 murunga trees 8 years	0	0	31 2	do
68	Pansalawatta	Coconut garden contains 13 coconut trees and 2 kaju trees 25 35 years	0	0	17 4	do

Plan No F V P 1,332 Village—Tambagalla

211	Paranawatta	Coconut garden contains 4 coconut trees 25 years and 5 coconut plants 2 5 years	0	0	16 3	Mr H M Ukkubanda of Ganewatta, Nikadalupota
212	Pitalehena	Coconut garden contains 5 coconut trees 25 years and 6 coconut plants 5 years	0	0	29 5	do
215	Paranawatta	Coconut garden contains 2 coconut trees 25 years	0	0	8 6	do
216	Do	Part of coconut garden 25 years contains no cultivation	0	0	0 4	Mr H M Ukkubanda of Ganewatta, Nikadalupota
217	Dangahamulawatta	Coconut garden contains 21 coconut trees 35-50 years	0	0	25 0	Mr S B M Kiribanda of Tambagalla, Nikadalupota
218	Kohombaghamulawatta	Garden contains 6 coconut trees 25 years, 1 orange tree 10 years and part of a mud cadjaned temporary house	0	0	10 0	Mr S B M Mudiyanse of Tambagalla, Nikadalupota
219	Ambaghamulagala	Garden contains 2 murunga trees 10 years	0	0	4 9	Mr S B M Dingiribanda of Tambagalla, Nikadalupota

Lot	Name of Land	Description	Extent			Name of Claimant
			A	R	P	
224	Bullagahamullegala	Part of coconut garden 25 years contains no cultivation	0	0	1 4	Mr H M Ukkubanda of Ganewatta, Nikadalupotha
225	Pitalewatta	Garden contains 4 margosa trees 15 20 years, 1 kapok tree 15 years, 1 murunga tree 15 years	0	0	4 8	Mr S B M Dingiribanda of Tamba galla, Nikadalupotha
226	Kohombagahamulawatta	Garden contains 1 coconut tree 30 years, 1 mango tree 10 years, 1 kapok tree 15 years, 1 murunga tree 15 years and a part of a mud cadjaned temporary house	0	0	1 5	do

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing with title deeds, &c, before me at the Hiripitiya Rest House, on June 18, 1957, at 8 30 a m, and are hereby requested to notify me in writing (in duplicate) on or before June 10, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kurunegala, January 26, 1957

B H DE ZOYSA,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LA/7670(5)/J/TW/2648

N B—Please quote this number in all correspondence in this connection

I hereby give notice under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands required for a public purpose, viz, for improvements to Ganewatta Maho Road —

As decided by the Minister of Lands and Land Development in his declaration No J/TW/2648 of June 9, 1956, and published in the *Government Gazette* No 10,951 of July 13, 1956

The under mentioned allotments of lands situated in Tambagalla Village in Mahagalboda Egoda Korale, Hiriyala Hatpattu, Kurunegala District, surveyed and described in Combined Supplement No 1 to Final Village Plans 1,332, 1,359, 1,360 and 1,361

Plan No F V P 1,332 Village—Tambagalla

Lot	Name of Land	Description	Extent			Name of Claimant
			A	R	P	
227	Kohombagahamulawatta	Garden contains 2 coconut trees, 23 years	0	0	2 4	S B M Ukku Menika of Tambagalla, Nikadalupotha
228	Wanewatta	Coconut garden contains 1 kirikong tree 25 years 1 margosa tree 10 years	0	0	11 0	S B M Punchibanda of Tambagalla, Nikadalupotha
229	Wewapaulawatta	Garden contains 4 murunga trees 15 years	0	0	2 0	Mr S B M Dingiribanda of Tambagalla, Nikadalupotha
230	Do	Garden contains part of mud and cadjaned temporary house	0	0	2 4	T M Ranmenika of Tambagalla, Nikadalupotha
235	Wanawatta	Coconut garden contains 2 coconut trees 25 years	0	0	26 4	Mr H M Ukkubanda of Ganewatta, Nikadalupotha
236	Do	Coconut garden contains 12 coconut trees 15 30 years and 8 coconut trees 3 8 years	0	0	33 5	Mr H M Ukkubanda of Ganewatta, Nikadalupotha
237	Tambagalla Estate	Coconut estate contains 21 coconut trees 25 35 years, 7 coconut trees 2 8 years and 1 mango tree 25 years	0	0	32 3	Mrs H J Perera of Thalagahahena, Veyangoda
240	Do	Coconut estate contains 48 coconut trees 15 35 years, 2 coconut trees 5 years, 2 mango trees 25 years and 1 jak tree 25 years	0	2	0 5	do
241	Do	Coconut estate contains 10 coconut trees 25 years and 4 coconut plants 3 years	0	0	20 1	do
243	Gurunayalagehena	Garden contains 4 coconut trees, 1 mango tree, 2 jak trees and 7 murunga trees all 10 years	0	0	6 5	Cultivated under L D O by late S B M Ukkubanda
244	Do	Garden contains 10 jak trees 10 years, 3 coconut trees 5 years, 1 mango tree 6 years and 4 murunga trees 5 years	0	0	4 1	Cultivated under L D O by Mr K A P Appuhamy
251	Tambagalla Estate	Coconut estate contains 2 coconut trees 8 and 12 years	0	0	14 2	Mrs H J Perera of Thalagahahena, Veyangoda
252	Do	Coconut estate contains 13 coconut plants, 2 orange plants, 1 jak plant and 18 murunga trees all of 5 years	0	0	20 8	do
253	Konduwela	Paddy field	0	0	12 1	Mr S B Y Mudiyanse of Tambagalla, Nikadalupotha
254	Do	Paddy field and garden contains 5 coconut trees 25 years, 1 lime tree 5 years, 2 kapok trees 10 years and 1 mango tree 5 years	0	1	0 8	do
255	Do	Coconut garden contains 2 coconut trees 25 years	0	0	2 2	do

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing with title deeds, &c, before me at the Hiripitiya Rest House, on June 21, 1957, at 8 30 a m, and are hereby requested to notify me in writing (in duplicate) on or before June 13, 1957 the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kurunegala, January 26, 1957

B H DE ZOYSA,  
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LA 3427

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as Amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No A 1,455 Village—Ihalakatuneriya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Kosgahawatta	Part of coconut garden over 30 years (no cultivation)	Pattinige John Fernando, 958, Pahala Katuneriya, Wennappuwa	0	0	5 6
2	Do	do	Mahaguruge Kelementu Fernando, Mahaguruge Paulu Fernando, Mahaguruge Albinu Fernando, Mahaguruge Lazarus Fernando, Warnakula suriya Mary Fernando, all of Pahala Katuneriya, Wennappuwa, Mahaguruge Gustina Fernando of Cohnjadiya, Wennappuwa, Mahaguruge Mary Magdalene Fernando, Warnakulasuriya Weerakkuttige Angelina Fernando, Warnakulasuriya Weerakkuttige Anna Fernando, all of Ihala Katuneriya, Wennappuwa (heirs of Mahaguruge Hendrick Fernando)	0	0	4 2
3	Kirikongahawatta <i>alias</i> Kajugahawatta	do	G M S Aponso, Registrar of Ihala Katuneriya, Wennappuwa	0	0	0 3
4	Kongahawatta	Coconut garden contains 10 coconut trees over 30 years	Pattinige John Fernando of 958, Pahala Katuneriya, Wennappuwa, Pitigalage Mathew Kurera of Talwila, Marawila and the heirs of Mahaguruge Hendrick Fernando viz Mahaguruge Kelementu Fernando, Mahaguruge Marcelene Fernando, Mahaguruge Paulu Fernando, Mahaguruge Albinu Fernando, Mahaguruge Lazarus Fernando, Warnakula suriya Mary Fernando, all of Pahala Katuneriya, Wennappuwa, Mahaguruge Gustina Fernando of Cohnjadiya, Wennappuwa, Mahaguruge Mary Magdalene Fernando, Warnakulasuriya Weerakkuttige Angelina Fernando, Warnakulasuriya Weerakkuttige Anna Fernando, all of Ihala Katuneriya, Wennappuwa	0	0	20 3
5	Lunumidellaghawatta	Coconut garden contains a coconut tree over 30 years and a domba tree 15 years	Pattinige John Fernando, 958, Pahala Katuneriya, Wennappuwa	0	0	5 8
6	Kosgahawatta	Coconut garden contains 6 coconut trees over 30 years	Kahhcakaduge Mary Bridget Fernando, c/o V S Perera, Geraldwatta, Dunagaha	0	0	8 6
7	Siyambalaghawatta	Coconut garden contains 7 coconut trees over 30 years, 12 coconut plants 4-5 years and part of masonry step of a temporary building	G M S Aponso, Registrar, Ihala Katuneriya, Wennappuwa, and Rev Father G M J Aponso, Parish Priest, Nattandiya	0	0	22 8
8	Millaghawatta	Coconut garden contains 2 coconut plants 2 years and a halmilla tree 3 years	Asarappullige Magaret Fernando, Church Road, Ihala Katuneriya	0	0	0 5
9	Road	Road	Warnakulasuriya Sebastian Daberera of Pahala Katuneriya	0	0	3 9
<b>Total</b>				<b>0</b>	<b>1</b>	<b>32 0</b>

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D R O's Office, Nattandiya, on March 18, 1957, at 2 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 11, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Puttalam, January 24, 1957

D J F D LIYANAGE,  
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Ref No LR 1390/J/LLD/583/53 (VE)

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Extract 1 of V P 1,417 N C P Village—Karuwalagaswewa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
12	Dambagaha Idama	Paddy	R V Ausadahamy and M Rammenika of Galenbindunuwewa	1	0	30
38	Puranawela	do	W Kapuru Banda of Kannimaduwa, Galenbindunuwewa	0	1	34
39	Do	do	U Kamalawathie of Galenbindunuwewa	0	1	16
40	Do	do	T M Dharm of Galenbindunuwewa	0	1	23
41	Do	do	R V Valliam and R V Menikhamy of Galenbindunuwewa	0	1	10
42	Do	do	M Rammenika of Galenbindunuwewa	0	2	31
43	Do	do	E M Wimalawathie of Galenbindunuwewa	0	1	17

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
44	Puvanawela	Paddy	M Rammenika of Galenbindunuwewa	0	1	19
45	Do	do	T Malhami of Galenbindunuwewa	0	2	35
46	Do	do	R V Ran Etani of Kannimaduwa, Galenbindunuwewa	0	3	12
47	Do	do	R V Vallihamy and R V Menikhamy of Galenbindunuwewa	0	3	14
48	Do	do	R V Ausadahamy and R V Kandappu of Galenbindunuwewa	0	1	28
49	Do	do	U V Ranmenika of Pallugollagama, Galenbindunuwewa	0	3	24
50	Do	do	G Attadas Thero of Galenbindunuwewa	0	1	38
51	Do	do	H M T Kapurubanda of Galenbindunuwewa	0	1	34
52	Do	do	M Rammenika of Galenbindunuwewa	0	3	31
53	Do	do	K V Punchubanda and K V Ran Etani of Kannimaduwa, Galenbindunuwewa	0	1	39
54	Do	do	R V Ausadahamy and R V Kandappu of Galenbindunuwewa	1	1	8
55	Do	do	M Rammenika of Galenbindunuwewa	0	0	24
56	Do	do	K V Punchubanda and K V Ran Etani of Kannimaduwa, Galenbindunuwewa	0	0	26

## Extract 1 of V P 1,418 Village—Pahala Nittewa

21	Kongahadama <i>alias</i> Pahala Nittewekele	Chena	T Kapuruhami, W Silamburala, M Mudalihamy, M Banda, V V R Dingiri Etani, K Rammenika, P Piyasena and K Malhami of Aswayabendiwewa, Galenbindunuwewa, T Valli Etani of Galenbindunuwewa, P Udayare, P Valli Etani, K Somawathie and K Keerala, V V of Kannimaduwa, Galenbindunuwewa	5	0	20
48	Kadurugahawihena	Paddy	T Kapuruhamy, K Keerala, V V, K Ranhami, V V, T Malhami, M Kumari Etani and K V Punchubanda of Galenbindunuwewa, and P Udayare, V V, of Kannimaduwa, Galenbindunuwewa	0	0	31

## Extract 1 of V P 1,420 Village—Galenbindunuwewa

205	Kivalapitiya	Paddy	K V Malhami, S Keerala, V V, K Banda, R Puchirala and R Kapuruhami of Galenbindunuwewa	1	2	26
207	Pahalawela	Paddy (ab)	P Ukku Etani of Aswayabendiwewa, Galenbindunuwewa and S Puchappu Kapurula of Galenbindunuwewa	2	3	31

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Galenbindunuwewa Circuit Bungalow, on March 22, 1957, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 14, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Anuradhapura, January 25, 1957

N P JEGANATHAN,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LM 5557

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No A 858 Villages—Kongamuwa and Keramniya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Keramniya Estate	Open waste land contains a mud cadjan building	Mrs E G de Hoedt, 478/1, Galle Road, Colombo	2	2	33 2
2	Do	Open waste land	do	1	0	33 1
3	Do	do	do	0	1	4 7
4	Do	Open waste land and contains a foot path	do	0	2	6 6

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kegalla Kachcheri, on March 12, 1957, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 5, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kegalla, January 24, 1957

D ALUWIHARF,  
Government Agent

## Notices under the Land Development Ordinance

L C's No LRO/APL 520  
G A's No LRO 35

A C L ABEYESUNDERE,  
Assistant Land Commissioner

**NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS**

Colombo, January 29, 1957

NOTICE is hereby given that the Government Agent, Northern Province, Jaffna, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9 30 a m on February 28, 1957, at the Jaffna Kachcheri, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance, as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948

3 Every applicant should attend the Land Kachcheri in person or depute some one to represent him

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent

**Particulars of land referred to above**

Lot No	Name of Permit holder or Applicant	Extent		
		A	R	P
49	Mrs Ratnambika Kanagaratnam, Thalayai, Kokuvil	40	0	19



## Miscellaneous Land Notices

LJ 814

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs Wijesinghe Mudiyansele Sundara Banda, Rajapaksa Mudiyansele Ungurala, Rajapaksa Mudiyansele Punchi Banda and Herat Mudiyansele Herat Banda, the trustees of the Nuwarakanda Rajamaha Vihara Sadaka Samitiya—have applied for a lease of lots 81, 81A, 81B and a part of lot 83 in F V P 89, in extent 7 A 3 R 0 P, situated in the village of Netiya, Ipalawa Palata, Dewamedu Hatpattu, Kurunegala District, for the construction of buildings for the welfare of the Nuwarakanda Rajamaha Viharaya.

2 The land applied for is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Rent Rs 3 per annum,
- (b) The lessees shall, within 7 years from the commencement of the lease, construct on the land to the satisfaction of the Government Agent, Kurunegala, a preaching hall and other necessary buildings for the Nuwarakanda Rajamaha Viharaya,
- (c) The lessees shall use the land as a site for the buildings for the welfare of the Nuwarakanda Rajamaha Viharaya and for no other purpose,
- (d) The lessees shall report to the Archaeological Commissioner any antiquities found on the land and shall deal with such antiquities and, if necessary, suspend building operations in accordance with any directions issued by him,
- (e) The lessees shall within six months of the completion of the buildings dedicate them by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years.

3 The lease will be given unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, February 1, 1957 W W J MENDIS  
for Land Commissioner

No LE 2126

### ANURADHAPURA DISTRICT—F V P 4, KUNCHIKULAMA

#### Sale of Leases of Boutique sites from Lot 1

NOTICE is hereby given that the Government Agent, Anuradhapura District (hereinafter referred to as the Government Agent), will on February 23, 1957, at 9 a.m., at the above site sell by public auction the lease of 6 blocks of Crown land, each about 33' x 86' in extent, from lot 1 in F V P 4, situated at Kunchikulama, Kalagam Palata, Anuradhapura District, for use as boutique sites.

2 Three blocks will be open to public auction and the other three blocks will be open to bidding only by bona fide permanent residents of the North Central Province, living in Kunchikulama, Hiripitiyagama and Ganthurigayagama villages.

3 The bidding will be on the premium. The upset premium for each block will be Rs 50. No bid below the upset premium will be accepted.

4 The Government Agent may, before accepting any bid, satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not so satisfied, the Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid has been made.

5 Every bidder shall be present in person, or by a duly accredited agent at the aforesaid place and time. The necessary letter of appointment should be produced by the agents for scrutiny prior to the sale.

6 The successful bidder shall, immediately after his bid is accepted, pay to the Government Agent the amount of his bid and the first year's rent in advance.

7 The successful bidder shall execute a lease within 14 days of its being presented to him. In the event of his failing to do so, the Government Agent may cancel the sale and confiscate any deposit paid by the bidder.

8 Each lease will include the following conditions, amongst others —

- (a) The lease shall be for a term of 99 years with an option of revision of rent for two successive terms of 30 years.
- (b) The rent shall be Rs 6 per annum, subject to revision each time the lease is renewed.
- (c) The lessee shall, within one year from the commencement of the lease, erect a permanent boutique on the land in accordance with plans and specifications approved by the Government Agent. The lessee shall not construct any additions or improvements to the buildings on the land or erect any temporary buildings thereon except with the prior approval of the Government Agent.
- (d) The lessee shall use the land as a site for boutique and for no other purpose except with the prior written consent of the Government Agent.
- (e) The lessee shall not sublet, transfer, mortgage, donate or otherwise dispose of or deal with his interest in the lease without the prior written consent of the Land Commissioner on lessor's behalf.
- (f) The lessee shall pay all rent and taxes and other assessments in respect of the land and buildings thereon.
- (g) At the expiration or earlier determination of the lease, the lessee shall be entitled to demolish and remove the material of any buildings on the land, provided no undue damage is caused to the land thereby.
- (h) No compensation shall be payable by the Crown for any buildings left on the land on any other account whatsoever.

9 For further particulars regarding the lease, application should be made to the Government Agent.

The Kachcheri,  
Anuradhapura, January 23, 1957

K M D JAYANETTI,  
Government Agent

### NOTICE

IT is hereby notified for general information that in view of the Public Holiday on Thursday, February 14, 1957, all notices and advertisements for publication in the *Ceylon Government Gazette* of February 15, 1957, should reach the Government Press not later than 4 p.m. on Monday, February 11, 1957.

Government Press,  
Colombo 8 January 26, 1957

BERNARD de SILVA,  
Government Printer